

# இஸ்லாம் தமிழ்



வாய்மையின் பகுதி

சத்தியம் வந்தது: அசத்தியம் அழிந்தது  
 நிச்சயமாய் அசத்தியம் அழியக் கூடியது  
 —அல் ஆர் ஆன்

# இஸ்லாமும் தமிழும்

S. ANTHONY JEEVA  
 JUSTICE OF THE PEACE  
 FOR THE WHOLE ISLAND  
 67, MAHINDA PLACE,  
 COLOMBO - 06.

8109  
 2161351/10  
 46196

எஸ். பெரன்னுத்துரை

முதற் பதிப்பு: 26, ஜூலை 1975

ரஜபு பிறை 16, 1395

விலை ரூ. 3-00

C எஸ். பொன்னுத்துரை

இஸ்லாமிய வாயிபர் இயக்க வெளியீடு

# ISLAMUM THAMILUM

Author: S. PONNUTHURAI  
ARASU Publications,  
231, Wolfendhal Street,  
Colombo-13, (Sri Lanka)

Cover: K. K. Rajah

First Edition: 26th July, 1975.  
2000 Copies.

Price: Rs. 3-00

Published By:

ISLAMIC YOUTH ASSOCIATION,  
280/12, Layard's Broadway,  
Colombo-14. - (Sri Lanka)

இந்துஸ்

தீன் பயிர்  
சழைணித் திருநாட்டிலே  
வளமுடன் வளரும் வகையில்

ஈழத்தில்  
பள்ளி வாயில்களும்  
மந்த்ரஸாக்களும்  
நிறுவிய

உத்தமப் பெரியார்களுக்கு

பக்டப்பு



# பதிப்புரை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா வீரரவீம்

ஈழம் வாழ் முஸ்லிம் பெருங்குடி மக்களுடைய சேம  
நல்ளூக்கும், ஆரோக்கியான எதிர்காலச் திற்கும்  
பாதக வீணாவுகள் ஏற்படுத்தக்கூடிய வகையில், நாசகா  
ரக் கும்பல் ஒன்று சதிகார வேண்டுவது ஈடுபட்டுள்ளது.  
நவீனத்துவம்- புதுமை- முற்போக்கு என்ற போலியாதங்-  
களை முன்வைத்து, முஸ்லிம் சமுதாயத்திலே முகிழ்ந்து  
வரும் வாயிப் பள்ளங்களிலே நக்கச் கருத்துக்களை  
விடைத்து வளர்க்கும் அயோக்கிய முயற்சிகளும் திரை,  
மறைவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வேற்கூட  
என்ன வென்றால், கப்பலேறிவிட்ட பிரதானியரே கையா  
ளாத நினைத்தும் பார்க்காத; படுமித்தோக்கான- பத்தாம்  
பசுவித்தனமான- பிரிவினைக் கோஷங்களை இந்த நாசகாரக்  
கும்பல் கட்டவிழ்த்து விட்டிருப்பதுதான்!

உலக சகோதரத்துவம் என்ற மிக உயர்ந்த கொள்  
கையை வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்களை,  
இலங்கை முஸ்லிம்கள் என்றும், இந்திய முஸ்லிம்கள்  
என்றும் பிரித்துப் பேசும் அநாகர்கச் செயலிலும் இந்த  
நாசகாரக் கும்பல் இறங்கியுள்ளது. அண்டை அயலாறை  
மதித்தல் இல்லாதத்திலே மேலான பண்பாகக் கூறப்பட்டு  
ள்ளது. அரசியல் ரீதியாக, இலங்கைக்கும் இந்தியா  
வுக்கும் இடையில் நல்லுறவுகளை நல்லப்படியாக வளர்க்  
கும் நல்லுயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரு  
தரப்பு அரசுகளும் மேற்கொள்ளும் இந்த நல்லவைற்றை,  
அல்லவாகக் கட்டும்பாடுபோடும் இந்த நாசகாரக் கும்பல்  
தேச விரோதச் செயலிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

“நாட்டுப்பற்று ஈமானில் நின்றுமுள்ளதாயிருக்கும்”  
என்பது அண்ணல் நமி நாயகம் (ஸ்ல) அவர்களுடைய  
மனிமொழியாகும். எனவே, இந்த தேச விரோதச்  
செயல்களை முளையிலே கீள்ளி ஏற்றல் ஒவ்வொரு முஸ்லிமினுடைய  
கடமையாகவும் வாய்த்துள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்ற, இல்லாமிய வாயிப்பர் இயக்க

கத்தைச் சேர்ந்த நாம், 'இஸ்லாமும் தமிழும்' என்ற இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்கின்றோம்,

தீன் பயிரைச் சேமமுடன் வளர்ப்பதிலே, பன்னொடுங்காலமாகவே, இந்திய மூஸ்லிம்களும் இலங்கை மூஸ்லிம்களும் ஒன்றிணைந்து உழைத்திருக்கிறார்கள். தமிழ்மொழி மூலம் தீன் நெறியை வளர்ப்பதற்கு இந்தியநாடு இல்லாவும் தமக்கு ஆதரவுமாகவே இருந்து வருகின்றது. நம் நாட்டில் நான்கு பரிபாளிக்கப்படும் அரபுக் கல்லூரிகள் உள். இவற்றின் வளர்ச்சி குறித்து நாம் பியாஸமாகப் பெருமைப்படலாம். இருப்பிற்கும், இங்கிருந்து இந்தியா சென்று அங்குள்ள அரபுக் கல்லூரிகளிலே ஒத்தித்தெளிந்து நீண்ட வழக்கம் இன்றைவும் நீடித்தே வருகின்றது. ஆன் மீது துறையில், அங்குள்ள மற்றவராக்கள் முன்னேடியாகத் திகழ்ந்தன என்ற உண்மையை தொடர்ச்சியே இந்த வழக்கம்.

இலங்கை மூஸ்லிம்களை மதிக்கவும் பாராட்டவும் இந்திய மூஸ்லிம்கள் எப்பொழுதும் முந்தியே நிற்கின்றார்கள். நமது கல்வி அமைச்சர் அல்லாஜ் டாக்டர் பதியுத்தின் மஹ்மத் அவர்கள் இந்தியா சென்றிருந்த பொழுது, தேசத் தலைவருக்கு உரிய பெரு மதிப்புக் கொடுத்து, அவர்கள் கெளரவிப்பதற்கு மூஸ்லிம் சமுதாயம் ஒருமுகமாக எழுச்சி பெற்றது. தமிழ் நாட்டின் நடைபெற்ற இரண்டு இஸ்லாமிய தமிழிலக்கிய ஆராய்ச்சிக் கருத்தரங்கு மகாநாடுகளிலும் இலங்கை மூஸ்லிம்கள் உரிய முறையிலே கெளரவிக்கப்பட்டார்கள். மற்றும் எ. எம். எ. அலீஸ் அவர்கள் பொன்னுடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டதுடன், ஒர் அரங்கிற்குத் தலைமுயற்தாங்கினார். பிறிதொரு அரங்கிற்குத் தலைமுயற்தாங்கும் கெளரவும் அல்லாஜ் எம். எம். உவைஸ் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. நமது கவிஞர் அப்புல் காதிர் வெப்பபை அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கிக் கெளரவிக்க அழைப்பு விடுத்தார்கள். பிரதி அமைச்சர் ஏ. எல். ஏ. மஜீத் அவர்களுக்கு அரசியல் தலைவருக்குரிய மரியாதைகள் அளிப்பதிலே முந்தி நில்குர்கள். இந்த நாட்டின் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உரிய இடம் அளித்தார்கள். இவற்றை எஸ்லாம் மறத்து, பிரிலிரைக் கோவுங்கள் எழுப்புதல் நன்றி கொண்ற செயலாகும்.

‘இந்குளில் அளீஸெனிட் முஹித்தீயே நாம் அதி கம் காண்கிறோம்’ என்று கலாநிதி சிவத்தம்பி மதிப்பிடும் அளவிற்கு மரஹும் எ. எம். எ. அண்ஸ் அவர்களுடைய பெயரை விற்றுத் தங்களை வளர்த்துக் கொள்ளச் சிறுமதி யாளர் மூழு புறப்பட்டிருக்கின்றது. என்னக் கடத்தலில் கடுபட்டுள்ள ஜில்ரே, வியாபாரக் காம்ச்சல் ராரணமா கப் போன்றும், ஏஜனேயாரைக் கடத்தல்காரர் என்று கூட்ட முந்தும் கயமைத்தனமும் நடைபெற்றிருக்கிறது.

‘...நால் விமர்சனம்’ என்ற பிரசுரம் முஸ்லிம் பிரசு ஜினகள் மட்டும் அடங்கிய பிரசுரம் அல்ல. அதிலே கா. சிவத்தம்பி அவர்களும் ஏழுதியிருக்கின்றார். முஸ்லிம் மக்களுடன் நல்லுறவு பேணும் தப்பமூர்களும் சாடப்பட்டிருக்கின்றார்கள். இலக்கியம் சம்பந்தமான உள்ளவ்களும் இடம் பெற்றிருக்கின்றன. இலக்கிய விமர்சனம் என்ற பெயராலே தகடுத்தங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சரித்திர உண்மைகள் பல அழிவழக்காடப்பட்டுள்ளன. நமது பெருமதிப்பிற்குரிய பெரியார்கள் பலர் தயவு தட்சணையமற்ற முறையிலே சாடப்பட்டிருக்கின்றார்கள். அறிவுடையோரை மதிக்கும் மேலாக முஸ்லிம் பண்டிக அற்பமான முறையிலே கொச்சைப்படுத்தப் பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் தக்க பதிலாக திரு. எஸ். பொன்னுத்துரை அவர்கள் எழுதியுள்ள ‘இல்லாமும் தமிழும்’ என்ற இந்நாலீஸ் வெளியிடுவதில் பெருமை யடைகின்றோம். இந்நாட்டில் மட்டுமென்றி, கடல் கடந்த நாடுகளிலும் எஸ். பொ. அவர்களின் இலக்கிய மேன்தனம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். சமசால கலை-இலக்கிய மாண்மியங்களிலே அவருக்கு நேரடியான தொடர்பும் ஈடுபாடும் உண்டு. ‘நெற்றிக்கண் திறப்பி ஆம் குற்றம் அற்றமே’ என்று, எந்த அச்சுறுத்தல்களுக்கும் பணியாது. நேரிய விமர்சனம் இயற்றும் தன்மையர். கடந்த கால் நூற்றுண்டிற்கு மேலாக நீறைவான கலை-இலக்கியப் பணி டிரிபவர். முஸ்லிம் சமுதாயத்தின் இளைஞர்கள் மத்தியிலே கலை-இலக்கிய ஆர்வங்களைத் தாண்டி வளர்ப்பதிலே, அவருக்கு நிகரான பணி.யை, வேறு எந்த எழுத்தாளனும் இயற்றவில்லை என்பதை யாவரும் அறிவர். அவருடைய கைவண்ணம் படியாத இலக்கியத்துறையே இல்லை. மேலும், சரித்திர ஆசான்.

முஸ்லிம் பெருமக்களுடைய சமுதாய வாழ்விலே இனிய  
 உறவுகளைப் பேணி வருபவர். இந்த உண்மைகளை நம்மி  
 னும் பார்க்க, ‘தமிழர்-முஸ்லிம்’ என்றும், ‘இந்தியன்-  
 இலங்கையன்’ என்றும், ‘முற்போக்கு-பிற்போக்கு’ என்றும்  
 பரந்துபட்ட பல பிரிவினைக் கோஷங்களை எழுப்பிக்  
 கொண்டிருக்கும் நாசகாரக் கும்பல் நன்கறியும். ‘எஸ்.  
 பொன் னுத்துரை பழையமை பொருத்திய பகழ் பூத்த  
 எழுத்தாளர்’ என்றும், ‘முற்போக்கு எழுத்தாளர் சங்க  
 தத்தின் முங்கிய உறுப்பினராய் இருந்து எழுத்துப்  
 போராட்டம் நடாத்தி முன்வந்த இவரின் திறமை’,  
 என்றும், ‘...எஸ்.பொன் னுத்துரை போன்றேர் முற்  
 போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிக்கோளை வென்  
 நெடுத்த போராட்ட வீரர்களாகும்’ என்றும், எஸ்.  
 பொ. வின் ‘சடங்கு’ என்ற உழைக்கியச் சிறப்பு மிகு  
 நாலுக்கு ஸாஹித்திய மண்டலம் பரிசு கிடைக்காதது  
 அநியாயம் என்றும், அவருடைய எழுத்தாண்மையை  
 அவர்கள் ஏற்றுள்ளார்கள். இவ்வாறு நாசகாரக் குழுமம்  
 பலாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தகையமானார்  
 இந்நாவினை எழுதுதல் முற்றினும் பொதுத்தமானது என்றே  
 நாம் கருதுகின்றோம்.

இந்நாலே, தமது சொந்தச் சிரமங்கள் எதனையும்  
 பாராட்டாது, ஐந்து நாள்களுக்கிடையில், ஒரே அமர்  
 கையில் இருந்து எழுதி உதவினார். அவருடைய இந்த  
 உதவிக்கு, இலக்கிய உலகின் சார்பாகப் பொதுவாகவும்,  
 முஸ்லிம் சமூகத்தின் சார்பாகக் குறிப்பாகவும் நன்றி  
 கூறக் கடமைப் பட்டுள்ளோம்.

நமது இல்லாமிய வாலிபர் இயக்கம், இந்நாவினை  
 மிகக் குறுகிய காலத்திலே அச்சிட்டு வெனிக் கொண்டு  
 வருகின்றது. நாம் பட்ட சிரமங்கள் அதேகம். இருப்பினும்  
 சமுதாயப் பணியிலே இவை இனியன் என்பது நமது  
 அறுபவம். முஸ்லிம் உலகின் மேலான சகோதரத்துவம்  
 நின்று நிலவுதல் சேமமானது. இதுவே நமது இயக்கத்தின்  
 இலட்சியப் பயணம்.

இல்லாமிய வாலிபர் இயக்கம்

280/12, லயார்ட்ஸ் புரோட்டவே,

கொழுப்பு-14.

24-7-75

# இஸ்லாமும் தமிழும்

ஒகழைத்தும் இறைக்கே !

முஸ்லிம் பெருமக்களுடன் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பின்னிப் பிளைந்து வாழ்ந்து வருகின்றேன். நான் நிறைய இஸ்லாமிய நூல்களை வாசிப்பதைப் பார்க்கும் என் சகாக்கள், இத்தகைய ஈடுபாட்டிற்கான காரணி யைக் கேட்பார்கள். அவர்களைத் திருப்தி செய்யக் கூடிய ஒரு பதிலை நான் அளித்துதில்லை. இந்த நூலை நான் ஒரு காலத்தில் எழுத நேரும் எவ்வ ஒரு நியதியில், என்னை நீண்ட காலத்திற்குப் பயில வைத்தானே என்ற நன்றிப் பெருக்குடன், அந்த இணை துணையற்ற ஏகனை நெட்டிலே நிறுத்தி, இந்த எழுத்துப் பணியிலே என் பேரோவை ஊன்றுகின்றேன்.

‘இஸ்லாமும் தமிழும்’ என்ற மகுடத்திலே, தமிழில் நடந்த கலை - இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆதார பூர்வ மான வரலாற்று நால் ஒன்றினை எழுதுதல் வேண்டும் என்று இளம்பிறை எம். ஏ. ரஹ்மானும் நானும் நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்தோம். இந்துவரும் கூட்டாசிரி யர்களாக எழுதவிருக்கும் அந்த நாலுக்காக ஆராய்ச்சிக் குரிப்புக்களைத் தயார்க்கும் வேலையிலும் ஈடுபாட்டுவோம். அந்த நாலுக்கு ஆதாரமாக எடுத்திருந்த குறிப்புகள் சில வற்றை இந்த நூலிலே — மிகச் சொற்ப கால அவகாசத் துள் எழுதப்படும் நூலிலே—கையாண்டுவேன். நாம் திட்டமிட்டிருந்த நாவின் நோக்கம் - பரப்பு - எல்லைகள் முற்றிலும் வேறொவை. சந்தர்ப்ப வசம் காரணமாக ஒரு முன்னேடிக் கையேடாகவும் இதனை எழுதுகின்றேன். இன்னும் ஒன்று. பிறிதொரு பிரசரத்திற்குப் பதில் அளத் தல்தான் இந்த நாவின் பிரதாஸ நோக்கம். மேற்படி பிரசரத்தில் முஸ்லிம்களுடைய மதப் பிரச்சினைகள், இலக்கியப் பிரச்சினைகள், விமர்சனம், வரலாறு—எல்லாமே பிசக் கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சில பற்றியும், சந்தர்ப்பம் எழும் இடங்களில் எல்லாம் என் கருத்துக்களை யும் அபிப்பிராயங்களையும் தெரிவித்துள்ளேன். தனி ஒரு பிரச-

சிலை குறித்த முழு மொத்தமான அபிப்பிராயந் திரட்டு வதற்கு முழு நீண்டியுமே வாசிக்க வேண்டியிருக்கும். அவற்றைப் பசுதி பகுதியாக வகுத்து எழுதக் கால அவகாசம் தொதுப்படவில்லை.

அண்மைக் காலத்தில், ‘.....நால் விமர்சனம்’ என்ற பெயரில் ஒரு துண்டுப் பிரசரம் வெள்வந்துள்ளது. சமார் எண்பது பக்கங்களை உள்ளடக்கிய சுற்றே மொத்தமான துண்டுப் பிரசரம். இடையிடையே விளம்பரங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், சஞ்சிகை என்ற கோலமுங் காட்டுகின்றது. விளம்பரங்களைப்பறப்பி, துக்கடாக்கட்டுரைகளைத் தொகுத்து, சிட்டுக் குருவியின் தலையிலே பனங்காய் வைப்பது போல, கொச்சை மண்டிய ஒரு தொகுப்புரையை இணைப்பதின் மூலம், இந்தத் துண்டுப் பிரசரத்திற்கு நால் என்ற அந்தஸ்தினைப் பெறலாம் என்று எழுத்துலகின் மூன்று கற்றுக்குட்டிகள் நினைப்பதாகவுந் தெர்கின்றது.

எம். எஸ். எம். இக்பால், ஏ. இக்பால், எம். எச். எம். ஷம்ஸ் ஆகியழுவரும் எழுத்துலகின் கற்றுக்குட்டிகள்; மிக அற்பமான சில்லறைகள். மனோவிகாரக்கற்பணகளிலே வருந்தும் மனநோயாளர். (இவை குத்துமதிப்பான அபிப்பிராயங்கள் அல்ல என்பதை இந்நாளின் ஒட்டம் எண்பிக்கும். எழுத்துலகில் காட்போட் பயில்வானே எம். எஸ். எம். இக்பால்! மஸ்கட் வெட்டவும் வாய்க்கில்லாத ஒரு கிறிஸ் கத்தியடி வரும் இந்த ‘ஹைபாட்’ டிற்குத் தன்னை ஒரு ‘வால்’ ஆக நியமித்துள்ளார், ஆக்க இலக்கியத்தில் அறந்து கொட்டுண்டு அவலமுறுப் ஏ. இக்பால். ஒரு இக்பாலுக்கும் அதன் ‘வாலுக்கும் தலையிலே கள்மண் தவிர வேறு ஏது யும் இல்லை என்ற உண்மையைத் தெளியாது, அவர்களுடைய விலாசத்திலே குளிர் காயலாம் என்று அவர்களுடன் ஒட்டுக்கொண்டவர்தான் ஷம்ஸ். (இக் (பால்) + (இக்) வால் + (ஷம்)ஸ் என்று சேர்த்து, ஷவரையும் ஒட்டு மொத்தமாகக் குறிக்க இக்வாலஸ்’ என்ற பெயரை வளைந்தெடுக்கலாம். இந்த உத்தி இந்நாளின் சுருக்கத்திற்கு அவசியமாகின்றது.)

இக்வாலஸ் மூர்க்கம் நிறைந்த கொச்சை எண்ணாங்களுக்கு அப்பாலும், ‘நால் விமர்சனம்’ என்ற அவலப் பிரசரம், நால் என்ற அந்தஸ்தை நோக்கி இம்மியும் உயரவில்லை. அத்தகைய ஒரு துண்டுப் பிரசரத்திற்குப் பதில்

அளித்தல், என் முன்னால் நெடிதுயர்ந்து நிற்கும் எழுத்துப் பணிகள் என்ற படுதாவிலே பார்க்கும் பொழுது, ஒர் ஆக்கிளைதான். இந்த ஆக்கிளையை ஏற்றுக்கொள்கின்றேன். இதிலிருந்து சறுக முளைந்தால், ஒரு கால் நாற்றுண்டிற்கு மேலாக நான் சத்திய நோன்புடன் இயற்றி வரும் ஒரு பணியிலே, ஒதுங்கிக் கொண்ட கோழையாவேன். சத்தியம் பல சந்தர்ப்பங்களிலே ஆக்கிளை என்ற அக்கினி உலையிலே புடம் போட்டெடுக்கப் படுகின்றது என்பது என் அநுபவம். என் ஆற்றல்களுக்காக மட்டுமே என்னுடன் அநியாய விரோதம் பாராட்டும் கோழையினர் கூட, கலை - இலக்கிய வாழ்விற்கு என்னையே பலிப்பொருளாக நியமித்துள்ள ஒருவன் நான் என்ற வாஸ்தவத்தை ஆட்சேபிப்பது கிடையாது. இந்த ஆக்கிளை பலிப் பொருளுக்கு வாய்க்கும் யோகமே. இந்நிலையில் ஆக்கிளை ஒரு பரமார்த்த அநுபவமுமாகும்.

துண்டுப் பிரசரங்கள் குப்பைத் தொட்டிகளிலும், மலசல கூடங்களிலும் இயற்கை மரணம் எப்தும் என்பது உண்மை. எனவே, வாளாவிருத்தல் கெளரவமான புத்தி சாலித்தனம் என்று எடுத்த எடுப்பிலே தோன்றுதல் ஒரு மயக்கமே. இந்தத் துண்டுப் பிரசரத்தின் மூலம், இக்வால்ஸ், ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலே எதனையோ மண்டியிட்டு யாசித்து நிற்கின்றார்கள். இப்பிரசரத்திலே, என் சம்பந்தமாகப் பல தாஷ்ஜீன் அபிப் பிராயங்களைப் பரப்ப எத்தனித்துள்ள போதிலும், ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் கர்ணன் இந்த எஸ். பொ. என்ற உண்மையை ஒப்புக் கொண்டு, தமது சவலைத் தனத்திற்கு மேலும் மெருகு சேர்த்துக் கொண்ட பரிதாபமும் நேர்ந்துள்ளது! படு கொச்சையானதும், அஞ்சான மூர்க்கமானதுமான தமது அற்ப முயற்சிக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தினை இக்வால்ஸ் யாசிக்கின்றார்கள். யாச கத்தை அருளும் கருணை முதிர்ச்சி என்ற பலவீனமும் என்னை வளைத்துக் கொள்ளுகின்றது. இந்தப் பலவீனத்துக் குள் நான் மசியாது போலும், இன்னெஞ்சு சங்கடம் என்னை மட்டுமின்றி, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.

உயர்ந்த உண்மைகளைப் பார்க்கிலும், கொச்சையான பொய்க்களே பாமர மனங்களை அதிகம் பிரீதி செய்கின்றன. உண்மையிலும் பார்க்க பிரசார வேகம் பெறும் பொய்,

சக்தி வாய்ந்தது என்பதை பாளிவத்தின் கூட்டு முகாமை யாளராக வாழ்ந்த கோயில்ஸ் எண்பித்துமிருக்கின்றன. இந்திலையில், இக்வாலஸ் ம், இவர்களுடைய வெட்கக் கேட்டான் அம்மன் ஆட்டத்திற்குத் திரை மறைவு ஆதரவு நல்கும் முன். பிரீகனும், தமது பிரசார தகடுத்தனிக் களினாலே சில பொய்க்கூ வாய்மையின் திருத்தவிசில் ஏற்றி, இளந் தலைமுறையினரைத் தவறான பாதையிலே திசை திருப்பக் கூடிய பாதகச் சூழல் ஒன்று உருவாகவுங் கூடும். இத்தகைய ஓர் அவல நிலை உருவா வதற்கு நான் மௌன சாட்சியாக அமர்ந்திருத்தல், என்னறத்திற்கு மட்டுமல்ல, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தின் நலனுக்கும் குந்தகமானது என்ற கடமை உணர்ச்சியை என்னும் கட்டுப் படுத்தவும் ஏன் வில்லை.

\*

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நான் மூஸ்லிம் மக்களுடன் சங்கையும் நெருக்கமும் மிக்க கலை - இலக்கியப் பினைப்புகளைச் சேமமுடன் பயின்றுள்ளேன். மூஸ்லிம் மக்களுடைய தற்காலக் கலை - இலக்கிய விழிப்புக்கும் வளர்ச்சிக்கும் என்னுடைய பங்களிப்புக் கணிசமானது என்று நன்றிப் பெருக்குடன் ஏற்றுக் கொள்ளும் பல ஆர்வ வர்களையும் நண்பர்களையும் நான் மூஸ்லிம் சமூகத் திலே பெற்றுச் சுகிப்பதை என் வாழ்க்கையின் பெரும் பேருகவே மதிக்கின்றேன். இலக்கிய உலகை மட்டுமென்று இந்நாட்டு மூஸ்லிம் பெருமக்களுடைய வரலாறு-கலை-இலக்கிய ஆன்மீக முனைப்புகள் எல்லாவற்றையும் இழிவு படுத்திப் பிசுக்கும் அநாகரிக்கத்தின் 'சோல் ஏஜன்ஸி'யாகவே இக்வாலஸின் துண்டுப் பிரசரம் வெளி வந்துள்ளது. சத்தியத்தின் பக்கவில் உறுதியாக நின்று கடந்த கால் நாற்றுண்டு காலமாகச் சலிக்காது சளைக்காது போராம் வரும் என்னைப்போன்ற ஒருவன் துஷ்ட நிக்கிரகம் செய்து, சிஷ்டத்தை நாட்டுதல் தக்கது என்று மூஸ்லிம் பெரியார்கள் பலர் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும், பாராட்டும் மதிப்பும் மிகவுஞ்ச சங்கையானவை. மூஸ்லிம் பெருமக்கள் உயர்ந்த நட்பிற்கும் நம்பிக்கைக்கும் தகைமை உடையோர் என்று நான் வைத் திருந்த பாசம், இக்கோரிக்கையினாலே மீண்டும் தூய்யை பெற்றது.

ஆற்றுவிலக்கியத்தில் எனக்குள்ள ஈடுபாடோ, அத்துறையில் நான் இற்றைவரை சாதித்துள்ள வெற்றிகளோ அஞ்ஞான இருளிலே குருட்டாட்டம் போடும் இக்வால்ஸ் கூட ஆட்சேபிக்காதவை. படைப்பை விடுத்து, படைப்பாளி அணியும் அங்கிகள்ன் நிறங்களை வைத்து இயற்றப்படும் முதுகு சொறி விமர்சனத்தின் மொத்த வியாபார ஏஜன் விணியக் கலாநிதிகள் கைவாசபதியும் - சிவத்தம்பியும் குத்தகை எடுத்த பொழுதுகூட, அவர்களுடைய இராக்ககூச் சாடல்களுக்கு அடிப்படையாது, இற்றை வரையிலும் விமர்சனக் கலையின் சத்தியத்தை நிலைநாட்டும் பணியிலும் முன்னின்று உழைக்கின்றேன். இதன் காரணமாக நான் பொருளாதார ரீதியில் அடைந்த நஷ்டங்களுக்காகப் பிலாக்கணம் வைத்து அழப்போவதில்லை. தார் மீக ரீதியாக நான் பெற்றுள்ள வெற்றிகள்—அவை ஊழம் வெற்றிகளாயினும்—எனக்குத் திருப்தியைத் தருகின்றன. இவை என் விமர்சனத் தளத்தின் செப்பத்தை நிறுவும்.

இந் நாலினை எழுதும் பொழுது, இக்வால்ஸை சொந்தக் கோதாவிலே விமர்சனம் செய்வதைத் தவிர்க்க முடிய வில்லை. தவிர்த்தல் சாத்தியமாக இருந்திருப்பின் நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். தவிர்க்க முடியாதது பாவச் சமையே. துஷ்ட நிக்கிரக பணியிலே இத்தகைய பாவச் சமைகள், தர்மச் சிலுவைகளாக அமைகின்றன எனத் தேறுதல் அடைகின்றேன்.

இன்னும் ஒன்று, சமுதாய வாழ்வின் பல்வேறு துறைகளுள் ஏதாவது ஒரு துறையில், ஏதோ வகையிலே, ஒர் அங்கீகாரத்தைப் பெற்றவர்களை ஒட்டு மொத்தமாக ஏசி வசைபாடுவதையே, தமது பிரசரத்தின் பணியாக இக்லால்ஸ் வரித்துள்ளனர் போலும். நல்லவர்களைப் பற்றிய அநியாயமான - மிக அருவருக்கத்தக்க - படு மிலேச்சத்தனமான விமர்சனம் — விமர்சனம் என்ற பெயரால் அயோக்கியத் தனமான வசை பாடல் — நடைபெற்றிருக்கின்றது. விஷார் நாய்களுடைய கொலை வெறியுடன் திமிர்த்துச் சந்தநம் ஆடும் இக்வால்ஸ் வசம் அஹிம சையைப் பயில என்னால் இயலவில்லை என்பதையுங் கூச்சமின்றி ஒப்புக் கொள்ளுகின்றேன்.

இவை என் சங்கடங்களை விளக்குவதற்கான சில குறிப்புகளோ. இனி, விவகாரத்துற்கு வருவோம்.

‘சிறுமைத்தனம் செய்பவர் யார்?’ என்ற மகுடமிட்ட நோட்டீஸ் ஒன்று தபாலில் வந்து சேர்ந்தது. அந்த நோட்டீஸில் பின்வரும் வாசகங்களும் இடம் பெற்றன.

(1வது இக்குபால்) வெறிநாய் விமர்சகர்களின் முதல் வனும், தொழிலில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காக மற்ற வர்களை விமர்சித்து ‘‘நோட்டீஸ்’’ பிரசரிப்பதற்காகப் பிச்சை வாங்கிப் பிழைத்துத் திரியும் ‘‘கணவனுய்’’ அலையும் காமலோலன் பகிரங்கப் பைத்தியக்காரனின் வண்டவாளங்கள்?

(2வது இக்குபால்)—வெறிநாய் விமர்சகர் வரிசையில் இரண்டாமல்லும் சிழக்கிளங்கையில் தனது திரிய தாயின் கற்பை மேய்ந்து தன் வெறிதன் வெறிநாய் விமர்சகமுதல்வளின் பாதையைத் தவறாக தொடர்பவனும் மாணிக்க வியாபாரிகளின் பாதை பூசை செய்து பணம் வாங்கிப் புத்தகம் வெளியிட்டுத் ‘‘தலைக்கணம்’’ கொண்டு திரியும் ஒட்டைவாய்கள் தகிடு தத்தங்கள்.

(சம்சு) வெறிநாய் விமர்சகரில் மூன்றாமவனும் தென் விலங்கையில் கன்னியாகிளி கற்பைச் சூறையாடியதால் கண்ட பல இடங்களிலும் ஏந்தியப் புடைக்கப்பட்டுச் சித்தப் பிரமை கொண்டலைபவனின் சிறுமைத்தனங்கள்.

(மேற்படி வசனங்களிலுள்ள வழுக்களை அப்படியே பொதுகாக்குவேன். இவை இக்கால்ஜைக் குறிக்கின்றன போலும்! இவை அவர்களைக் குறிக்காது இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ‘‘நோட்டீஸ்’’ அடிப்படைதான் இக்கால்ஜைன் இலக்கியத் தொழில் என்பது பிரபல பிரஸ்தாபம். அவர்கள் பதில் பிரசரம் ஒன்றினை வெளியிடுதல் நியாயமுங்கூட. பதில் வரவில்லை. மௌனம் சம்மதம் என்பார்கள். மேற்படி குறிப்புகள் தங்களைக் குறிப்பவவல்ல எனக் கருதி அவர்கள் வளாவிருக்கின்றார்கள் என்பது சமூகயத்துக்குரியது. எது எப்படியிருந்தாலும், இத்தனக்யபச்சைப் பழக்காரங்களை அவர்கள் சுமக்க நேர்ந்தால், அவர்களிலும் பார்க்க உண்மையில் எனக்கே மனவருத்தம் அதிகம். ஏனெனில், எழுத்தாளரின் எழுத்தாண்மை மாம்ஸபலனீயப் பிரஸ்தாபங்களுக்கு அப்பாலும் வீறு கொண்டிடுத்தல் வேண்டும் என்று நம்புவன் நான்.)

இக்வால்ஸ், இக்கியப் படைப்பு ஒன்றினை, கலை ஆக்கம் ஒன்றினை, அன்றேல் சமுதாய நல்வாழ்விற்கு உதவக் கூடிய ஏதோ ஒன்றினை வெளியிட்டிருந்தால், அவர்களுடைய தலைப்பட்ட தூய்மை பற்றியும், பொது வாழ்வைக்கு அப்பாற்பட அவர்கள் நடத்தும் சொந்த வாழ்க்கை—அது சாதாரண ஒழுக்க சீலர்களுடைய கணிப்பிலே எத்தனையை அருவருக்கத்தக்க வாழ்க்கையாக இருந்தாலும்— பற்றியும் உசாவுவதற்கான தார்மீக உரிமை பிறருக்குக் கிடையாது என்பதை எல்லோரிலும் பார்க்க வில்லுறுத்துவதில் நான் முந்தி நின்றிருப்பேன். வீரர்களும் என்று வந்துவிட்டால், அது பாமரத்தனமான ரஸைத் தளமாக இருந்தாலும், படைப்பாளியின் சொந்த வாழ்க்கை தொற்றிய அசத்தங்களோ அசிங்கங்களோ அலசலுக்கு உரியன அல்ல.

ஆனால், இக்வால்ஸ் என்ன செய்திருக்கின்றார்கள்? பலருடைய சொந்த வாழ்க்கையை மிக மிகக் கொச்சையாக ‘நக்கல்’ செப்திருக்கின்றார்கள். யோக்கியர்களைப் போல வேஷமிட்டு, சமுதாய வாழ்க்கையின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் புல்லுருவிகளுடைய அசிங்கங்களை அம்பலப்படுத்துவதில் தக்கது. இதனை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், தவிர்க்க முடியாத சந்தர்ப்ப வசத்தினாலே கோரம் பொன ஒருத்தியைப் பார்த்து வசைபாடுவதின் மூலம் ஒரு பக்கை விபசாரியினாலே தன்னை ஒரு பத்தினியாக உயர்த்திக் கொள்ள முடியாது. ஒழுக்க சீலத்தைப் பொறுத்த அளவில், இக்வால்ஸ் வியசாரிகள் நிகர்த்தவர்களே! இன்னும் ஒன்று. துஷ்ட நிக்கிரகம் என்பது சுத்தியைப் பண்டே. உணர்ச்சி வசப்பட்டு, ஆத்திர வசப்பட்டு, பைத்தியக்கார வெறியிலே, நியாயத்துடன் எவ்வித சம்பந்தமும் இன்றிக்குதற்படும் வார்த்தைகளினாலே சமுதாயஞ் சம்பந்தமான எந்த நற்கருமைம் ஆற்றமுடியாது. இந்த ஆதார உண்மையைத்தானும் அறியாத சுய ஞான சூன்யத்தை இவ்வளவு பறிதாபமாக இக்வால்ஸ் பகிரங்கமாக அறிக்கையிட்டிருக்கின்றார்கள்! இன்னென்று கோணத்திலே பார்த்தால், ‘...கால் வீரர்களும்’ என்ற எழுத்து முயற்சி, இக்வால்ஸ் மேற்கொண்ட எழுத்துத் தற்கொலை முயற்சி போலவுந் தோன்றுகின்றது. இது எத்தனைப் பாதாப நிலை!

இக்வால்ஸுடைய மிகுதி யோக்கியங்களைப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம். இன் ‘...நால் வீரர்

சனம்’ துண்டுப் பிரசரத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் பற்றிய பிரஸ்தாபத்திற்கு வருவோம்.

‘கடந்த முந்நாறு வருடங்களாக முஸ்லிம்கள் தமிழ் இலக்கிய ஈடுபாடுள் நிலைபெற்றிருக்கின்றனர்...’ என்பது தான் இக்வாலஸ் ஆரம்பிக்கும் வகை பூராணத்தின் துவக்க வசனம். ஹித்தி 1095-ற்கு முன்னர், அன்றேல் கி. பி. 1695 ஆம் ஆண்டிற்கு முன்னர், முஸ்லிம் மக்களுக்குத் தமிழ் இலக்கிய ஈடுபாடு கிடையாது என்பது இக்வாலஸின் முதலாவது கண்டுபிடிப்பு. இலக்கிய ஈடுபாடு கணிந்து முகியும் ஒரு நிலையிலேதான் இலக்கியத்தில் ஆக்கஏத்தனம்கள் துவங்கும். இலக்கிய ஈடுபாட்டுக்கும், ஆக்க முனைப்பிற்கும் இடையில் கால இடைவெளி ஒன்று உண்டு.

இற்றைக்கு 415 -ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது ஹித்தி 980 ஆம் ஆண்டில், ஆயிரமசலர் வென்று வழங்கும் அதிஜய பூராணம் இயற்றப்பட்டது. இந்நால் 1055 விருத்தப் பாக்களினால் ஆண்டு. இதன் ஆசிரியர் வண்ணப் பந்மலப் புலவர். இந்நால் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே அரங்கேற்றப்பட்டது. (இந்நாலின் 1923 ஆம் ஆண்டுப் பதிப்பு என்கைவசம் உண்டு). புதுப்படை வித்துவசிரோமணி ஆவிப் புலவர் ஹித்தி 998 ஆம் ஆண்டில், மி. . ரூஜ் மாலை என்ற நாலை இயற்றி அரங்கேற்றினார். பெருமானுள்ள விண்ணுலக யாத்திரையைச் சித்திரிக்கும் இந்நால், 774 பாக்களினால் ஆண்டு. ஹித்தி 999 ஆம் ஆண்டில், அறபுத் தமிழிலே பயிலப்பட்ட மார்க்க நால்களை, ‘சு’ அபுல் சமான்’ (நம்பிக்கையின் கிளைகள்) என்ற பெயரில், ஜமாலுத்தீன் புலவர் தமிழ் செய்தார். இந்நால் 1000-ற்கும் மேற்பட்ட வெண்பாக்களினாலும், விருத்தப் பாக்களினாலும் ஆண்டு. இந்த நாலுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கின்றது. இந்நால் தமிழ் லிபியிலும், அறப் பிபியிலும் ஏக காலத்திலே எழுதப்பட்டது. ராஜகெம்பீரம் என்ற ஊரில் வாழ்ந்த கனக கனிராயர் இமாம் ஹாஸலன் (ரழி) அவர்களுடைய வீர சரிததயைக் கூறும் ‘கனகாபிளைசு மாலை’ யை இயற்றினார். இந்நால் ஹித்தி 1058 இல் இயற்றப்பட்டதென்பர். பீர் முஹம்மது நாயகம் அவர்கள் ஹித்தி 1022 இல், ‘திருநெறி நீதம்’ என்னும் நாலை இயற்றினார். மாலை, குறவுஞ்சி, நடனம், பதிகம் ஆகிய பல இலக்கிய கடைகளிலூம் 18,000-ற்கும் மேற்பட்டபாடல்களை இவர் இயற்றியுள்ளார். சீருப் பூராணம் இயற்றிய உழைப்

புலவருக்கு உரை வழங்கிய ஸதககத்துல்லா நாயகம் அவர்களுடைய சகோதரரான ஸாம் விஹாபுத்தீன் அவர்கள் பெற்ற ஹதீது மாலை என்னும் நுலை இயற்றியுள்ளார். இந்நுலிலே பேருமானுரின் 1000 பொன்மொழிகள் அடங்கி யுள்ளன. இவர் ஆயிரம் மாலைகளைப் புணைத்துள்ளதாகவும் கூறுவர். இற்றைவரை ஒப்பற்ற இஸ்லாமியக் காவியமாக இலங்கும் சீருப் புராணம் கி.பி. 1665 ஆம் ஆண்டில் அரங்கேற்றப்பட்டது என்பதை அண்மைக்கால ஆராய்ச்சி ஒன்று நிறுவுகின்றது. சீருப் புராணம் 5027 பிராடல்களைக் கொண்டதாக கவிக் கோமானுசிய உமறுப் புலவரினாலே இயற்றப்பட்டது. இவை அனைத்தும் செப்பமான தமிழ் இலக்கிய முயற்சிகளாம். இங்கே சுட்டப்படும் காலப்பரப்பில் இஸ்லாமியப் புலவர்கள் இயற்றிய தமிழ் இலக்கியப் பணிக்கு ஈடுசோடான தறிமுப் பணியை சொல்ல, வைசை வம் ஆகிய மதங்கள் சார்ந்த புலவர்கள் இயற்றவில்லை என்பதும் ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள தமிழ் இலக்கியச் சுவைஞர்கள் பெருமைப்படுதல் நியாயம். இவை அனைத்தையும் அழிவழக்காடும் தோற்றுவாய் வசனத்துடன் ‘...நால் விமர்சனம்’ துவங்கி யிருத்தல் இக்வால்ஸாட்டய மானுவிகார மன்னோயை மிகத் தெள்ளாக அம்பணமாக்கி யுள்ளாது.

என்றும் அவர்களுமின் எத்தகைய அற்ப பண்டபுகள்! எம்.எஸ்.எம். இக்பாலுக்கும் தமிழ்க் கவிதைக்கும் காத்துராம் இடைவெளி,(‘எனக்கா கவிதை வராது?’ என்று இந்த இக்பால் தமது ‘குருநாத’ராண் சில்லையூர்க் கெல்வ ராசனின் பாதுங்களைத் தாங்கி ஒரு கவிதையைத் தானம் பெற்று மீண்டும் ஒரு ‘காட் போட்’ பயில்வானின் ஸ்ரண்ட் அடிக்கலாம் என்பது வேறு விஷயம்.) ஏ. இக்பால் முன்வெரு காலத்தில் கவிதை என்ற நினைப்பில் சொல்லடிக் கிப் பார்த்து ‘இந்த வியாபாரம் நமக்குக் கட்டாது’ என்று கவிதைத் துறையை விட்டு ஒட்டமெடுத்தவர். ஏழ்வு

பாவம். ‘கவிதை என்றால் இருத்தன் என்ன விலை?’ என்று கேட்கக்கூடிய பக்குவமே அவருக்கு! இக்வால்ஸ் சீரூப் புராணத்தில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு பாடத்துக்குத் தானும் தெளிவாகப் பொருந்தரக்க இயலாத பேதயர். இந்த அஞ்ஞானங்களை எல்லாம் மூடி மறைப்பதற்கு, பண்ணடைய முஸ்லிம் பெரும் புலவர்களின் முதுசொமான் இலக்கிய ஆக்கங்களை ஏக வசனத்திலே நிராகரித்துவிட்டு, 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் தமிழ் இலக்கிய எழுச்சி முஸ்லிம்களையும் இனைத்தது என்று பிற்தொரு குத்துக்கரணம் அடிக்கின்றார்கள். இந்தக் குத்துக்கரணத்திற்கு உந்துவிசை பெறுவதற்கு என் பெயரையும் வம்புக்கு இழுக்கின்றார்கள். ‘சோல்பரி விசாரணைக்குழு அறிக்கையின் ஏமாற்றத்தால் 1947-ல் தமிழும் தமிழ் இலக்கியமும் ஈழத்தில் எழுச்சி பெற்றன’ என்ற ஏதோ ஓர் ஆய்வை நான் முன் வைத்ததாகக் கனவுலக மயக்கத்துடன் எழுதுகின்றார்கள்.

1931 ஆம் ஆண்டிற்குப் பின்னர், டொனார் ஆஜைனக்குழு சிபார்ஸ் செய்த சர்வஜன வாக்குரிமையின் பின்னர், தற்கால இலக்கிய மரபு தெளிவாக மனைகோலத்துவங்கியது என்பதுதான் என கட்டி. 1956-ற்குப் பின்னர் ஏற்பட்ட இலக்கியத் திசைத்திருப்பம் பற்றி வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கிலேகூட என் கட்சியைப் பகிரங்கமாக அறிக்கையிட்டேன். இந்தக் கருத்தரங்கிலே கலந்து கொண்ட, இலங்கைப் பல்கலைக் கழகம் - யாழ்ப்பாண வளாகத்தின் சரித் திரப் பேராசிரியர் கலாந்தி இந்திரபாலாகூட என் கட்சியின் நியாயத்தைப் பகிரங்கமாக ஆதரித்தார் என்பதையும் இங்கு சுட்ட விரும்புகின்றேன். தற்காலக் கவிதை முயற்சி கருக்கு முன்னேடிகளாகச் செழுமையான பங்களிப்புச் செய்தவர்கள் புரட்சிக்கமாலும் (எம். எம். சாலிஹ்), மர்ஹும் அண்ணலும் (எம். எஸ். எம். சாலிஹ்) ஆவர். இவர்கள் 1956 ஆம் ஆண்டிற்கு முன்னரே இலக்கியத்துறையில் பணியாற்றத் தொடக்கிலிட்டார்கள். இவர்களுக்கு ஈடு சோடான தற்காலக் கவிஞர்கள், ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் இன்னமும் உருவாகவில்லை. தற்காலக் கதை முயற்சிகளுக்குப் பாரிய பங்களிப்படுச் செய்தவர் ‘‘பித்தன்’’ (கே. எம். ஷா). இவரை ஈழத்து முஸ்லிம் கதைஞர்களின் பிதா மகர் எனக் கொள்ளனும் பொருந்தும். இவரும் 1956 ஆம் ஆண்டிற்கு எவ்வளவோ வருடங்களுக்கு முன்னரே இலக்கிய உலகிற்கு வந்தவர். ‘‘பித்தன்’’ அவர்களை மிகுஞ்

சக்காடிய கலைஞர்கள் இற்றைவரை ஈழத்து மூஸ்விப்கள் மத்தியிலே தோன்றவில்லை என்பது நேரிய இலக்கிய விமர்சனக் கருத்தாகும்.

என் இலக்கியப் பிரவேசம் 1946 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. 1947 ஆம் ஆண்டளவில் என் எழுத்துக்கள் ‘வீரகேசரி’யில் வாரா வாராப் பிரசரிக்கப்படலாயின. 1948 ஆம் ஆண்டு தொடக்கம் ஈழத்துச் சஞ்சிகைகளிலே என் சிறு கலைஞர் பிரசரமாயின. 1949 ஆம் ஆண்டு தொடக்கம் என் சிறு கலைஞரும் இன்ன பிற ஆக்கங்களும் தென்விந்தியச் சஞ்சிகைகளிலே கிரமமாகப் பிரசரிக்கப்படலாயின. 1956 ஆம் ஆண்டுக்கு முன்வரே ‘பூரட்சிக்கமால்’ (இவருடைய ஆக்கங்களை அந்தக் காலத்திலேயே, தென்தமிழ் நாட்டிற்பிரசரமாகும் ‘மணிவிளக்கு’ என்னும் சஞ்சிகை பிரசரித்துக் கெளரவித்தது என்பது குறிப்பிடத் தக்கது), ‘அண்ணல்’ (இவருடைய ‘அண்ணல் கவிதைகள்’, என்னும் நூல் கிண்ணியாவில் எடுக்கப்பட்ட முதலாவது அகில இலங்கை இல்லாமயக் கலை விழாவில் அரங்கேற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது), பித்தன் (1956 ஆம் ஆண்டுக்கு முன்னரே ஈழத்திலே நடத்தப்பட்ட முதலாவது சிறுகலைப் போட்டியில் இவர் முக்கிய நடுவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது) ஆகியோர் தற்காலத்துமிழ் இலக்கியத்தின் மூஸ்விம் முன்னோடிகளாவர். மூவருடனும் 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே என்னுல் நடப்பினைப் பயில முடிந்ததை ஒரு பேரூகவே நான் மதிக்கின்றேன். அந்தக் காலத்திலேயே, இளைய மூஸ்விம் தலை முறையினரின் ஆரோக்கியமான இலக்கியவளர்ச்சி குறித்து எடுக்கப்பட வேண்டிய உருபு வாய்ந்த நடவடிக்கைகள் குறித்தும் இவர்களுடன் பேசி மகிழ்ந்துள்ளேன். 1947-ற் கும் 1956-ற்கும் இடைப்பட்ட தமிழ் இலக்கிய முயற்சி களுக்கு நான் ஓர் உயிர் வாழும் காட்சியாக அமர்ந்துள்ளது போவலே, பூரட்சிக்கமாலும் சித்தனும் இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றைய நிதம் வுக்கோக்கூட அறியாத அகோரத்திலே, இக்வால்ஸ், முன்னைய அரசவை விகுஷ்ணர்களைப் போல் கூத்தாடியும் இருக்கின்றார்கள்!

‘இல்லாமய இலக்கியம் இருக்கிறது’ என்ற உண்மை 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்டது என்றும், இந்த உண்மையை விடிய வைத்தவர்கள் ஜனுப் பம். எம்.

உவைஸ் அவர்களுக்கு பேராசிரியர் சு. வீத்தியானந்தன் அவர்களும் என்றும் அடித்துக் கூறுவதின் மூலம், தமது அறியாமையை அநியாயமாக அம்மணமாக்கி வைத்துள்ள பெருமையும் இக்வால்ஸைச் சாரும். “இல்லாடிய இலக்கியம் இருக்கிறது” என்ற விழிப்புணர்ச்சி முந்நாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முஸ்லிம் பெருமக்களுக்கு இருந்திருக்கின்றது என்பதை ஏவே சுட்டப்பட்டுள்ள பல விபரங்களும் தெளிவாக நிறுவும்.

ந. சி. கந்தையா பிள்ளை அவர்கள், 1952 ஆம் ஆண்டில் தமிழ் இலக்கிய அகராதி ஒன்றினை வெளியிட்டார்என்ற சங்கதி ஞானகுள்யங்களான இக்வால்ஸைக்குத் தெரியாமல் இருத்தல் வியப்பன்று. இந்தத் தமிழ் இலக்கிய அகராதியிலே மஸ்தான் சாஹிபு இயற்றிய ‘அகத்தீசர் சதகம்’ தொடக்கம் அப்துல்லா பின் அப்துல்கரீம் இயற்றிய ‘வைத்திய சங்கிரகம்’ கருக 95 முஸ்லிம் இலக்கிய நால்களுடைய பெயர்கள் காணப்படுகின்றன. 1819 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்ட முசைதீன் கற்புடையார் இயற்றிய ‘யானைக் காதல்’ என்ற நாளின் பெயர்கூட மேற்படி அகராதியிலே சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த முன்னேடிகள் எல்லோருக்கும் இல்லாத பெருமை ஒன்று ஜனுப் ஹஸன் முஹம்பது பக்கீர் (H. M. P.) முஹிதீனுக்கு இருப்பதாகவும் இக்வால்ஸ் அங்கலாய்த்துக்கொள்ளுகின்றார்கள். (இந்த இடத்திலே இன்னேரு குறிப்பையும் விளக்கம் கருதிச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. நான் ‘எச் எம் பி’ என்றே அவரை அழைப்பது வழக்கம். பக்கீர் முஹிதீன் என்ற பெயரைப் பற்றி இப்பொழுதுதான் சிந்திக்க நேரிடுகின்றது. முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்கள், ஞானவழி காட்டிகளுள் முன்னேடி என்ற மகிழமைக்கு உரியவர். இந்த மகிழமையைப் பிரகடனப் படுத்தும் வகையில் முஹியித்தீன் ஆண்டகை பெயராலே பல பள்ளிவாசல்களும், தைக்காக்களும் நிறுவப்பட்டுள்ளன. முஹியித்தீன் ஆண்டகையின் தரீக்காவைப் பின்பற்றுவோர் இலக்கையிலும் ஏராளமாக உள்ளர். முஹியித்தீன் ஆண்டகையின் பெயரிலுள்ள அன்பாலும் பக்தியாலுமே தங்கள் பிள்ளைகளுக்குப் . . பக்கீர் முஹியித்தீன் என்றும், முஹியித்தீன் பிச்சை என்றும் பெயர் வைத்துப் பெற்றோர் மகிழ்க்கின்றார்கள். முஹியித்தீன் என்பதற்கு ‘தீனுக்கு - மார்க்கத்திற்கு - உயிர் கொடுத்தவர்’ என்பது பொருள். இந்தப்

பெயரை முஹிதீன் என்று எழுதுதல் செப்பமானதல்ல; முஹித்தீன் என எழுதுதலே முறைமையானது.) “இல்லாமிய இலக்கியம் இருக்கின்றது” என்பதை முதன் முதலிலே மேடைகளில் அறிக்கையிட்டவரும் பக்கீர் முஹிதீன் தானும்! அதன் சான்றூருக்ததான் “தமிழும் மூஸ்லிம் பல வர்களும்”, “தமிழும் மூஸ்லிம்களும்” ஆசிய பிரசரங்கள் வெளிவந்தன என்றும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரஸ்தாபங்களை எல்லாம் அமுக்கிக் கொண்டு, பல பக்கங்கள் தாண்டி, ‘நால் விமர்சன’த்தின் தன்னிகரில்லாத் தலைவராகவும் பக்கீர் முஹிதீனே நிலை நிறுத்தப்படுகின்றார். அவர் செய்த தியாகங்கள், சாதனைகள் அனைத்தும் தொழுத் துரைக்கப்படுகின்றன. கோஷ்வில் அரசியல் இயக்கத்தி இரும், இலக்கிய இயக்கத்திலும் முஹிதீனின் சேவை இல்லாது போன்ற ஒரு வெற்றிடமே எஞ்சியிருக்கும் என்று அடித்துச் சொல்லுகின்றார்கள்! இந்தப் பிரஸ்தாபங்களை இங்கு உரைத்துப் பார்ப்பதைத் தவிர்க்கின்றேன். ஆனால், பிறிதொன்றை இங்கு சுட்டுதலும் என் தர்மமாக அமைகின்றது.

ஜனப் ஹஸன் முஹம்மது பக்கீர் முஹிதீன் அவர்கள், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ‘தோழர் எச்சம்பி’ யாகவே எனக்கு அறிமுகமானார். கம்யூனிஸ்ட் கட்சி உத்தி யோக பூர்வமாக வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியராக அப்பொழுது அவர் விளங்கினார். இலங்கையில் மார்க்ஸிய இயக்கம் வெளியிட்ட பத்திரிகை ஒன்றுக்கு ஆசிரியரான முதலாவது மூஸ்லிம் என்ற பெருமை முஹிதீனுக்கு நியாயமாகப் பொருந்தும். ஒரே கட்சியின் இலட்சியங்களை இருவருமே வரித்திருந்த போதிலும், அரசியல்-கலை-இலக்கியம் சம்பந்தமான கொள்கை விளக்கங்களிலே இருவரும் பல சந்தர்ப்பங்களிலே மாறுபட்ட அபிப்பிராயங்கள் கொண்ட வர்களாகவும், எதிர் எதிர் அணியைச் சேர்ந்த வர்களாகவும் விளங்கினாலும் என்பது நிசம். இந்திய சஞ்சிகைகளின் தீற்குமதி மீது கட்டுப்பாடு விதித்தல் வேண்டுமென்று முஹிதீன் செய்த சிபார்சுகள் சிலவற்றிலுள்ள குறைபாடுகளைத் தயவுதாட்சன்யமின்றி நான் விமர்சனங்கு செய்தும் இருக்கின்றேன். இந்க முரண்பாடுகள் இருவரும் நட்புரிமை பாராட்டுவதைப் பாதித்ததில்லை. அவர் இலங்கை வானிலியின் இயக்குநர் சபை உறுப்பினராக அமர்ந்தி நந்த காலத்திலே, என் மொழித் திறனை அடிப்படையாக வைத்துப் பொருளாதாரத்திலே முன்னேறுவதற்கான

வாய்ப்பினே ஏற்படுத்தித் தந்தார், அதன் இந்தச் சந்தர்ப்பத்திலே நன்றிப் பெருக்குடன் குறித்துவைக்கவும் விரும்புகின்றேன். நன்றி மறத்தல் நண்றன்று.

இருப்பினும், இக்வால்ஸ் என்ற சில்லரைகளை ‘எடுப்பி’ களாக வைத்துக்கொண்டு, இந்நாட்டின் இஸ்லாமிய நல அக்கு சேவைகளை இயற்றிய முன்னேர்களைப் பழக்குறைக்கும் ஒரு கைங்கரியத்திற்கு அவர் ஆதாவு கொடுத்துள்ளதை என்னால் இற்றைவரை ஜீரணிக்க முடியவில்லை. நான் ஆதாவு அங்க்கவில்லை’ என்று இந்தப் பழியிலிருந்து முஹிதீன் நழுவு முயன்றிரும், தான் இந்த அநியாயங்களுக்கு மௌனன் சாட்சியாக அமர்ந்தேனும் உடந்தையாக இருந்திருக்கின்றார் என்ற கட்டித்த உண்மையை அவர் ஆட்சேபிப்பதற்குக் காலம் மிகவும் கடந்துவிட்டது. உலக ஊளிய மார்க்ஸிஸ சிந்தனைகளை இந்த மண்ணாலே வேறுன்ற முன்னின்று உழைத்த முஸ்லிம்களாலே குற்பிடத்தக்க இடத்தினை நியாயமாகவே சம்பாதுத்துள்ள முஹிதீன், கம்யூனிஸ அணியிலிருந்து முற்குக விலசியமைக்குக் காரணம் என்ன? தென் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழகும், இந்நாட்டு முஸ்லிம்களுடைய சமுதாய நலனுக்கும் ஆற்றிய சேவைகளை ஒரு காலத்திலே வாய் மணக்கப் பிரஸ்தாபித்த முஹிதீன், இந்திய விரோதப் பிரசாரத்தினைத் திவிரமாகக் கட்டவிழ்ந்துவிட்டுள்ளதின் காரணம் என்ன? தாய் வழியிலே ஆள்வார் திருநகரியையும், தந்தை வழியிலே சிறுத்தண்டையும் பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்ஶாவழியினரே முஹிதீன் என்ற உண்மையையும், அந்தப் பின்னணியிலுள்ள அநேக மான்மியங்களையும் என்னிலும் பார்க்க முஹிதீன் செவ்வையாக அறிந்திருத்தல் நியாயம். இதில் வெட்கப்படுவதற்கு எதுவுமே இல்லை.

நாவிதன் கொல்லையிற் கிடக்கும் மயிர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கல்லவா இக்வால்ஸாக்கு முஹிதீன் அநியாய ஆதாவு வளங்கியின்னார்! நாமும் அத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் சில கேள்விகளைக் கேட்கலாம். கோழி மியானுக்கும் சுப்பிரமண்ய நாடாருச்சும் உள்ள தொடர்பு என்ன? தந்தையார் ஹஸன் முஹம்மதுவுக்கும் அபினுக்கும் என்ன தொடர்பு? பாட்டனாரின் சொத்துக்கு இவர் தந்தை வாரீசாகாதது ஏன்? இலங்கையிலிருந்த குடும்பச் சொத்துக்கு முஹிதீன் வாரீசாகாதது ஏன்? ஜிம்பாது ரூபாய் சம்பளத்தில் கட்சி ஊழியம் செய்த இவராலே பல டாக்ஸி

கருக்கு எவ்வாறு உரிமையாளராக முடிந்தது? இன்று அவருடைய பிரதான வருவாய் என்ன? இன்று சொந்தத்திற்கார் வைத்திருக்கக்கூடிய வசதி எப்படி வாய்த்தது? இந்தக் கேள்விகளுக்கு விடைகாணும் விசாரணையின் பின்னால், எத்தனையோ அசிங்கங்கள் உள். இவற்றை எல்லாம், என் விருப்பத்திற்கு மாருகவேணும் நான் இங்கு பிரஸ்தாபிக்க நேரிடுகின்றது. அவற்றை இங்கு அம்பலத்திலே அலசிப் பார்ப்பதற்கு எனக்கே வெட்கமாக இருப்பதினால்; அவற்றைத் தற்போதைக்குத் தவிர்க்கின்றேன்.

“சமூத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் பத்திரிகைக் கொழில் செய்பவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத ஒரு மயக்கம் நிலவுகின்றது”, என்று இக்வால்ஸ் பிற்கோர் இடத்திலே பிரஸ்தாபிக்கின்றார்கள். இன்று பத்திரிகைகளைப் பெரும்பாலும் முதலாளிகளே வெள்ளிடுகின்றார்கள். அந்த முதலாளிகள் எழுத்தாளர் வரிசையில் இடம் பெற்றார்கள் என்பது திண்ணைம். ஆனால், சஞ்சிகையாளர் (Journalists) எழுத்தாளர் வரிசையிலே நியாயமாகவே இடம் பெறுகின்றார்கள். இவர்களை எழுத்தாளர் என் ஏற்றுக்கொள்ளாத மயக்கம் இக்வால்ஸ் குத்தான் ஏற்பட்டிருக்கின்றது. முஹிதீன் அப்பட்டமாக வும் தொர்த்தமாகவும் ஒரு சஞ்சிகையாளரே. இதனாலே தான், முஹிதீன் எழுத்தாளர் வரிசையில் இடம் பெறுகின்றார். இந்தச் சஞ்சிகையாளர் பெரும்பாலும் இலக்கியகர்த்தாவாக உயர்வுத்திலீலை, கிருஷ்ண இலக்கிய கர்த்தாவாக உயருகின்றன. அரசியல் தேவைகளை முன்னிட்டு முஹிதீன் கிருஷ்ண இலக்கியத்திலும் ஈடுபட்டது உண்டு. பிறமொழிச் சிருஷ்ண இலக்கியங்களைத் தமிழ் செய்வதில் முஹிதீன் கணிசமான வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும், இந்த ஈடுபாடுகள் அணித்தும் அரசியல் முன்னேற்றத்தின் அடித்தளமாகக் கொண்டது என்பதை அவர் எந்தக் காலத்திலும் முடிமறைத்ததில்லை. இதிலே தப்புக் கிடையாது. முஹிதீன் தன்னை ஓர் இலக்கிய கர்த்தாவாக என்றும் உரிமைபாராட்டியதில்லை. அவரே உரிமை பாராட்டாத ஒரு பெருமையை, எந்த லாபத்தை எதிர்பார்த்து இக்வால்ஸ் அவர்மீது திணிக்க முற்பட்டார்களோ நான் அறியேன்.

நட்பு மநவிய பாசத்தின் காரணமாக முஹிதீன் அரசியல் வானிலே முன்னேற வேண்டும் என்று ஆசைப்பட்டுபவர்கள்

நான். அவரும் நானும் இந்த மண்ணிலே ஒரு சோஷலிலை  
 சமுதாயம் நிறுவப்படுதல் வேண்டும் என்பதிலே ஒத்த  
 கருத்துடையவர்களாகவும் உள்ளோம். அரசியலிலே அவர்  
 அடையக்கூடிய முன்னேற்றத்திற்குக்கூட இக்வால்ஸ் வெளி  
 மிட்டுள்ள பிரசரம் தடையாக அமைந்துள்ளதும் அவப்  
 பேரூரும். இப்பிரசரம் நாளடைவிலே முஹிதீஸையும் மன  
 நோயாளராக ஆக்கிலிடக் கூடும் எனவும் நான் அஞ்ச  
 சின்றேன். இந்தக் கட்டடத்தில் இன்னேர் உண்மையை  
 யும் இங்கு எழுதுதல் நேர்மையாகும். இக்வால்ஸ்-டைய  
 பிரசரத்திற் காணப்பட்டுள்ள பல பகுதிகள் ஆட்சேபிக்  
 கத் தக்கவை என்றும், அவை இடம் பெறும் என்ற சங்கதி  
 மேற்படி பிரசரம் வெள்வரும்வரையிலே தமக்குத் தெரி  
 யாது என்றும் முஹிதீஸ் என்னிடம் நேரில் விளக்கினார்.  
 இந்தப் பிரசரத்திற்கு முஹிதீஸின் ஆதரவு இருந்தது  
 என்று வாதிக்கும் நண்பர்கள் மத்தியிலே, முஹிதீஸுடைய  
 சுத்தவாளித்தனத்தை நிறுவ, நான் கற்ற தார்க்கக் கலை  
 கூட எனக்குக் கைதந்து உதவவில்லை. ‘..நால் விமர்சனம்,  
 என்ற பிரசரத்திற்கும் தனக்கும் எந்த வித உறவுங் கிடை  
 யாது, இதிலேவித்தப்பட்டுள்ள சகல அபத்தங்களுக்கும்  
 இக்வாலஸே முழுக்க முழுக்கப் பொறுப்பு என்று, எந்தச்  
 சந்தர்ப்பத்திலும், நாளது இங்கு வரை முஹிதீஸ் பகிரங்க  
 மாக அறிக்கை செய்ததும் இல்லை.

முஹிதீஸின் புகழுக்குத் தாம் மகுடஞ் சூடுவெதாகப்  
 பாவலாச் செய்யும் இக்வால்ஸ், தாம் முஹிதீஸ் வெளி  
 யிட்ட புத்தகப் பிரசரங்களைத்தானும் வாசித்ததில்லை என்ற  
 பரிதாப உண்மையைக் கோடி காட்டுவது ‘பக்கா’ தமாஷா  
 கவும் இருக்கின்றது. மூஸ்லிம்களுடைய தமிழ் இலக்கிய  
 ஈடுபாடு முந்நாறு ஆண்டுதான் என்று இக்வால்ஸ் அவறும்  
 பொறுது, முஹிதீஸ் ‘தமிழும் மூஸ்லிம்களும்’ என்ற  
 தனது பிரசரத்தில், மூஸ்லிம் புலவர் வரலாறு 1510 ஆம்  
 ஆண்டிலிருந்து (இற்கொட்டு 465 ஆண்டுகளுக்கு முன்னர்)  
 துவங்குகின்றது என்று அடித்துக் கூறுகின்றார். இப்படிக்  
 குருவை மின்சும் சீடர்கள் முஹிதீஸுக்குக் கிடைத்தது  
 குறித்து விசனிக்கின்றேன். மூஸ்லிம் புலவர்களுக்கும்;  
 தமிழ்ப் புலவர்களுக்கும் இடையில் நிலைய குள்ளச்சமயான  
 நல்லுறவுகளை முஹிதீஸின் பிரசரத்திலேருந்து வாசித்து மகிழ்ச்சாம். காசிம் புலவர், அப்தல் காதிர் புலவர், மஸ்தான்  
 சாஹிப், உமருப் புலவர்; நயினர் முஹம்பது புலவர், அடை  
 டாவதாலி அப்துல் காதர் புலவர், பிச்சை இப்பூரிம் புல

வர், சவ்வாதூப் புலவர், சதாவதானி சேகுத்தம்பிப் பாவலர், சுழுத்திற்கு வந்து தமிழ் பரப்பிய சிந்துக் களஞ்சியப் புலவர், அபூபக்கர் நயினூர் புலவர் ஆகியோருடைய புகலை ‘தமிழும் மூஸ்லிம் புலவர்களும்’ என்ற பிரசரத்திலே முஹிதீன் விரித்துக் கூறியுள்ளார். 1961 ஆம் ஆண்டில் வெள்யாலை இந்தப் பிரசரத்தில், முஹிதீன் தன் ணை மறந்த நிலையில், மருந்துக்கூட ஈழத்து மூஸ்லிம் புலவர் ஒருவருடைய பெயரைத்தானும் குறிப்பிடவில்லை. 1956-ஆம் ஆண்டு இலக்கிய எழுச்சி பற்றி அவர் முச்சுக்கூட விடவில்லை.

1964 ஆம் ஆண்டில் ‘தமிழும் மூஸ்லிம்களும்’ என்ற தமது பிரசரத்தை முஹிதீன் வெள்யிட்டார். அந்தப் பிரசரத்திற்கான தமது முன்னுரையில், ‘மூஸ்லிம்களீன் தமிழ்த் தொன்று குறித்து ஏற்கவே நல்ல தமிழ் மூஸ்லிம் அறிஞர்கள் சிலர் சிறப்பான நால்கள் எழுதியுள்ளார்கள். இவர்களைப் பின் தொடர்ந்து மற்றுமொரு எழுத்தாளர் - புலவர் பட்டியலைச் சேர்க்க நான் விரும்ப வில்லை...’ என்று நாணயமாக எழுதியுள்ளார். இந்தப் பகுதியையாயினும் வாசித்திருந்தால், இக்வாலஸ் கள் தமது தற்குறித் தனத்திற்குக் கழுவாய் தேடும் முகமாகத் தங்கள் கழுத்துகளே கருக்குக் கயிறுகளை மாட்டிக் கொள்ளுதல் சேமமானது.

தென்னிந்திய மூஸ்லிம்களுக்கு எதிராக விஷவாந்தி கக்கும் இக்வாலஸ், தமது குருநாதரான முஹிதீன் ‘தமிழும் மூஸ்லிம்களும்’ என்ற பிரசரத்தில் எழுதியுள்ள பின்வரும் பகுதியை வாசிக்கக் கடவர்:

‘நாம் (இலங்கை மூஸ்லிம்கள்) அராபியர்கள் சந்ததியினர்தான். இதில் ஐயப்பாடில்லை....அனால், நாம் அராபிய சந்ததிகளாலும், இந்தியாவிலிருந்து ஈழம் வந்த அராபிய சந்ததிகள்; அதிலும் குறிப்பாகத் தமிழ்கத்திலிருந்து இலங்கை வந்த அராபியர்கள். இந்த உண்மையை நம்மால் மறைத்தோ, மறுத்தோ கூறமுடியாது... அராபியாவிலிருந்து தென்னகம் வந்து, குடும்பத்தினராகி, தமிழகத்து மண்ணே கூட கலந்த அராபிய மூஸ்லிம்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டனர். இவர்களே பின்னர் ஈழத்துக்குத் தமிழ் மொழியையும், கலை, கலாச்சாரத்தையும் சேர்த்துக் கொண்டு வந்தார்கள். நாம்

இவர்களின் சந்ததியர்களே... தமிழ்நாட்டிலிருந்து ஆசியா வெங்கும் சென்ற மூஸ்லிம்கள், தமிழ் மொழிக்கு அருந் தொண்டு செய்தார்கள்; பெரும் பணியாற்றினார்கள்..."

தமிழ்நாட்டு மூஸ்லிம்கள் என்ற துவேஷ கோவுத்தை எழுப்பும் இக்வால்ஸ், தமது 'குருநாதர்' முஹிதின் பத்தாண்டுகளுக்கு முன்னர் அருளியுள்ள நல்லுபதேசங்களை இனியாவது வாசித்து, தெளிவு பெற்று, அறிவு மோசடி யிலும், எழுத்துக் கைலஞ்சங்களிலும் ஈடுபடும் இழி செயல் களைத் தணிர்ப்பார்களாக!

பைத்திய வெறியிலே அலையும் நாய்கள் ஏதிர்ப்பட்ட வர்களை எல்லாம் கடித்துக் குதறுவது போன்றுதான், இக்வால்ஸ் தமது பிரகரத்தில் பைத்தியம் விளையாடியிருக்கின்றார்கள் என்பதை நிறுபிக்கும் பிறிதொரு 'கண்டு பிடிப்பும்' உண்டு. "...1956 க்கு முன் இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களில்லை, மூஸ்லிம்களினதும் வரலாற்றிற்மாற்றித் திரிப்பதில் ஈடுபட்டே வந்திருக்கின்றனர்..." அந்த நிய ஏகாதிபத்திய ஆட்சியாளருக்கு மிக ஈச்வாசமாக ஊழியர்கள் செய்வதில் யாழிப்பானத் தமிழர் முந்தி நின்றார்கள். தன்னலத்திற்காகத் தேசிய நலனை மறந்தவர்களும் இருக்கின்றார்கள். 1915-ல் இலங்கை மூஸ்லிம்கள், இந்திய மூஸ்லிம்கள் என்ற பிரிவினையும் இருக்கவில்லை. எல்லோருமே பிரித்தானியப் பிரஜைகள் என்ற அந்த லினை அநுபவித்தார்கள். அந்த ஆண்டில் நடந்த மூஸ்லிம்சிங்களவர் இனக் கலவரத்தை வைத்துக் கொண்டு அக்காலத் தமிழ் அரசியல் தலைவர்கள் மூஸ்லிம் நலனுக்கு விரோதமாக நடந்து, அரசியல் ஆதாயம் பெற்றுமிருக்கின்றார்கள். நான் தமிழன், யாழிப்பானத்திலே பிறந்தவன். என் இந்தப் பிறப்பை நினைத்துப் பெருமையும் படுகிறேன். எனவே, இந்த உண்மைகளை நினைத்து அதிகம் கவலைப்படும் உரிமையும் கடமையும் எனக்கே இருக்கின்றது.

ஆனால், இலங்கைச் சரித்திரத்தில் இக்வால்ஸாக்கு எவ்வளதுப் பரிச்சயமும் கிடையாது. சரித்திரம் எவ்பது அவர்களுடைய அறிவுப் பிடிமானத்திற்கு அப்பாற்பட்ட துங்கூடு! இலங்கையின் ஆதிவரலாற்றைக் கூழும் அதிகார நால்கள் என ஏற்றுக் கொள்ளப்படும் மகாவும்ளம், தீபவும்ஸம் ஆகிய நூல்கள் எல்லாம் பாலி மொழியிலேயே எழுதப்பட்டன. பெரும்பான்மைச் சிங்கள மக்களான சமய

மருமழி பாலி. இந்தப் பாலி மொழி இன்றைவும் புத்த பிக்குகளின் செல்வாக்கிற்கும் அதிகாரத்திற்கும் உட்பட்டே இருக்கின்றது. மகாவம்ஸத்தின் ஆசிரியரான மகாநாம, ஒரு பிக்கு என்பதும் மறுப்பதற்கில்லை. சிங்கள இனத்தின் நன்மைக்காகத் திரித்துச் சொல்லம்படும் சரித் திரமே உத்தியோக ரீதியான அங்கோரம் பெறுகின்றது. இந்த நாற்றுண்டிலே, இந் நாட்டின் சரித்திரத்தைச் சிங்கள மயமான சரித்திரமாகத் திரித்து எழுதுவதிலும், அதிலே பெரு வெற்றி சாதிப்பதிலும் பரங்கிதான் ஒரு சாதனையே நிலைநாட்டியுள்ளார். இந்த ஒரேயோரு துறையில் மட்டும் யாழிப்பானத் தமிழருடைய கெட்டித் தனம் என்றும் பலித்ததில்லை என்ற அரிவரி உண்மையைத் தானும் இனியாவது இக்கால் ஸ் அறிந்து கொள்ளட்டும்.

சரித்திரத்தை நான் பட்டப்படிப்பட்டில் ஒரு பாடமாகக் கற்றவன். மகாவம்ஸம் என்ற ஈழத்தின் முதலாவது சரித்திர நாலைத் தமிழரக்கியுள்ளேன். மகாவம்ஸத்தைப் பாலி மொழியிலிருந்து பெயர்த்த கலாந்தி கெய்கருடைய கருத்துக்கள் தவறுஞ்சை என்பதைச் சுட்டிக் காட்டி அநேக ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியும் இருக்கின்றேன். ‘கைலாயமாலை’ என்ற நூலின் நான் ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தும் உள்ளேன். அதிலே விரலிக்கானப் படும் சரித்திர வழிக்கலைச் சுட்டிக்காட்டியும் இருக்கின்றேன். தமிழ் இலக்கியகாரர்களிலே, எல்லோப் போன்ற ஒரு பாரமார்த்த சரித்திர மாணுக்கள் இல்லை என்ற உண்மையை இந்தக் கட்டத்திலேனும் இக்கால் ஸ் அறியக்கடவர்.

1964 ஆம் ஆண்டில், இவங்கைச் சரித்திரத்தை உத்தியோக பூர்வமாக எழுதுவதற்காகப் பதினைந்து பேர்கள் அடங்கிய குழு ஒன்றினைக் கல்வித் தினைக்களம் நியமித்தது. இந்தக் குழுவிலே ஒன்பது சிங்களவர்களும் ஆறு தமிழர்களும் இடம் பெற்றனர். ‘ஆரியர் வருகை’ என்ற முதலாவது பாடத்தினை ஆராய்ந்து எழுதும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. கிடைத்த அத்தனை ஆதாரங்களையும் இரவு பகலாக ஆராய்ந்து, சரித்திர உள்ளமக்களைத் திரட்டுஞ்சத்தியவந்தனும் அந்தப் பாடத்தினை எழுதி முடித்தேன். அதனைக் குழுவிலே வாசித்துக் காட்டினேன். எனகட்சிக்கான காரணங்களையும் ஆதாரங்களையும் யாராலும் ஆட்சேபிக்க முடியவில்லை. காலம் காலமாக நிலைநாட்டப்

பட்டுவிட்ட ஒருவித சிங்கள மாயைக்கு என் கட்டிரை தோதுப்படவில்லை. இதனால், சிங்கள அங்கத்தவர்கள் அனைவரும் எதிர்த்தார்கள். என்னாலும் தமிழர் கூட்டம் என்பக்கவில் அநுதாபக் குரல்தானும் எழுப்பவில்லை. இந்தச் சரித்திர பாடநாற் குழுவுக்கு, அக்காலத்தில் கல்வி அமைச்சின் சிரேஷ்ட செயலாளராகப் பணியாற்றிய கலாநிதி ஆண்த குருகே பிரதம ஆலோசகராய் அமர்ந்திருந்தார். ஈற்றில் விவகாரம் அவருடைய தலைமையிலே கூடிய கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்பொழுது பிரதி கல்வி மா அதிகாரியாக விளங்கும் திரு. ஆரியதாஸவும் இக்கூட்டத்திற்குச் சமுகமனித்திருந்தார். “இந்தக் குழு எதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் முதற்கண் அறிய விரும்புகின்றேன். சிங்களச் சகோதரர்கள் இலங்கையின் சிங்களச் சரித்திரம் ஒன்றினை எழுத விரும்புகின்றார்கள் போலும். அதுதான் அரசின் நோக்கமாயின், இக் குழுவிலே தமிழர்கள் அங்கம் வகிப்பதில் எவ்வித தார் மீக உரிமையும் இல்லை. நீங்கள் இலங்கையின் சிங்களச் சரித்திரம் ஒன்றினை எழுதி, அதனைத் தன்மொழி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால், அவர்கள் தமிழாக்கம் ஒன்றினைச் செய்து தருவார்கள். இலங்கை பற்றிய இலங்கைச் சரித்திரம் (A Ceylonese history of Ceylon) எழுதும் பணியிலேதான் நாம் அமர்த்தப்பட்டிருப்பதாகத்தான் நான் இவ்வளவு காலமும் நம்பியிருந்தேன்” என்று கூறினேன். ஆழ்ந்து நீங்கித்த குருகே அவர்கள், “திரு. பொன்னுத்துரை அவர்கள் கூறுவது முற்றிலும்சரி. நாம் இலங்கை பற்றிய உண்மையான இலங்கைச் சரித்திரம் ஒன்றை எழுதவே கூடியிருக்கின்றோம்” என்று அழுத்தமாகக் கூறி, நாலுக்கான பாடவிதானத்தினைத் தயாரிக்கும் பொறுப்பினையும் என்னிட்டுமே ஒப்படைத்தார். நான் சமர்ப்பித்த பாடத்திட்டமே ஈற்றில் சரித்திர நாலுக்கான அடிப்படையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்படி கூட்டத்திலே கலந்து கொண்ட பதினெட்டு அங்கத்தவர்களும் இன்றும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த வர்த்தமானத்திற்கு அவர்கள் அனைவரையும் சாட்சிகளாய் அமர்த்துகின்றேன்.. 1965 ஆம் ஆண்டில் யூ. என். பி. ஆட்சி மீடம் ஏற்றியதும் இந்தக் குழு கலைக்கப்பட்டது. இது ஓர் அவலக்கதியாகும். இல்லாவிட்டால், இலங்கையின் உண்மையான வரலாறு எழுதப்படுவதிலே நான் நிறைவான பங்களைப்படுச் செய்திருப்பேன். இந்த வர்த்தமானத்தினை என் பெருமையை பிரஸ்தாபிப்பதற்காக இங்கு கூற

வில்லை. சரித்திரம் பற்றிப் பேசுவதற்கு எனக்குள்ள அதி  
காரத்தினையும், இக்வால்ஸாடைய தகைமையீனத்தை  
யும் சுட்டுவதற்காகவே இவற்றைப் பிரஸ்தாபித்தேன்.

தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழ் விபியை வெறுத்தார்  
களென்றும், இதன் காரணமாகத்தான் 1960ஆம்,(1906?)  
அண்டிலேகூட 'அவாயிபுல் அஃபர்' என்ற அரபுத் தமிழ்ப்  
பத்திரிகையை வெளியிட்டார்கள் என்றும் இக்வால்ஸ் பிறி  
தொரு சரித்திரப் புரட்டு நிகழ்த்தியிருக்கின்றார்கள். தமிழ்  
வசன நடையின் வளத்திற்குத் தமிழ் நாட்டு முஸ்லிம்களு  
டைய பங்களிப்புக் கணிசமானது என்ற உண்மை, இக்வால்  
ஸின் பித்தலாட்டங்களுக்கு அப்பாலும் உயர்ந்து நிற்கும்  
என்பது தின்னைம். "...ஞான பூதி என்ற பெயர் குட்  
ப்பட்ட அறிஞர் முஹம்மது இப்ரூஹீம், தமிழ் பத்திரிகை  
உலகிற்கும் மிகப் பெரிய தொண்டு செய்துள்ளார். 1923  
ஆம் ஆண்டில் ... அவர் வெளியிட்ட “ஞான குரியன்”  
என்ற பத்திரிகை, தமிழ் வசன நடைக்கு ஒரு எடுத்துக்  
காட்டாக இருந்தது,...அன்புப் பணியும், தமிழ்த்  
தொண்டும் ஆற்றி வந்த ஞான பூதி, தாயக விடுதலைப்  
போராளியாக மாறி 1932-ம் ஆண்டில் ‘தாய்நாடு’ என்ற  
பத்திரிகையை வெளியிட்டார்.... தேசிய எழுச்சிக்காக  
அவர் செய்த மகத்தான தொண்டினை இந்தியத்தாய் என்  
றும்போற்றிப் புகழ்வாள் என்பதில் சந்தேகமில்லை...”  
என்று முஹிதீன் என் கருத்துக்கு இசைவாக 1961ஆம்  
ஆண்டிலேயே சொற்பொழிவாற்றினார். “இந்நாட்டின்  
இலக்கிய வளர்ச்சியிலும், அரசியல் வளர்ச்சியிலும், ஏச்செம்  
பியின் பங்கு மேற்குமலை அளவினது” என்று முஹிதீனுக்கு  
‘விளக்குப் பிடிப்’பதாகப் பாவலா செய்யும் இக்வால்ஸ்,  
உண்மையில் அவருடைய எழுத்துக்கள் எதையுமே வாசிக்  
காமல், சுய ஆதாயங்களுக்காகக் ‘காக்கா’ பிடிக்கின்றார்  
கள் என்ற மெய்ம்மையை இனியாவது முஹிதீன் அறிந்து  
கொள்ளுதல் அவருடைய வருங்கால ஆரோக்கியத்திற்கு  
நல்லது என்பதை இங்கு பச்சையாகச் சொல்லி வைக்க  
விரும்புகின்றேன். (எம்.எஸ்.எம். இக்பால் பழி தீர்ப்ப  
திலே யானை நிகர்த்தவர். ஒரு காலத்தில், இதே முஹிதீ  
தீனை இதே இக்பால் வசைபாடித் தூற்றித் திரிந்தார். அந்தக்  
காலத்தில் பாபர் சூலான் ஒன்றிலே இக்பால் தாக்கப்  
பட்டார் என்றும் கூறப்படுகின்றது. தமிழைத் தாக்கியவர்  
கள் முஹிதீனின் ஆதரவாளர்கள் என்பதே இக்பால் அனு  
மானம். அந்த விவகாரத்தினை இக்பால் என்றுமே மறந்

ததோ மன்னித்ததோ கிடையாது. தருணம் பார்த்து, முஹி தின்சரசியலிலே முன்னேறக் கூடிய சூழ்நிலை ருவாகிய இத் தரணத்தைப் பார்த்து, குழி பறிக்கும் ஒரு முயற்சியாக வும் இக்பால் இந்தப் பிரசரத்தினை முன்னின்று வெளியிட சருக்கலாம் என்ற அச்சத்தினை முஹிதினின் ஆதரவாளர் சிலர் என்னிடம் மாண்சீகபாக வொர்யிட்டனர்.)

உண்மைகளை அழிவமுக்காடும் வெறி பிடித்த பறதி யிலே உம்பாரப் புகழை ‘தாழுத்ஷா’ வக்கு இக்வால்ஸ் அள்ளி வழங்கியுள்ளமை பிறிதோர் அநியாயமாகும். அவர் இஸ்லாமிய இலக்கியத்திற்கு உந்துகண்யாக விளங்கினார். என்றாலும், அல்குர் ஆஜைத் தமிழில் தர்ஜூமா செய்யக் கூடாது எனத் தமிழ்நாட்டு மூஸ்லிம்கள் வாதிட்ட காலத்தில் அவர் கொஞ்சங் கொஞ்சமாக அல்குர் ஆஜைத் தமிழ் மொழியில் தர்ஜூமா செய்தார் என்றாலும் இக்வால்ஸ் தாழுத்ஷாவுக்கு தலைப்பாக் கட்டியிருக்கிறார்கள்.

இலைய தலைமுறையினர் அல்குர் ஆன் தமிழ் மொழியிலேயே தர்ஜூமா செய்யப்பட்ட உண்மையான மான்சியத்தினை அறிகல் வேண்டும் என்ற கர்ச்சையினுலே சில விஷயங்களை இங்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

ஹித்ரி 1291 இல் முதன் முதலாக திருக்குர் ஆன் தப்ளீர், பம்பாயில் மத்பால் ஹவல்லி அச்சக் கூடத்தில் அச்சிடப்பட்டது. இதனை அறுபுத் தமிழிலே செய்தவர் செஷ்யகு மூஸ்தபா ஆவர். அவர் வேர்விலையில் வாழ்ந்த வர். இது பாராட்டத்தக்க முன்னேடு முயற்சியே ஆயி னும், செஷ்யகு மூஸ்தபா அவர்களின் தப்ளீரில் முதல் ஐந்து ஐங்கு மட்டுமே அச்சிடப்பட்டன என்ற சரித்திர உண்மையீர் கருத்தில் வைத்திருக்கத் தக்கது.

இது வெளி வந்து ஐந்து ஆண்டுகள் வே, அதாவது ஹித்ரி 1296 ஆம் ஆண்டில் காயல்பட்டணத்திலிருந்து ஒரு தர்ஜூமா வெளிவந்தது. காயல்பட்டணம் ஹூபிப் முஹம்மத் ஆலீம் ஸாகிப் அவர்கள் ‘புதாவந்துர் ரவ்யானிய்யாதப்ளீரி கலாமிர் ராய்பாளிய்யா’ என்ற பெயரில் தர்ஜூமா செய்தார். இந்தாலும் அறபு விபியில் அச்சிடப்பட்டது.

ஹித்ரி 1316 ஆம் ஆண்டில் ‘த’ பலீரே, பத்வூல் காரீம் வெளியா விற்று. இந்தத் தர்ஜூமாவைச் செய்த

வர் காயல்பட்டணம் நூறு லெப்பை ஆவிம் ஸாஹிப். இது இரண்டு வால்யூம்களாகப் பிரசரிக்கப்பட்டது. பின் ஸர் இதன் மறு பதிப்புகளும் வெளிவந்துள்ளன.

ஹித்ரி 1326 ஆம் ஆண்டளவில் நூறுல் இல்லாம் பிரஸின் உரிமையாளர் கா. பி. அப்துல் காதிர் ராவுத் தர் அவர்கள் அல் குர் ஆனில் புதிய மொழிபெயர்ப்பு ஒன்றினைச் செய்தார். திருக் குர் ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்றினை இந்தத் தர்ஜூமா தன் மூலமாகப் பயின்றது. இ...து ஆறு வால்யூம்களாக அமைந்தது. அச்சிடப்பட்ட நிலையிலே அந்தத் தர்ஜூமாவில் பல தவறு கள் நிகழ்ந்துள்ளனமை எடுத்துக்கொட்டப் பட்டது. தப்பான் மொழிபெயர்ப்பு ஒன்றினைப் பிரஸரித்து மார்க்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்த விநாபாத செம்மனத்தினரான அப்துல் காதிர் ராவுத் தர் அவர்கள் தாம் செலவு செய்த பதி ஞேயிரம் சூபாவை இழந்து விடுதலே மேலெனக் கருதினார். ஈற்றில் இந்தத் தர்ஜூமா வெளியிடப்படவில்லை.

த'ப்ஸீரே அர்வி: ஜாஸ்ச அம்மயத் என்ற திருக்குர் ஆன் தர்ஜூமாவை இராமநாதபுரம் ப. வெ. காதிரு முனையத்தீன் ஆவிம் ஸாஹிப் வெளியிட்டார். இது ஹித்ரி 1330 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

வளத்கூர் மவுலவி மஷாயிக், அ. முஹம்மத் தாஹிர் ஸாகிப் கொரான் ஷரிப் என்ற பெயரில் தமது தர்ஜூ மாவை வெளியிட்டார். இது வியாக்கியானம் அடங்காத மொழிபெயர்ப்பு. ஒவ்வொரு ஜாஸ்சகளாகச் சிறிய புத்தக ரூபத்தில் தமிழ் விபியில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. மூன்று ஜாஸ்சகள் வெளியிடப்பட்டதின் பின்னர், இந்தப் பணி நினைவுடைத்து.

ஸயித் முஹம்மது ஆவிம் ஸாஹிப் துராகுத் த 'பாஸீர் என்னும் தர்ஜூமாவை வெளியிட்டார். இது ஹித்ரி 1342 ஆம் ஆண்டிலே பதிப்பிக்கப்பெற்றது.

இந்த தர்ஜூமா முயற்சிகள் எல்லாவற்றிற்கும் பின் ஈரே பா. தாஹுத்ஷா தமது தர்ஜூமாப் பணியை மேற்கொண்டார் என்பது இங்கு கவனத்திற்குரியது. தாஹுத்ஷா சுன்னத் வல் ஜமாஅத்தை மறுதவித்தவர். ஏகோபித்த நான்கு கொள்கைகளை ஏற்காதவர். அல்

குர்தீணாயும், அல் ஹதிதையும் (பெருமானாரின் சொல் இரும் செயலும்) இஜமாவையும் (நாயகத் தோழர்கள் நடந்த முறை, தெரிவித்த அபிப்பிராயங்கள், கடைப் பிடித்த அனுஷ்டானங்கள் முதலியன) கியாலையும் (நாயகத்தைத் தொடர்ந்தவர்களைத் தொடர்ந்தவர்களான இமாம்களுடைய விளக்கங்கள்) ஏற்றுக் கொண்டவர்களே சுன்னத்தான் மூஸ்லிம்கள். உலக மூஸ்லிம்களுள் 90 சதவீதத்தினர் இதனுள் அடங்குவர். இவர்களுக்கு மாறு பட்டு ஷபாஅத் திடையாது என்றும், ஐஸா நபியின் அற்புதம் நிகழ்வில்லை என்றும், வாதுரைத்தவரே, தாழைத் தா.

தன்னை நபி என்றும், மஸ்ஹி என்றும் கூறிக்கொண்டிருந்த மிர்ஜா குலாம் அஹ்மத் காதியானி என்பாரின் பிரதான சிற்யரும், அஹ்மதிய்யா கூட்டத்தாரின் தலைவர்நூரான மவுலியி முஹம்மத் அவி ஸாஹிபு, திருக்குர்தூஸ்ன் மொழிபெயர்ப்பை அதன் விரிவுரையுடன் ஆங்கிலத்திலும் உர்துவிலும் வெளியிட்டார். ஆங்கில மொழிபெயர்ப்பு ஹோவி குர்தூஸ் என்றும், உர்து மொழி பெயர்ப்பு பயானுல் குர்தூஸ் என்றும் அழைக்கப்பட்டன. உர்து மொழிபெயர்ப்பின் விரிவுரையில் பெறும்பாலும் அறபுப் பதங்களுக்கான அர்த்தங்களே கூறப்பட்டுள்ளன. எனவே, அதனை விரிவுரை என்று கொள்வதைப் பார்க்கின்றும் திருக்குர்தூஸ் பற்றிய அறபு-உர்து அகராதி எனக் கொள்ளுதலே பொருந்தும். இதையே சிலபலமாறுதலுடன் தாழைத்தா மொழிபெயர்த்தார். இரண்டாம் அத்தியாயத்தின் 159 வசனம் வரையிலுமே தற்கொண்டு செய்யப்பட்டது. இதுவே ஜாவாஹிருல் 'புர்கான் என்ற பெயரில் வெள்வந்தது. இதையே அதியற்புத் தர்ஜ்ஞாமா தொண்டு என்று இக்வாலஸ் தூக்கிப் பிழக்கின்றார்கள். அவற்றிலிருந்து மார்க்க சம்பந்தமான விஷயங்களிலும் இக்வாலஸ் எவ்வளவு ஞானங்களைக் கொடுக்கின்றார்கள் என்பதை யாவரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

'தாழைத்தா அவர்கள் 'தாருல் இஸ்லா'த்தின் சீரிய பணியைத் தமிழ் நாட்டு மூஸ்லிம்கள் மௌட்டைகத்துடன் நோக்கிய காலத்தில், 1920 ஆம் ஆண்டிலிருந்தே ஈழத்து மூஸ்லிம்கள் நல்லதாறவு நல்கியது மட்டுமல்லாமல்; 'பச்சைப் பத்திரிகை இயக்கம்' ஒன்றையே ஆரம்பித்து

தியக்கின்றனர். என்று தாழுத்தாவக்கு வாழிபாடி, ஒகோ...! கோஷம் போடும் இக்வால்ஸ், தாரூல் இஸ் லாம் பத்திரிகை இதழ்களைக்கூட ஒழுங்காக வாசித்த தில்லை என்ற மேலான உண்மையும் அவர்களுடைய பிரசரத்திலே தொக்கு நின்றது. காலப் பிடிமாணங்கள் கைவரப் பெறுமலும் இடர்ப்படுகின்றார்கள்.

‘கம்பனை காந்தி’ என்று அன்புடன் அழைக்கப் படுவதற்கும், பழம்பெறும் தேச பக்தருமான ஐஞப் எஸ். எம். முஹ்யித்தீன் அவர்கள் ஒரு விஷயத்திலைத் தெளவு படுத்தினார். தாழுத்தா ‘தாரூல் இஸ்லாம்’ பத்திரிகைக்கு முன்னர் ‘தத்துவ இஸ்லாம்’ என்ற சந்திகையை வெளியிட்டு வந்தார். 1921 ஆம் ஆண்டில்தான் தாரூல் இஸ்லாம் பத்திரிகை வெளிவந்தது. பிரசரமாகாத பத்திரிகை ஒன்றுக்கு இக்வால்ஸின் ‘வாப்பாக்கள்’ ஒரு பியக்குத்தையே நடத்தினார் என்ற தொலையே பீத்திக் கொள்ளவான் செய்கின்றார்கள்.

இலங்கை மூஸ்லிம்களாலே வெகுவாக ஆதரிக்கப் பட்டதாக இக்வால்ஸினால் விதந்தேத்தப்படும் தாரூல் இஸ்லாம், இலங்கையைப் பற்றியும், இலங்கை மூஸ்லிம்களைப் பற்றியும் தவறான அபிப்பிராயங்களை வெளியிட்டு வந்தமை வேதனைக்குரியதாகும். தாரூல் இஸ்லாம் பத்திரிகை (1955, குவங்கர் இதழ்) யில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதியைக் கீழே தருகின்றேன்.

‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, தோலைக் கடித்து, அருத்தியையும் தடித்த கடையாக, இலங்கை யரசாங்க ஐக்கிய தேசியக் கட்சியினர் திரு. கன்னங்கரா வின் உருவில், சோனக மூஸ்லிம்களையும், யாழ்ப்பாணத் தமிழர்களையும் கேவலம் அடிமைகளிலும் கீழாக நடத்துவதென்று முரட்டுத் துணிச்சலை மேற்கொண்டு விட்ட ஆக்கி விடுவதென்றும், அங்கு தமிழருக்கோ, தமிழ் நாகரிகத்துக்கோ, தமிழ்க் கலைக்கோ, தமிழ்க் கல்விக்கோ, தமிழ் பேசும் மக்களுக்கோ இடமின்றிச் செய்துவிடவேண்டுமென்றுமே கன்னங்கரா போன்ற சிங்கள வெறியர்கள் கருத்துட்ட கொண்டு டெட்டன் ரெஸ்பதற்கு வெளிப்படை அறிஞரிகள் அம்பலமாகிவிட்டன. பிரதமர் ஸர் ஜோன் கோத்தாலை ஆஸ்திரேஸ்யாவுக்குச் சென்றிருக்கும்

இந்தச் சபையும் பார்த்து, சிங்கள ஜாதி, மொழி வெறி யர்கள் தங்கள் சுய சொருபத்தைக் காண்பிக்க முற்பட்டிருக்கிறார்கள்.

“இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் எல்லா இந்தியர்களையும் அவர்கள் அக்ரீமான முறையில் வெளி யேற்றினார்கள். அப்போதெல்லாம் சோனக மூஸ்லிம்கள் அரசாங்க மெஜாரிட்டிக் கட்சியின் அடிவருடிகளாக இருந்து, கொஞ்சமும் மூன் யோசனையின்றி, அவ்வக்கிரம நடத்தைகளுக்கு ஆக்கத் தந்து உதவி புரிந்தார்கள், எனவே, இந்தியர்கள் இலங்கையை விட்டு ஓடி வந்து விட்டார்கள்... சிங்களவர்கள் சிவதந்த வங்காளி மொழியைச் சிங்கள பாலையாக்கி, தங்களைத் தனிப்பட்ட ஒரிமைகள் சிருஷ்டி செய்து கொண்டு, திரு. கனவுங்கரா உருவிலும் ஹாம்தருக்கள் உருவிலும் இன்று கோர நர்த்தனம் புரிய, பேய்க் கூத்தாட ஆரம்பித்திருக்கின்றனர்..... மூர் மூஸ்லிம்களாகிய நீங்கள் காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்த சிங்களவர்களைத் தீனால் இல்லாததின் பக்கல் திருப்பி நல் வழிப்படுத்தவும் முனைந்தீர்களில்லை. எனவே, இஷாஅத் செய்யத் தவறியமையாலும், பக்க பலமாயிருந்த தமிழ் மூஸ்லிம்களைத் தள்ளிவிட மார்க்கந் தேடியவர்களுக்குத் துணை புரிந்தமையாலும் இப்பொழுது நீங்கள் கண்ணங்கரா வின் மூன்னே செயலற்ற பதுமைபோல் ஆகிவிட்டார்கள்.

“போனதெல்லாம் போசட்டும்! இனியேனும் நீங்கள் பேசும் ‘கொச்சை’த் தமிழூச் சுத்தத் தமிழாக ஆக்கிக் கொண்டு, உங்கள் நடக்கைகளையும் நல்ல முறையில் ஒழுங்கு படுத்திக் கொண்டு, அல்லாஹுவின் மீது மெய்யுறுதியூண்டு, உங்கள் கிரமமான உரிமைக்காகப் போராடக் கடவீர்களாக! ஜனப். கலீல் போன்ற மந்திரியாருக்கு நல்லுபதேசம் புரிந்து, அவருக்குப் பக்க பலமாயிருந்து, அவரும் குமார சாமியும் தொடங்கப் போகும் போராட்டத்துக்கு உதவி நல்கு வீராக!”

இந்தக் கண்ணங்கரா யார்? ஜனப். கலீலும் சாவகச் சேரி குமாரசாமியும் நடத்திய போராட்டம் என்ன? ‘கொச்சை’த் தமிழூச் சுப்படிச் சுத்தத் தமிழ் ஆக்கலாம்? இவ்வாறு தாருல் இல்லாம் கட்டுரைப் பகுதியிலே எழும் பல்வேறு வினாக்களுக்கு விடை கண்டு கொண்டு, இந்த அரிய உபதேசங்களை அள்ளி யருளிய மைக்காகவும் தாழுத்தா புகழை இக்வாஸ்ஸ் பாராயணங்கு செய்து

கொண்டிருப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. இதற்காக வும், முஹிதின் புகழ் பாடுவதற்காகவும் இக்வாஸ்ஸ் நல்ல வர்களை எல்லாம் பைத்தியக்காரத்தனமாக நக்கித் தொலைத்தமைதான் துன்பமாக இருக்கின்றது.

மவ்விவி ஆ. கா. அப்துல் ஹ மீது ஸாஹிபு (பாகவி) தாலூத்ஷாவின் வழியைப் பின்பற்றியவரே அல்லர். திருக்குர் ஆனை அறிந்துணர்ந்து ஸான்னத் வல்ஜமாஅத் கொள் கையை ஏற்றவர். ‘பாகவி அவர்களுடைய தர்ஜாமத்துல் குர் ஆன் மொழி பெயர்ப்பைத் தமிழ் நாட்டில் யாரும் பிரசரிக்க முன்வராத் காலத்தில், சமூத்து அல்லூஜ் முஹம்மது ஹனிபா அவர்கள் முன்வில்லு பதிப்பிக்கச் செலவுத் தொகையை ஈந்தள்க்கார...’ என்று பிறிதொரு சரித்திரப் புரட்டுக்கு இக்வாஸ்ஸ் தாவுகின்றார்கள்.

பாகவி அவர்களுடைய தர்ஜாமத்துல் குர் ஆன் பி அல்த'பில் பயான் என்னும் தமிழ் மொழிபெயர்ப்பு குர் ஆன் முதல் வெளியீடு கி. பி. 1929 ஆம் ஆண்டில் பிரசரமாயிற்று. திருச்சி இல்லாமியா பிரசில் அச்சிடப் பட்ட இந்துால் தென்னிந்திய உலமாக்களால் அங்கீகரிக்கப் பட்டது.

தமது பதிப்புரையில், பாகவி அவர்கள் நன்றிப் பெருக்குடன் பின்வரும் உண்மைகளைப் பொறித்து வைத் துள்ளார்,

‘பரிசுத்த வேதமாகிய திருக்குர் ஆனின் இம்மொழி பெயர்ப்பு 1926-ம் வருடம் பிப்ரவரி மாதம் 19-ம் திகதி வெள்ளுக்கிழமை ஜாம்-ஆவுக்குப் பின்னர் திருச்சி, மகா கனம், கான் ஸாஹேப் ந. மு. காஜாமியான் ராவுத்தர் அவர்களுடைய பங்களாவில் ஆரம்பஞ் செய்யப்பெற்றது... ...பொறுப்பு வாய்ந்த பல உலமாக்களாலும் அங்கீகரிக்கப் படாத திருக்குர் ஆனின் மொழி பெயர்ப்பு பொது ஜனங்களாலும் அங்கீகரிக்கப்படாதென்பது வென்ப்பனோ... ...ஆதலால், என்னுடைய சிற்றறிவுக் கெட்டிய அளவில் மொழிபெயர்ப்பென்றெழுங்கை தியற்றி அம்மேதாவில்லை பார்வைக்கென் அச்சிட்டு அவர்களுடைய சமுகத்திற்கு அனுப்பி வைத்து, அதனைப் பார்வையிட்டுத் திருத்தி அனுப்புமாறு கோரிக்கொண்டேன்...அவர்கள் என்னுடைய வேண்டுகோளை அலட்சியஞ் செய்துவிடவில்லை.

அதனைத் தங்களுடைய கடமை எனவே மத்தார்கள்...  
...இந்த தமிழ் மொழிபெயர்ப்புடன் திரு குர் ஆனின்  
வசனங்களையும் சேர்த்து அறபி ஏழுத்துகளில் அச்சிடுவதற்  
காக பிளாக்குகள் தயார் செய்ய வேண்டியதிருந்தது. திரு  
குர் ஆனின் வசனங்கள் யாவுக்குமே வேண்டியதிருந்தது.  
திரு குர் ஆனின் வசனங்கள் ஆரூயிரத்து அறநாற்று  
அறுபத்தாறு உள்ளன. இறைவனருளால் அவைகள் யாவுக்  
குமே பிளாக்குகள் தயாராகி விட்டன...இதுவரையில்  
பதினூயிரக்கணக்கான பொருள் செலவாயிருக்கின்றது...  
...இ..து இவ்வாறு அமைக்கப் பெறுவதற்கு காரணஸ்தர்  
மகாசனம், ந. மு. காஜா சிய்யான் ராவுத்தர் அவர்கள்  
தான் என்ற உண்மையை யான் தங்களுக்குத் தெரிவித்து  
விடுகின்றேன். ...மகாகஸம் ஹாஜி ம. ஜ. ஜமால் முஹம்மத்  
எத்ஸாஹிபு அவர்கள் திருச்சிக்கு வந்த சமயத்தில் நமது  
ல்தாபனத்திற்கும் நேரே வந்து பார்வையிட்டு..., மிக்க  
திருப்தியற்று இதற்கெனப் பிரத்தியேகமானதோரு அச்சி  
யந்திரசாலையை அமைத்துக்கொள்ளும்படி கட்டளையிட்ட  
துடன் அதற்கு வேண்டிய பொருளை முற்றிலும் அவர்களே  
கொடுத்துதவி புரிந்தார்கள்... ஹாஜி, மு. த. காதிர்  
முஹம்யத்தீஸ் ஸாஹிபு மரக்காயர்... இதற்கொரு  
தொகையை அவர்களும் அளித்தே இருக்கின்றார்கள்...”

இவற்றிலிருந்து இக்வாலஸ் எல்வஸவு கூரத்திற்குப்  
போய் வாந்தி எடுத்துள்ளார்கள் என்பதை யாவதும் என்கின்  
தில் விளங்கிக் கொள்ளலாம். முதல் வெளியீடு தக்க  
முஹம்யில் நிறைவற்ற பின்னரே, அப்துல் ஹமீது பாகவி  
இலங்கை விஜயத்தை மேற்கொண்டார். திருக் குர் ஆன்  
தர்ஜுமா மார்க்கம் சம்பந்தப்பட்ட பணி. அதற்கு  
இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஆகரவு அளித்தமை சங்கை  
யானது.

“அப்துல் ஹமீத் பாகவியின் தர்ஜுமாப் பணி  
தொடர வேண்டும் என்பதிலே இலங்கை வாழ் முஸ்லிம்  
மக்கள் ஆர்வங் காட்டினார்கள். இது சம்பந்தமாக நிதி  
ஒன்று உபகரிக்கப்படல் வேண்டும் என்றும் ஆலோசிக்கப்  
பட்டது. இலங்கைப் பல்கலைக் கழகத்து அரபு மொழி  
பிடத்தில் தலைவரான டாக்டர் இமாம் அவர்கள் தமது  
ஒரு மாதச் சம்பளத்தை அன்பளிப்புச் செய்வதாக அறி  
வித்தார். இந்தக் கட்டத்தில், பாகவி அவர்களுக்குத்  
தேவைப்பட்ட நிதியை உதவ அல்ஹாஜ் முஹம்மது

ஹனிபா முன்வந்தார். (இவருடைய பூர்வீகம் தென்தமிழ் நாட்டிலுள்ள கொங்குராயங்குறிச்சி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) இந்த நிதி அழகாகப் பெற்று, அழகாக இறுக்கப்பட்ட கடனாகும். நிதியின் ஒரு பகுதி அல்லது ஆன தர்ஜாமாப் படிகளை அனுப்பி வைப்பதின் மூலம் செனுத்தப்பட்டது. மிகுதிப் பணத்திணையும் ஹனிபா அவர்கள்ன் மகள் புத்தகங்களாகப் பெற்றுக்கொண்டார். பாகவி அவர்களுடைய மூத்த மகனே ‘மணிவிளக்கு, ஆசிரியர் ஆ. கா. அப்துஸ் ஸமது. இவருக்கும், ஹனிபா அவர்களின் இங்கெலுகு மகனான முன்னால் அமைச்சர் எம். எச். முஹம்மது அவர்களுக்கும் இடையில் இன்றனவும் நட்பு நிலவுகின்றது,’ என்று ஒரு முன்விம் பெரியார் இந்த வர்த்தமானத்தை விளக்கினார்.

இந்தக் கட்டத்திலே நான் எம்.எஸ்.எம். இக்பால் பற்றிய சில உண்மைகளை இங்கு கூறுதல் வேண்டும். இந்திய வம்ஸாவழியில்லை ‘வந்தேறுகுடிகள்’ என்று வசைபாடு வதிலே இவரே அதிக தினிராமும் மூர்க்கழும் கொண்டு அலைகிளமூர். உட்ட வீட்டிழறு இரண்டகம் செய்யும் அயோக்கியத் தனத்தின் நடமாடும் திருவுருவமாகவே இந்த இக்பால் பவனி வருவதை, இன்றைய தலைமுறையைச் சேர்ந்த சில தவ்வல்கள் அறியாவிட்டாலும், நேற்றைய தலைமுறையினர் நன்கு அறிவர். இவர் ஒரு காலத்திலே, ‘இந்தியன்கார்கோ போட கம்பனி’யிலே ஊழியராகப் பணியாற்றினார். அப்பொழுது கம்பனிக்கு வந்த கப்பல்காரர்களுடன் கடத்தல் தொழிலிலும் ஈடுபட்டார். (இந்தக் கடத்தல் தொழிலிலுள்ள பழக்க தோஷத்தினாலேதான், இவர் கடத்தல் தொழில் பற்றி அலறுகின்றார்.) கம்பனியின் பணத்திலேத் தாறுமாருக மோசம் செய்துள்ளார். அது மட்டுமல்ல, கம்பனியின் அந்தரங்கக் கணக்கு விபரங்களைத் திருடி, வருமானவரிக் காரியாலயத்திற்கு பிடிடிஷ்க் கடிதத்துடன் அனுப்பிவைத்தார். இத்தகைய ஒரு மோசடிக்காரரை யாராவது வேலையில் தொடர்ந்து வைத்திருப்பார்களா? இக்பால் செய்த ஊழல்களினாலும் பண மோசடிகள்குலும், கம்பனி நொந்து நொடியவும் நேரிட்டது. தனக்கு வேலை தந்து, வேதனந் தந்து ஆதரித்த முதலாளிக்கு மட்டுமல்லாமல், அவருடைய சந்ததியாளின் படிப்பு முன்னேற்றத்திற்கு உலைவைக்கவும் கல்நெஞ்சும் கொண்ட இக்பால் கொஞ்சமும் பின்னி நிகவில்லை. அவர்களுக்கு எதிராகப் பலவேறு இடங்களுக்கும் பலவேறு பிடிடிஷ் நிகளை அனுப்பித் தொந்தரவு கொடுத்தார்.

நான் இந்த நூலில் எழுதிக்கொண்டிருக்கின்றேன் என் பதைப் பகிரங்கப்படுத்திய பின்னரே இந்த எழுத்துப் பணியை மேற்கொண்டேன். இதன் பலாபலன் எதுவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்த இக்பால் (இவருக்குக் குள்ள நாரிப் புத்தி அதிகம்) இந்தச் சத்திய பணி யிலிருந்து என்னை ஒதுங்கியிருக்கும்படியாகப் பல சூழ்ச்சி களை மேற்கொண்டார்.

கலை உலகின் ஒரு துறையிலே என் சகாவாக உழைத் துக்கொண்டிருக்கும் ஒருவரிடம் இக்பால் பின்வரும் பிரசங்கம் ஓன்றிலே அடித்திருக்கின்றார்: “எனக்கு எதிராக அவர் போவாரானால், இந்த அரசாங்கம் இருக்கும்வரை எந்த உத்தியோக உயர்வையும் அவர் எதிர்பார்க்க முடியாது. முன்னர் அவர் பெறுவதாக இருந்த உத்தியோக உயர்வினையும் சமயத்தில் எடுத்த நடவடிக்கைகளாலும், பிடிடிவுங்களாலும் நாங்களே தடுத்து வைத்தோம். இனி, எஸ். பொ. எங்களுடன் சேர்ந்து கொண்டால், நாங்களே உத்தியோக உயர்வு பெற்றுக்கொடுப்போம்.”

சத்தியத்தை விலை கூறியோ, கைலஞ்சம் வழங்கியோ உத்தியோக உயர்வை மட்டுமல்ல, வாழ்க்கையின் எந்த வசதிகளையும் பெற்றுக்கொள்ள விரும்பாத கொள்கைவாதிதான் இந்த எஸ். பொ. என்பதை இக்பால் அறியாவிட்டால் இனியாவது அறிந்துகொள்ள எட்டும்.

இன்னெருநாள் இரவு. என் அறையிலிருந்து, இளம் பிறை எம். ஏ, ரஹ்மான், மூஸ்லிம் நிகழ்ச்சி அமைப்பாளர் எம். எச். குத்தாஸ், கலையுலகப் பிரமுகர் சஹேர் ஹமீட் ஆகியோருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது கதவு தட்டப்படுகின்றது. “எஸ். பொ.” என்ற நிரல் கேட்கிறது. கதவைத் திறக்கிறேன். எதி ரில் இக்பால் தனிமையிலே பேசும் ஆசையைத் தெரிவிக்கிறார். நான் வெளியே வருகிறேன். வீதியின் நடைபாதை. இருவரும் தனிமையில். “டேய் (பின்னர் அச்சிலே போட முடியாத தூஷணை வார்த்தைகள்) எங்களைப் பற்றி எழுதினால் இந்த ஆட்டுப்பட்டித் தெருவிலேயே உன்னால் நடமாட முடியாது. அதிகம் ஏன்? உன்நாடகங்களிலே நடிக்கும் ஜவாஹர் அல்லது ஜோய் இக்பாலிடம் கண் ஜாடை காட்டினால் போதும். உன்னை

இல்வொரு எலும்பாக நொருக்கித் தள்ளுவார்கள். ஜாக் கிரதெ...’ மிகுதி மிகவும் ஆபாசமானவை. வேடிக்கை என்னவென்றால் அவர் குறிப்பிட்ட இருவரும் என இவை நண்பர்கள்.

அறைக்கு நேரம் தாழ்த்தி மீண்ட நான் நன் பர்கள் டம் நடந்தவற்றைச் சொன்னேன். ‘போலீசில் என்றி போட்டு வைப்பது நல்லது’ என்ற அபிப்பிராயம் ஒன்றும் நழுவி விழுகின்றது. ‘இது இலக்கிய விவகாரம். சொல்லிருக்கு, மேடை இருக்கு, பேனு இருக்கு, இதற்கு ஏன் போலிஸ்? என் எழுத்தில் சத்தியமும், ஆண்மையுந்தான் என் கவசம். இக்பால் சாக்கடையிலே இறங்கி நின்று காடைத்தனம் செய்தல் அவருடைய அறிவுக்கும் நாகரீகத் தளத்திற்கு இறங்கி என்னையும் அவமானப் படுத்திக்கொள்ள நான் ஒப்பேன்...’ என்று கண்டிப்பாகக் கூறி விட்டேன்.

ஆனால் சரியாக இரு வாரங்களின் பின்னரோ . . . .

இன்னொரு சந்தர்ப்பத்திலே இந்துவின் எழுதும் பணியை நான் காரிய சாதனையாக்கினால், என்னையும் நான் இருக்கும் வீட்டையும் எரித்துச் சாம்பலாக்கி விடுவதான் குஞ்சரையையும் எனக்கு தெரிவிக்கக்கூடிய ஒருவரிடம் சொல்லி அனுப்பினார். சத்தியப் பயணத்திலே சாவினை ஒரு தடவைதான் சந்திப்பேன் என்ற நம்பிக்கையை வரித்து வாழ்பவன் நான். என் பயணம் ஆண்டவன் நியதிப்படி தொடரும்!

முஸ்லிம் சமுதாயத்தின் நலனிலோ, அங்கேல் அதன் சுபீட்சத்திலோ இந்த இக்பாலுக்கு எள்ளத்தனை யும் அக்கறை கிடையாது. ஆனால் முஸ்லிம் சமுதாயத் தையே பிளவு படுத்தும் ஒரு பணியிலே இக்வால்ஸுக்கு ஆதரவாக திறையறைவிலே சில ஆலிம்களும் செயல்படுகின்றார்கள் என்ற செய்தியை அறிந்து மனம் பியந்து போனேன். இந்திலையில், இக்பாலைப் பற்றி நான் இந்த நாவில் எங்குமே பிரஸ்தாபிக்க விரும்பாத பல சங்கதி களுள்—அருவருப்புச் சங்கதிகளுள்—ஒன்றினை என இயல்பான இஷ்டங்களுக்கு மாருக இங்கே எழுத நேரிடுகின்றது.

நான் கண்டிப்பான சில உணவுப் பழக்கங்களை உடையவன். சில உணவு வகைகளை நான் சாப்பிடுவதில்லை. பன்றி இறைச்சி ஹராயானது என்று நம்பிப் பயில்பவன் நான். பன்றி இறைச்சி சாப்பிடுவார்களுடன் நான் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிடவும் மாட்டேன். நான் கடைப்பிடிக்கும் இந்த வீரத்திற்கு ஒரே ஒரு சந்தர்ப்பத்திலேதான் உடைவ ஏற்பட்டது. இக்பாலுடைய பழக்கம் ஏற்பட்ட புதிதில் இது நடைபெற்றது. ஒரு சின ஹோட்டலில் என்னுடன் மதிய போசனம் அருந்தும்பொழுது அதனை அவர் கவைத்துச் சாப்பிடுவதைக் கண்டு திடுக்குற்றேன். அன்று நான் அடைந்த அருவருப்பினையும் குமட்டலினையும் இன்று நினைத்துக்கொண்டாலும் வயிற்றல் ஏதோ செய்கிறது. (இச்பால் நடத்தும் சட்ட விரோதமானதும் கீழ்த்தரமானதுமான பல அலுவல்களைத் தற்போதைக்கு நான் பிரஸ்தாபிப்பதைத் தவிர்க்கின்றேன்.) பன்றி இறைச்சி சாப்பிடும் இந்த இக்பால் ஈழத்து முஸ்லிம் சமுதாயத் தின் ஆரோக்கியத்தைப் பேணப் போவதாகக் கூத்தாயித் திரிவது என்னவை அசிங்கமானது என்பதை இக்வால்ஸ் குழுவினருக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் ஆலிம்கள் உணருதல் சேமமானது.

இலங்கைவாழ் எல்லோருமே வந்தேறு குடகளே. சிங்களவராயினும், தமிழராயினும், முஸ்லிம்களாயினும் மலேயராயினும், பழங்கியராயினும், இந்திய வம்சாவழி யினராயினும் வந்தேறு குடிகள் என்பது மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு இனத்தாரும் வந்து குடியேறிய கால கட்டத்தை வைத்துக்கொண்டு, நாங்கள் முந்திக் குடியேறிய வர்கள்; நீங்கள் பிந்திக் குடியேறியவர்கள்; என்று உரிமை பாராட்டிக் கொள்ளலாம். ஆனால், இதிலே பெருமைப் படுவதற்கு என்ன இருக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. எம். எஸ். எம். இக்பாலின் மூன்றாந் தலை முறை முத்துப்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்டது. இவருடைய குருநாதரான முஹித்தினின் மூன்றாம் தலை முறை சிறுதண்ணையும், இரண்டாம் தலைமுறை ஆள் வார் திருநகரையும் பூர்வீகமாகக் கொண்டது. இதைப் பற்றிப் பெருமை கூடப் பாராட்டலாம். இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை. (ஆனால், இக்பால் வெட்கப்படத் தக்க காரியங்கள் ஏராளம், .....நடந்த துக்காரி யத்தை நிலைத்துப் பார்த்தாயினும், தனது வாழுக்க

கையின் போக்கிலை இவர் திருத்திக் கொள்ள வேண்டும் என்று காலங் கடந்த இந்த நிலையிலும், விநயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.)

‘சினமும் அரபும் எங்களுடையது  
இந்துஸ் தானமும் எங்களுடையது  
உலகமும் எங்களுடையது  
ஏனெனில், நாங்கள் மூல்விமகள்’

என்று இஸ்லாத்தின் உலகளாவிய பண்பினைக் குர வெழுப்பிப் பாட்டுனி அல்லாமா இக்பால். இவருடைய மூல்விகம் காஷ்மீர் பிராமண வம்சம் என்பதற்காக இவரை உலக மகா மூல்விம் கவிஞர் என்று பெருமையுடன் பாராட்டாத மூல்விமகள் இருக்கின்றார்களா? இந்த அரிபாராட்டாத மூல்விம் கவிஞர் என்று பெருமையுடன் வரி உண்மைக்காத்தானும் உன்னிப் பார்க்காது, இக்வால்ஸ் ‘வந்தேறு குடிகள்’ பற்றிக் குரல் வைப்பதன் மூலம் தங்களுடைய மிகக் கீழான தாழ்வுச் சித்கல் களையே பார்நியப் பிரகடனஞ்சு செய்திருக்கின்றார்கள்.

திருக் குர் ஆனைத் தர்ஜுாமா செய்யும் பணிகள் அப் துல் ஹ மீத் பாகவியின் முசற்கிகளுடன் முற்றுப்பெற்று வீட்டதாக இக்வால்ஸ் பிழைப்படக் கருதுகின்றார்கள். அதற்குப் பின்னரும், அன்வாறுல் குர் ஆன் அரபு மூலமும் மொழிபெயர்ப்பும், விரிவுசெய்யும் ஒருங்கே அடங்கிய தமிழ் தப்ளீர் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதன் ஆசிரியர் மெளவுவி ஹாபிழ் E. M. அப்துர் ரஹ்மான் அவர்களாவர். இந்தத் தப்ளீர்களைக் கூத்தா நல்லூர் ஆதம் ட்ரஸ்ட் வெளியிட்டு வருகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்திலே, ஏ. இக்பாலைப் பற்றிச் சிறிது குறிப்பிடுதல் பொருந்தும். கிழக்கிலங்கையிலே நான் கலை - இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த காலத்தில் இவர் ஒரு மாலைக்கராக எனக்கு அறிமுகமானார். இலக்கியத்தில் இந்த இக்பால் ஆர்வங்காட்டியது உண்மை. அக்கரைப்பற்றிலும், பின்னர் பதுளையில் எம். எம். சமீம் அவர்கள் வீட்டிலும் வைத்து, இலக்கிய சம்பந்தமான எத்தனையோ ஞான விஷயங்களை எடுத்துச் சொன்னேன். இவற்றையெல்லாம் வீட்டுக்கிலிட்டு, இலக்கிய உலகின் “பிட்டிஷ்” பிசாகவான் எம். எஸ். எம். இக்பாலின் கூஜா கூக்கியாகப் படு பாதாளத்திலே வீழ்ந்து விட்டாரே என்று நினைக்கும் பொழுது, என் தெருசு

வேதனைப்படுகின்றது. மூவர்களும் இந்த இக்பாலுக்கு இலக்கிய தாகம் உண்டு என்பதை இங்கு பகிரங்கப்படுத்துகின்றேன். இந்தத் தாகத்தினை அவர் ஆரோக்கியமான வகையிலே வளர்த்துக் கொள்ளத் தவறி விட்டார். அட்டானைச்சேனையிலே பயிற்சி பெற்ற காலத்தில், நாகேஷ் பாணிக் குரங்குச் சேஷ்டைகள் செய்துதான் இந்த இக்பால் பிரபலமானார். இந்தக் குரங்குச் சேஷ்டை அவருடைய சிந்தனையிலும் ஓட்டிக் கொண்டுள்ளது என்பதை இப்பொழுதுதான் நிதானிக்க முடிகின்றது. அவர் தமது எழுத்து ஈடுபாட்டினை ஒரளவுக்கு அறிக்கையிடும் முகமாக 'மறுமலர்ச்சித் தந்தை' என்ற நாலை 1971 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்த நாலிலே பல நூற்றுக்கணக்கான வருக்கஞ்சும் சிந்தனைக் குழுப்பங்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றை எல்லாம் இங்கு பிரஸ்தாபிப்பதை இந்த நாலின் விரிவஞ்சித் தவிர்க்கின்றேன். இருப்பினும், இந்த அவர் வேக்காடு இக்பாலின் விஷயஞானப் பூர்ணத்திற்கு ஒரு பதப்பறுக்கையை மட்டும் தருதல் பொருந்தும். "இன்று ஆங்கில மொழி உலகெங்கினும் பரவியிருக்கும் அளவுக்கு பதின்மூன்றும் நூற்றுண்டிற்கு மூன் அறடுமொழி உலகமெங்கிலும் பொதுமொழியாக நிலவியதுங்டு," என்பது இந்த இக்பாலின் அரிய 'கண்டுபிடிப்பாகும். இங்கிலாந்தில் முகிழ்ந்த ஆங்கில மொழி இன்று கண்டா — ஐக்கிய அமெரிக்கா—தென்னிப்பிரிக்கா—அவஸ்ரேலியா—நியஸ்லாந்து ஆகிய நாடுகளிலெல்லாம் ஏக அரசகரும் மொழியாகப் பயிலப்படுகின்றன. பதின்மூன்றும் நூற்றுண்டிற்கு மூன்னர் நாகரிகமடைந்த உலகம் இந்த நாடுகளை அறியக் கூடவில்லை. உலகமளாவியதாகப் பரவியிருந்த அரபு மொழி ஆதிக்கம் வீழ்ந்தது என்பதின் மூலம் பதின்மூன்றும் நூற்றுண்டிற்குப் பின்னர் இல்லாம் வீழ்ச்சி அடைந்தது என்றல்லவா மறைமுகமாகக் கூறுகின்றார். சரித்திர உண்மை இதுவா? ஐந்த்தொகையின் அடிப்படையில் மூஸ்லிம்கள் பெருந்தொகையாக வாழும் நாடுகள் இந்தோனேஷ்யா முதல் இடம் பெறுகின்றது. அதற்கு அடுத்த இடம் பங்களாதேஷ். பாக்கிஸ்தானும், மலேஷியாவும் மூஸ்லிம் நாடுகள். மூஸ்லிம் நாடுகள் அல்லாதனவற்றிலே, மிகப் பெருந்தொகையான மூஸ்லிம்கள் வாழும் நாடு என்ற முதல் ஸ்தானத்தை இந்தியா பெறுகின்றது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் பதின்மூன்றும் நூற்றுண்டிற்குப் பின்ஃரோ இல்லாம் வீறுடனும் வேகத்துடனும் பரவியது.

கிழக்கு பைஸாந்திய சாம்ராஜ்யத்தின் தலைநகராக கொண்ஸ்தாந்திநோபிள் 1453-லேதான் மூஸ்லிம்களுடைய வீரத்திற்கு முன்னால் வீழ்ந்தது. அந்தோ அரை வேக்காடு இக்பாலே!

மீலாத் விழாக்கள் நபிகட்டிலகம் (ஸல்) அவர்களுடைய ஜயந்தி தினமாகக் கொண்டாடப்படுகின்றன. உலக சகோதரத்துவத்தை, உலகிலே பரம்பியுள்ள மதங்களிலே இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. அதுவும் ஏத்தகைய உந்நதமான சகோதரத்துவம். ஹஜ் யாத்திரையின் போது மக்கமா நகரிலே பயிலப்படும் மிக உந்தமான சகோதரத்துவத்தைப் பற்றி என் மூஸ்லிம் நண்பர்கள் கூறும் பொழுதெல்லாம் என் மெய் சிலர்க்கும். மீலாத் விழாக்களிலே உலகளாளிய மூஸ்லிம் அறிஞர்கள் பேச அழைக்கப்படுதல் மிகவும் சங்கையான ஏற்பாடாகும். ஈழம் வாழ் மூஸ்லிம்கள் தமிழ் மொழியையே தாய் மொழியாக இன்றும் பயிலுகின்றார்கள். எனவே, தமிழில் பேசவெல்ல மூஸ்லிம் பேச சாளர்களைத் தருவித்தல் நியாயமானதாகும். இந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மீலாத் விழாக்களிலே பேராசிரியர் அப்துல் ரஹ்மான் எம். ஏ., ஆ. கா. அப்துல் ஸமது எம். ஏ., எம். பி., பேராசிரியர் கா. அப்துல் கஷூர் எம். ஏ. ஆசிய தென் தமிழ்நாட்டு மூஸ்லிம்களும் கலந்து கொண்டார்கள். இந்த மூவரையும் பார்த்துச் “சில்லறைகள்” என்று இக்வாலஸ் மதிப்பீடு செய்து தங்களுடைய சில்லறைத் தனத்தைத்தான் அறிக்கையிட்டிருக்கின்றார்கள். இந்தியப் பேச்சாளர் வருவதைத் தடுத்தால், பேச்சாளர் பஜாரில் இக்வாலஸாக்கும் முஹிதினுக்கும் மதிப்பு உயரும் என்றும், மீலாத் விழாக்களிலே பேச்சாளராகக் கலந்து, போக்குவரத்துச் செலவு என்று பணம் வசூலிக்கப் பெறிதும் தமக்கு வாய்ப்பு உண்டு என்றும் இவர்கள் சப்புக் கொட்டுவதாகத் தெரிகின்றது.

தமிழ் நாட்டின் மார்க்கக் கல்வியின் விருத்திக்காக என்னும் ருக்கதிகமான மக்கபாக்களைத் தமிழ்நாட்டில் நிறுவியவர் “கொழும்பு ஆலிம்ப்பா” என்று அழைக்கப்படும் அபுல் மதாரிஸ் என்றும், முன்னேடியான இவர் ஓர் இலங்கையர் என்றும் இக்வாலஸ் பிறிதோர் இடத்திலே எழுதியுள்ளார்கள். ‘‘கொழும்பு’’

என்ற அடை மொழியை வைத்துக் கொண்டு, அபுல் மதாரிஸ் அவர்களுக்கு இலங்கைப் பிரஜா உரிமையை மிகத் தாராளமாக இக்வாஸ்ஸ வழங்கிவிட்டார்கள். கொழும்பு ஆவிம் ஸாஹிபு இயற் பெயர்கூட்டத் தெரியாது இடர்ப் படுகிள்ளூர்கள்.

ஆவிம் குலவர் ஆன்ற ஒழுச்சுகம் என்ற புலவர் வரலாற்று நூலில் கொழும்பு சுய்யிது முறைம்மது ஹஸ் ரத் அவர்களுடைய வரலாற்றின் ஒரு பகுதி வருமாறு ஏழுதப்பட்டுள்ளது.

‘அல்ஹாஜ் கொழும்பு சுய்யிது முகம்மது ஹஸ்ரத் அவர்கள் கொழும்பில் காரைக்கால் மரைக்கார் ஒருவருக்கும் ஜாவா பெண் ஒருவருக்கும் மகவாள் அவதரித்து, சில நாள் மரவியாபாரம் செப்பு, கையில் சிறிது காச் சேர்ந்ததும் அதுகொண்டு இல்மு படிப்பதே கண்ணுங்கருத்து மாய்க் கொண்டு காயல்பட்டினம் வந்து ஆரம்ப அரபி ஐலக்கணமும் மார்க்கச் சட்டங்களும் படித்துச் சுற்று முதிர்ந்ததும், கீழக்கரை அல் அல்லாமத்து மாப்பிள்ளை வெப்பை ஆவிம் சாஹிபு அவர்களிடம் மற்றும் ஒதுக்கிற மாணவர்களுடன் சேர்ந்து, சில பாடங்கள் பார்க்கும் போது, அல்லாமத்து மாப்பிள்ளை வெப்பை ஆவிம் அவர்கள் சிலோன் யாத்திரை செல்ல வேண்டிய ஏற்பட்ட தால் இவர்களையே அல்லாமத்து அவர்கள் ஆசனத்தில் அமர்த்தி ஒதிக்கொடுக்கும் படியாகச் செய்துவிட்டு சிலோன் சென்று வந்ததும், இவர் கீழக்கரையை விட்டு வெளி யாதி இல்லாக் மார்க்கத்தினுடைய நிர்ணயம் அனுட்டானம் முதலியவைகள் யாதொன்றும் இல்லாமல் இந்னே மொய்த்து இருந்த பட்டி தொட்டி முதலிய பற்பல கிராமங்களுக்கும் சென்று, இல்லாத்தினுடைய ஜோதி எங்கும் தெரியும்படியாக எடுத்திசொத்து 240 மத்ரஸாக்கள் வரை ஸ்தாபித்து, அதற்காக அரபு தமிழில் அஞேக திதாபுகள் அச்சிட்டு இலவசமாகக் கொடுத்துதவி, தீன் பயிர்செழிக்கும்படி, தில்விய மகத் துவமுள்ள கொழும்பு ஆவிம் ஸாஹிபு என்ற பெயரால் கொண்டாடப்படுகின்ற மஹானுபாவர்.’’ ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்’ என்ற பாங்கிலே இக்வாஸ்ஸ செயற்படுவதை இங்கு எடுத்தாளப்பட்ட மேற்கோள் எண்பிக்கும்.

இவற்றை எல்லாம் மன்னித்தாலுடைகூட, “ஆனிமுள் அருள்,” என அழைக்கப்படும் அல்லாமத்து மாப்பிள்ளை வெப்பை ஆவிம் அவர்களுடைய நெடி துயர்ந்த இஸ் வாமியப் பணிகளுக்குக் களங்கம் சுற்பித்ததையும், அல்லாமா அவர்களை மிகக் கீழ்த்தரமான வார்த்தைகள் காஷ்ட்ததையும் மன்னிக்க இயலாது.

இக்வால்ஸாடைய மார்க்க அறிவு என்ன? அரபு மொழி அறிவு என்ன? கடந்த பதினைந்து ஆண்டுகளாக கலை-இலக்கியப் பணிகளிலே இன்மிழிற ரஹ்மானுடன் செயலாற்றும் பேறு கிடைத்ததினாலும், பல தேவை களைக் கருதியும் இதுவரை ரஹ்மானின் உதவியுடன் ஆயிரத்திற்கும் அதிகமான இல்லாமிய நால்களைக் கற்றுள்ளேன். இந்த இக்வால்ஸாடைய மார்க்க அறிவிலும் பார்க்க என்னுடைய அறிவு மேலானது. இதைத் தற்பெருமைக்காகக் கறவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காகக் கூறுகிறேன். தகவல் ஒலிபரப்புப் பிரதி அமைச்சர் ஐங்கே ஏ. எல். ஏ. மஜீத் அவர்கள் முதார்த் தொகுதியிலே நடத்திய மூல்ஸிம் கலை விழாக்களுக்கு என்னுடைய ஆலோசனை களைத் தவறுது கேட்டு மரியாதை செய்பவர். “எந்த கள் பொன்னுத்துரை ‘கத்து’ செய்து கொள்ளாத மூல்ஸிம்” என்று தமது மூல்ஸிம் நண்பர்களுக்கு தமாஞ்சாக அறி முகஞ்செய்து மகிழுதல் அவருடைய சுபாவம். அரபு மொழி யின் இயல்புகள் பற்றியும், அரபுத் தமிழ் வளர்ச்சி பற்றியும் ஓரளவுக்கு ஆராய்ச்சிகளும் செய்துள்ளேன். இந்த விஷயங்களிலே இக்வால்ஸ் கூட்டு மொத்தமாகவும் என்னுடன் தனியாக நின்று பிடிக்கமாட்டார்கள் என்பது உண்மை. மாப்பிள்ளை வெப்பை ஆவிம் அவர்களுடைய மார்க்க ஞானமும், அரபு மொழி ஞானமும், புலமையும், மிகவும் உந்நதமானதென அத்துறையிலே தகைமை யுடைய தக்கார்கள் வியந்து பாராட்டக் கேட்டிருக்கிறேன். என் நண்பர் எம். ஏ. எம். ஷாக்ரி அவர்களை, அவர் பல்கலைக் கழக மாணுக்கராக இருந்த காலம் முதலே அறிவேன். அவர்டாக்டர் இமாமின் கல் மாணுக்கர், அரபு மொழி கற்றவர். B. A. (Hons) பட்டதாரி. இலங்கைப் பல்கலைக் கழக விரிவுவரையாளர். டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தற்போது இங்கிலாந்தில் அரபு மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். நண்பர் ஷாக்ரி அல்லாமா அவர்களைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் எழு

திய கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

‘‘பத்தொன்பதாம் நூற்றுண்டு இந்திய மூஸ்லிம் களினதும் இலங்கை மூஸ்லிம்களினதும், வரலாற்றைப் பொறுத்த அளவில் மக்கியமான காலப் பிரிவாகும். இக் காலப் பிரிவில் அந்தியரின் அரசியல் ஆதிக்கத்திற்குட்பட்டு, விதேசியக் கல்வி முறையின் கட்டுக்கோப்பில் சிக்குண்டு, தனது தனித்தன்மையை இழக்கக்கூடிய பயங்கர நிலை இந்நாடுகளின் மூஸ்லிம் சமுதாயங்களுக்கிணந்து வந்தது. இதில் தென்னிந்தியத் தமிழ்ப்பேசும் மூஸ்லிம் களும் சமும்வாழ் தமிழ்ப் பேசும் மூஸ்லிம்களும் எதிர் நோக்க வேண்டிய பிரச்சினைகள் ஏறக்குறைய ஒரே தன்மையதாய் விளங்கின. அப்பிரச்சினைகளை நிதான புத்தி யோடு அனுகூலத்திலும் தீர்க்கதுரிசன நோக்கோடு தீர்வு காண்பதிலுமே, மூஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலம் நங்கியிருந்தது. இக்கால கட்டடத்திலே, காலத்தின் அறை கூவலை ஏற்று ஆக்கப் பணி புரிந்தனர் ஸெய்யித் அவர்மத்கான், ஜனுப் சித்தி லெவ்வை, ‘‘ஆலிமுல் அரூஸ்’ என அழைக்கப்படும் மாப்பிள்ளை ஸெல்பை ஆலிம் ஆகியோரின் பணிகள் செயற்பட்ட சீரிய நிலையைக் காண்கிறோம்.

‘‘இக்காலப் பிரிவில், மூஸ்லிமிகள், கல்வித்துறையில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில், சித்தி லெவ்வை போன்றேர் எப்படி ஈடுபட்டு உழைத்தார்களோ, அதேபோன்று சன்மார்க்கத்துறையில், மூஸ்லிம்களை எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட மகானுக மாப்பிள்ளை ஸெல்பை ஆலிம் அவர்கள் விளங்கக் காண்கின்றோம்.

‘‘ஸெய்யித் முஹம்மத் மாப்பிள்ளை ஆலிம் அவர்கள், ஹிஜ்ரி 1232-ல் முஹர்ரம் 18 ஆம் பிறையன்று தென்னிந்தியாவில், காயல் பட்டினத்தில் பிறந்தார்கள். கீழக்காரக்குச் சென்றடைவதற்குமுன், மாதிஹார் ரஸ மல் ஸதக்கத்துல்லா அப்பா அவர்கள் எந்த வீட்டில் குடியிருந்தார்களோ, அந்த வீட்டிலேயே, மாப்பிள்ளை ஆலிம் அவர்களும் பிறந்தார்கள். ஸதக்கத்துல்லா அப்பா அவர்களும் உமர் ஓவியுல்லா அவர்களும் உதித்த ஒப்பற்ற கிளைவழியிலேயே இவர்களும் உதித்துள்ளது ஒரு சிறப்பான அம்சமாகும். இவர்கள் பத்து வயதிற்குள் திருக்குர் ஆனை மனனம் செய்து, ஹாபிலாக விளங்கினார்கள்.

“இவர்கள், திருக்குர்-ஆன் விரிவுரைகள், ஹதிஸ். தஸவ்வுப் என்னும் மெஞ்சானக்கலை, தத்துவம்; இஸ்லா மிய வரலாறு, ஆகிய கலைகளை, தங்கள் தந்தை வெள்ளை அஹமது ஆலி அவர்களிடம் சிலகாலம் கற்றார்கள். பிறகு கீழ்க்கரை தைக்கா ஸாஹிப் ஒலியுல்லாஹ் அவர்களின் மாணவராக இருந்து தமது கல்வியை நிறைவு செய்தார்கள். அவர்கள், அரடு, உர்து, பார்சி, தமிழ் ஆகிய மொழிகளில் நல்ல புலமையுள்ளவர்கள்.

“கீழ்க்கரை தைக்கா ஸாஹிப் ஒலியுல்லா அவர்களின் மாணவராகவும் - மருமகனுகவும் இருந்து அல்லாமா அவர்கள் அவர்களின் கலீபாகவும் இருந்தார்கள். இதனால் தைக்கா ஸாஹிப் ஒலியுல்லா அவர்களின் காலத்திற்குப் பின் காதிரியா தரீக்காவையும், அதன் தலைமை ஸதாபனமாக விளங்கிய கீழ்க்கரைத் தைக்காவையும் பாபாலிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

“அல்லாமா அவர்கள், தங்கள் புனித ஹஜ்ஜாக் கடமையை நிறைவேற்றுவதற்காக, ஐம்பத்தைந்தாவது வயதில் மக்கா சென்றார்கள். அப்பொழுது பாரசீகம், சிரியா, சராக், எமன் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு வாழும் மூஸ்லிம்களுடைய நிலையினைக் கண்டறிந்தார்கள்.

“அந்தாட்டவர்களோ, அல்லாமா அவர்களின் அரடு மொழி ஞானத்தைக் கண்டு அதிசயித்து நின்றனர். மக்காவில் உள்ள நூல் நிலையம் ஒன்றில், அல்லாமா அவர்களின் ‘மின்ஹூதுஸ் ஸராந்தீப்’ என்ற நூலின் கையே முத்துப் பிரதியைக் கண்ட அவர்கள் மனம் மகிழ்ச்சி யால் நிறைவேற்றது. கீழ்க்கண்ட ரயிலிருந்து கொண்டு தாம் எழுதிய நூல் மாநபியின் நன்னகராம் மக்கம் எனும் பொன்னகரில் பேணுதலுடன் வைக்கப்பட்டிருக்கும் காட்சியைக் கண்டமைக்கு அவர்கள் நெஞ்சம் இறைவை கூக்கு நல்லி செலுத்தியது.

“மூஸ்லிம்கள் என்றென்றும் தங்கள் தனித் தன் மையைக் காத்து வரவேண்டும் என்ற கருத்தில், இஸ்லாமியத் தத்துவம், சட்டம் இவை பற்றி அனேக நூல்களை அரபுத் தமிழில் எழுதியுள்ளார்கள் அக்காலத்தில் மூஸ்லிம்கள் அரபுத் தமிழில்தான், தங்கள்

கலாஞ்சனத்தை வளர்த்து வந்தனர். தமிழ் மொழியில் உள்ள சில ஒலிகளை அரபு மொழியில் எழுதமுடியாத நிலை ஏற்படும்பொழுது சில புதுக் குறிகளைக் கொண்டு அவ்வொலிகளை உணரச் செய்துவர்கள் அல்லாமா அவர்கள். அன்னுரின் அரபுத் தமிழ் நடையில் தமிழின் இனிமையையும், அரபு மொழியின் கம்பீர்யமும் கலந்து அழுறுத் திகழ்வதை நாம் காண்கிறோம்.

‘அரபுத் தமிழ்லே சட்டநால்கள் மட்டுமின்றி நூற்றுக்ணக்கான தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்கள். பெருமானார் (ஸ்ல) அவர்களின் திருப்புதல்வி பாத்திமா நாயகியார் மீது பாடப்பட்ட ‘தலை பாத்திமா’ ஈழத் தில் வாழும் மூஸ்லிம்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகின்றது.

‘அல்லாமா அவர்கள் நல்ல கவிஞராகவும் விளங்கி ஞார்கள். இதன் காரணமாக கர்நாடக நவாப் அவர்களால் மிகவும் கெளரவிக்கப்பட்டு, ‘மலிக்குஷ் ஷா’அரா’—தவிமன்னர் என்ற சிறப்பு பட்டமும் வழங்கப்பட்டார்கள். அல்லாமா அவர்கள், நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிய ஆசிரியராக மட்டும் அமையாது, அச்சிட்டு வெளியிடும் பிரசரகர்த்தாவாகவும், அச்சக அபிபராகவும் விளங்கினார்கள். கீழக்கணரயில், அவர்கள் அமைத்த ‘பரக்காத்தியா’ விததோ பிரஸ்தான், முதன் முதலாக, தென்னகத்தில் அரபு நூல்களை அச்சிடுவதற்கு அமைந்த முதல் அச்சகமாகும். அதற்கு முன்பெல்லாம், பும்பாயிலும், ஹஹதராபாத் திலுமே அரபு நூல்கள் அச்சிடும் வசதியிருந்து வந்தது.

‘அல்லாமா அவர்கள், நூலாசிரியராக, ஆத்மீகத் தலைவராக மட்டும் விளங்கவில்லை. சீர்திருத்தச் செம்மலாக வும் விளங்கினார்கள். அக்காலத்தில் ஈழத்தில் ‘ஜாம் ஆ’ பிரசங்கங்கள் அரபு மொழியிலேயே நிகழ்த்தப்பட்டு வந்தன. பெரும்பாலான மக்கள், பொருள் விளங்காமல் தவித்தனர். அந்திலையில் ‘ஜாம் ஆ’ பிரசங்கம் தமிழிலும் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய துடன், அதற்கான ‘பத்வா’வும் வழங்கினார்கள். அது மட்டுமன்றி ‘குத்பா நபதுய்யா’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பையும் வழங்கினார்கள். அக்கால மூஸ்லிம் மக்களிடம் சிறு அளவில் முளைவிட்ட அனுசாரர்க் கொள்கைகளைவன்மையாகக் கண்டித்தார்கள். மக்கள்டம் நிலவ் வந்த

முடிநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு அவர்கள் சில மதி நுட்ப முறைகளைக் கையாண்டார்கள்.

‘அக்கால தென்னிலங்கையின் அரசாங்க அதிபராக இருந்த ‘லமகுரி’ என்ற ஆங்கிலேயர், அல்லாமா அவர்களின் நல்லுபதேசத்தால் இல்லாததைத் தழுவிய நிகழ்ச்சியே அவர்களைச் சன்மார்க்கப் பணியில் சிறப்பைப் பிரதிபலிக்கின்றது.

‘தென்னிந்திய முஸ்லிம்களினதும், ஈழம் வாழ் முஸ்லிம்களினதும் வரலாற்றில், மிக இருள் சூழ்ந்த காலகட்டத் தில், அல்லாமா ஆவிம் அவர்களின் பணி நிகழ்ந்தது. வேதத்தின் பொருளுணர்ந்த மெஞ்சானியாக எரும் பேறல் கூல்களைத் தந்த ஆசிரியராக, நல்லன பணிந்து அல்லன தவிர்த்து மக்களை, இல்லாமய நெறிமுறை மேஜீ வாழுச் செய்த ஷய்கு நாயகமாக—கர்த்தனைத் தொழும் பள்ளி வாசல்களும் கல்வி வளர்க்கும் கலைச் சூடங்களும் உருவாகப் பெரும் காரணமாக இருந்த மேறையாகக் காலம், எல்லாம் அறப்பணி புந்த ஆவிமுல் அருள், மாப்பின்னை ஆவிம் நாயகம் அவர்களின் பணி, ஆண்டாண்டு வாழும் அரும்பண்யாகும்!

‘பெருமானுர் (ஸஸ்) அவர்களின் திருப்புதல்வியார் பேரில் உள்ள தலைப்பாத்தி ஹா சமுத்தில் இசை பெரும் காலம் வரை, சமுத்தில் பள்ளி வாசல்களில் ‘ஜலாலியா—ராதியின்’ ஒங்கார ஒசை ஒவிக்கும் வனர, அஷ்வய்குல் காமில், இமாழுல் அஞ்சல் ஹஜ்ஜால் ஹரமைன் மலிக்குஷ் ஷாஅரா மாப்பிள்ளை ஆவும் நாயகம் அவர்களின் திருநாமம் எங்கள் நெஞ்சங்களில் நிலை பெற்றிருக்கும்.’

இவ்வளவு பெருமைகளுக்கும் உரையான அல்லாமா மாப்பிள்ளை வெப்பை ஆவிம் அவர்களுடைய ஒங்கு புகழுக்கே களங்கம் கற்பிக்க ‘இக்வால்ஸ்’ என்ற சிறுமதி யாளர் புறப்பட்டு விட்டார்கள் என்றால், உண்ணமயில் அவர்களுடைய சித்த கவாதினத்தினைச் சந்தேகித்தவு நியாயம். ‘நெறி முறைகள் வழுவாதிருக்கும் விஷயத்தில் மாப்பிள்ளை வெப்பை ஆவிம் நாயகம் அவர்கள் கண்டிப்பாக இருந்த போதிலும், கண்மூடிக் கோட்பாடுகளை அவர்கள் அனுமதித்ததில்லை.’ அத்தகைய தூயவர் டிது மச்சவேட்சையுள்ள இந்தக் கொச்சை மனம் படைத்தோர் வளச-

புராணம் பாடுவதை முஸ்லிம் சமுதாயம் அனுமதித்துக் கொண்டிருக்கின்றதா?

ஜினுப் எஸ். எம். கமாலுத்தீன் தமது கட்டுரை ஒன்றிலே, மாப்பிள்ளை ஆலிம் அல்லாமா அவர்களுடைய பெருமைகளை வருமாறும் சித்திரித்துள்ளார். “அவர்களுடைய இலக்கியப் படைப்புகள் சில இலங்கையிலுள்ள ஆத்மஞானிகளைப் பற்றிய ஏவாகும். குருநாகல் கல்பண்டா ஓளவியா, அனுத்காமம் ஷெய்கு ஹஸன் (ரஸி), கந்தரை முஹம்மது ஹூசைன் லெப்பை ஆலிம் (ரஸி) ஆகியோர் பற்றிய ஆக்கங்கள் ஓட்டப்பட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட களிலீதாக்கள், பைத்துக்கள், மெள்ளுதுகள் முதலிய வற்றை அவர்கள் படைத்துள்ளார்கள். மேலும் மாப்பிள்ளை வெவ்வே ஆலிம் அவர்கள், இலங்கையில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி வாயில்கள், தக்கியாக்கள், மத்ரஸாக்களின் தோற்றுத்திற்குக் காரணமாயிருந்தார்கள் என்று கறப்படுகின்றது...”

மருதானை மஸ்ஜித், மஸ்னமுஸ்ஸாஅதா, முன்பிடல் காபிள்ளை, மாவிகாவத்தை தைக்கா, மலீஹருஸ்ஸலாஹ், ம-ஆஷுல் கைருத், கட்டுக்கொடை தைக்கா, ஹூசைன் தைக்கா, மஸ்ஜித் புகாரி, அனுஸியா தைக்கா, முகாரி பள்ளி ஆகிய நிறுவனங்கள் அல்லாமா அவர்களின் இசையை இலங்கையில் காலத்தை வென்று இயம்பிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஓர் உந்நத உத்தமரை இழிவு படுத்தி எழுதுவதற்கு இக்வால்ஸாக்குக் கைகூசவில்லை என்றால், இக்வால்ஸ் தமது மனச் சாட்சிரையை மட்டுமல்லாது, தமது சுராண்யும் என்றே கொலை செய்து விட்டார்கள் என்பது சென்னிவு.

மாப்பிள்ளை ஆலிம் அல்லாமா அவர்களுடைய பிற சந்ததி உறவு முறையில் உள்ளவர்களுடைய நடத்தை என்ற பிரச்சினைக்கே இங்கு இடமில்லை. அத்தகையோ ருடைய நடவடிக்கைகளை வைத்து, அல்லாமா அவர்களுடைய மகத்துவத்தை உரைத்துப் பார்த்தல் என்பது, இக்வால்ஸ் தமது நறி வாஸ்களினுலே கடல் ஆழம் பார்க்கப் பூறப்பட்ட கேலிக்கூத்துத்தான்! நூல்ல் நபி (ஆலை) அவர்களுடைய மகத்துவம், அப்பு தம் மகனுண கன்ஆன் இயற்றிய விழோதி நடவடிக்கைகளினுடே எள்ளளவும் குறையவில்லை.

அறிஞர் சித்தி வெவ்வை அவர்கள் முஸ்லிம் சமுதாயத் தின் கல்விப் பிரச்சினைகளை எதிர்நோக்கி, அவர்களுக்கு நேரிய வழியைக் காட்டிய விடு வெள்ளியாகத் திகழ்ந்தார். அந்த அறிஞருக்கு அரபு ஒதிக் கொடுத்த ஆசான் கசாவத் தை ஆலிம் அப்பா. அவர்கள் காயல்பட்டணத்திலே பத்து வருடங்கள் தங்கி ஒதியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயல்பட்டணம், கீழ்க்கரை ஆகியவற்றைப் பூர் வீக்மாகக் கொண்டவர்கள் மீது இக்வால்ஸ் மூர்க்கமான விரோதத்தினைக் கொட்டித் தீர்த்துள்ளார்கள். தமிழ் மொழி மூலம் இஸ்லாத்தை மேன்மைப்படுத்துவதில் இந்த இரண்டு ஊர்களும் முன்னணியிலே திகழ்ந்தன. இது சரித் திர உண்மை. தமது அரபு மொழியினதும், மார்க்க ஞானத்தினதும் ஆசான் என்று அறிஞர் சித்தி வெவ்வை அவர்களாலே புகழிப்படும் கசாவத்தை ஆலிம் அவர்களுடைய காயல்பட்டணத்திலேதான் ஒதித் தெளிந்தார்கள் என்ற உண்மையை இக்வால்ஸ் நன்றிப் பெருக்குடன் நினைவு கூறக்கடவர்.

எதிர்கால முஸ்லிம் வரலாற்று மாணுக்கர், இலங்கை முஸ்லிம்களுடைய முழுமையான-நேர்மையான வரலாற்று நூல் ஒன்றினை எழுதித் தமது சமுதாயத்திற்கு நிறை பங்கு செய்தல் அர்ய பணியாகும். அவர்கள் பின்வரும் வரலாற்றுக்குறிப்புகளையும் தங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள் வார்கள் என்று நம்புகின்றேன். இவைதொற்றிய என்கருத்துக்களை, நூலின் விரிவு அங்கி, தற்போதைக்குத் தவிர்த்துக்கொள்ளுகின்றேன்.

“இலங்கை மூர்கள் (சோங்கர்கள்) தங்கள் இந்தித் தின் முதலிடம் காயல்பட்டினம் என மதிக்கின்றனர். கி. பி. 1024-இல் காந்தத்துறை மாவட்டத்திலுள்ள பர்பரின் என அழைக்கப்படும் பேருவளையில் முதன் முதலாக வந்திறங்கியதாகவும், இந்தத்தீவில் இது சரித்திர முக்கியம் வாய்ந்த குடியேற்றம் எனவும் மதிக்கின்றனர்.”  
—டாக்டர். பெண் ஹாம்.

“...அவர்கள் (அறபிகள்) முதன் முதலாக இந்தியா விற் குடியேற்றத்து, கன்னியா குமரிக்கு வடக்கேயுள்ள காயல்பட்டணம் என்ற ஊரிலாகும். தென்னிந்தியாவில் நன்கு நிலை பெற்று, அங்குள்ள மக்களுடன் கலப்பு மனமும் செய்து கொண்ட பின், ஏக தெய்வ வழிபாட்டையே

அவர்கள் தொடர்ந்து பின் பற்றி நடந்ததுடன், துமிழூத் தங்கள் தாய் மொழியாகவும் ஏற்றுக் கொண்டனர்.”

—ர. ஜி. ரணசிங்கா

“இந்த இடத்திற்குன் சி. பி. 1024-வும் ‘மூர்’கள் என்று தவறாக அழைக்கப்படும் யவனர்களைக் கொண்ட ஒரு கூட்டம் கண்ணியா குமரிக்கு வட கிழக்கே அழைந்துள்ள காயல்பட்டணத்திலிருந்து வந்து குடி புகுந்து, இந்தத் தீவில் தங்களீன் முக்கிய சரித்திரப் பிரசித்தி வாய்ந்த குடி யேற்றமாக்கிக் கொண்டனர் எனக் கர்ண பரம்பரையாகக் கூறப்படுகின்றது” —டாக்டர் ஆர். எல். புரோஹியர்

“மூர் (சோனகர்)கள் தொடக்கத்தில் மதுரைக் கரையிலிருந்து, முக்கியமாகக் காயல்பட்டணத்திலிருந்து வந்தவர்கள்.” —இலங்கை அரசு ஒல்லாந்தக் குறிப்பேடு.

‘இலங்கை ‘மூர்’ (சோனகர்)கள் எதார்த்தத்தில் தமிழ் முஹம்மதியர்களே’ —வலண்டையின்

“இலங்கைக்கு ஆரம்பத்தில் வந்த அராபியர் மொரோக் கோவிலிருந்து குடியேற்றயதாகச் சிலர் கூறினார்கள். இந்தக் கருத்து நியாயமானது என்று நிறுவுவது கடினமாக உள்ளது. இலங்கைச் சோனகர்கள் ஓாபி மத்துப்பைச் சேர்ந்தவர்கள். மொரோக்கோ அராபியர் மாலிக் மத்துப்பைச் சேர்ந்தவர்கள்...பின் வந்த தசாப்தங்களிலே அவர்கள் இலங்கையின் கரையோரம் வாழ்ந்த சுதேசப் பெண் களை மணங்கெய்தார்கள். இதனாலும் அவர்களுடைய தாய் மொழி உமிழாயிற்று...சோனகர்களுடைய முதாதையர் எந்தப் பெயராலே அழைக்கப்பட்டார்கள் என்பதை நிச்சயமாக அறிய முடியாமல் இருத்தல் அவக்கியச்சும்.” —மர்ஞுக் புர்ணான்

“சிங்கவர்களாகிய நாம் இந்த நாட்டிலே வாழ்ந்த காலந்தொட்டே முஸ்லிம்களும் இந்த நாட்டிலே வாழ்ந்துள்ளார்கள். இரு சமூகத்தவர்களுக்குமிடையில் நெருங்கிய நட்புறவு நிலவி வந்துள்ளது.”

S.W.R.D. பண்டாரநாயக

‘மானிரன் அலெக்ஸாந்தரின் கட்டளைப்படி கி. மு. 327 அல்லது 326 இலே தயாரிக்கப்பட்ட தொல்மியின்

முதலாவது பூகோஸ்ப் பா-த்திலேகூட் நமது நாடு குறிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அந்தப் படத்திலேயே ‘சோனூஸ்’ ஆறும் குறிக்கப்பட்டுள்ளது. மல்வத் தொயாவின் ஒரு பகுதியாவே அருளி ஆறுக்குத் தெற கேடும், தெதுரு ஓயாவுக்கு வடக்கேடும் அமைந்த இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியிலே ‘சோனூஸ்’களே வாழ்ந்து வந்தார்கள் என்று வரலாற்றுப் பண்டிதர்கள் ஒருமுகமாகக் கருத்துந் தெர்வத்துள்ளார்கள்... வத்திக் கான் ஏடு என்றமூக்கப்படும் தொலமியின் உலகப்படத் திலே காணப்படும் ‘தப்ரபானை’ (Taprabana) — இதுதான் இத்திலீன் தொன்மைப் பெயர்—விலே ‘ARABATHTHA CIVTAS IN EXTREMIS’ என ஒரு பகுதி குறிக்கப்பட்டுள்ளது. ‘முழுமையான அந்தலையில் அராபிய நாடு’ என்பது தான் இதன் பொருள். இந்தப் பகுதி தற்காலத்திலே கல்மூனை என்று குறிக்கப்படும் பகுதியைச் சுட்டுளிற்றது என்பதும் கவனத்திற்குரியது... சண்டியை ஆண்டுகொண்டிருந்த சேஷரத் என்னும் மன்னன் 2000 மூலிகைகளை இந்தக் கல்மூனைப் பகுதியிலே குடியேற அநுமதி வழங்கிய மைக்கு, இப்பகுதியின் தொன்மையான மூலிகை தொடர்புகள் காரணமாக இருந்திருக்கலாமோ என்பது மேலும் ஆராய்ச்சி செய்யப்பட்டுவேண்டிய விஷயமாகும்.’

—ஏ. எல். அப்துல் மஜீத்.

ஒரு விஷயத்தை எத்தனைய பொய் வாந்திகள்லூலும் முடிமறைத்துவிட முடியாது. தமிழூத் தாய் மொழியாகக் கொண்ட ஈழம் வாழ் மூலிகைள், தன் வளத்தைச் செப்பமாகப் பயிலத் தெவ்தமிழ் நாட்டு மூலிகைகளுடைய தொடர்புகள் மிகச் சாதகமான சூழலை உருவாக்கித் தந்தது என்பதை மறுத்துவரக்க முடியாது. (இந்தத் தொடர்பு சிலசமயம் தற்காலக் கேரளாவிலுள்ள ஊர்களிடங்கள் சம்பந்தப்பட்டவையாகவும் இருக்கலாம். உம்பிச்சி, வாபுபுச்சி ஆகிய பெயர்கள் கவனிக்கத்தக்கன). அக்காலத்திலே, மலையாளம் பிற்கு பிற்காலிடவில்லை. ஆங்கிலையர் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களை மலபார்காரர் என்றே அழைத்தார்கள். 1815ஆம் ஆண்டு வேதான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயருடைய ஆட்சிக்கு உட்பட்டது. ஆனால், முதலாவது தமிழ் - ஆங்கில அகராதி 1779-ம் ஆண்டில் அச்சாகி வெள்வந்தது. ஆதர் மின் ஜரியினராலே தொகுக்கப்பட்ட இந்த அகராதி மலபார்-ஆங்கில அகராதி என்றே அழைக்கப்பட்டது. 1786-ம்

ஆண்டில் English-Malabar அகராதி வெளிவந்தது. இதன் கதேசிய நாமமாக 'தமிழ்யிங்கேலசமாயிருக்கிற அகராதி' என்று தமிழில் அச்சிடப்பட்டது. இந்த அகராதியிலே 9000 தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.) அக்கரைப் பற்றினைப் பிறப்பிடமாகக் கொண்ட அரைவேக்காடு இக் பால் குடிவரவு குடியகல்வு ஆகியாளராகத் தன்னைத் தானே நியமித்துக் கொள்ளாது, வடசேரி-தென்சேரி முறைமைகளும், மருமக்கள் தாய் முறைமைகளும் ஏன் கிலக்கிலங்கையிலே பெரு வழக்கில் பயலப்படுகின்றன என்பதைப் பற்றி ஆராய்வுகள் நடாத்துதல் சற்றே பய னுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டில், சேதுநாடாக விளங்கிய முகவை மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்திற்குத் தெற்கே, சமுத்திரக் கரையில் அமைந்துள்ள திவ்விய நகரம் கீழ்க்கரையாகும். பொத்திர மாணிக்க நகர், செம்பி நாடு; நினைத்தலை முடிப்பான் பட்டினம், காயற் கரை, தென் காயல் ஆகிய பல்வேறு பெயர்களாலும் இந்நகரம் பழைய சுவடிகளிலும், பூராதன சாஸனங்களாலும் அழைக்கப்பட்டது. அவை காலத்தால் வழக் கொழிய, கீழ்க்கரை என்ற சிறப்புப் பெயரே நிலைபெறுவதாயிற்று. சமார் எழுதாறு ஆண்டுகளுக்கு முன்பி ருந்தே கீழ்க்கரையில் மூல்லிமகளும் பள்ளிவாசல்களும் இருந்து நிலைத்த தென்பார் 'செத்தும் கொட்டை-கோடுத்த' சீதக்காதி வள்ளல், கடையேறு வள்ளல் களுக்குப் பின்னர் தோன்றிய வள்ளல்களுள் அதிக கீர்த்தியுடன் தமிழ் இலக்கியங்களிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருடைய புகழ் இசைக்கப்படும்வரை அவர் வாழ்ந்த மன்னை கீழ்க்கரையின் பெருமையும் இசைக்கப்படும். அவருடைய மூர்ணேர்கள் ஒரு மத்ரஸாவையும் நடத்தி வந்தார்கள். அதிலே ஒதிக் கொடுத்த அதிராம் பட்டினம் மக்தாம் சின்னை ஆவிம் அவர்கள் ஹின்டி 1072-இல், தமது 89 ஆம் வயதில் வபாத்தாகிப் பழைய குத்பாப் பள்ளியில் அடக்கமிக்கையப்பட்டிருக்கின்றார்கள். சின்னை ஆவிம் அவர்களிடம் மஹா ஸதக்கத்துல்லாஷ் அப்பா தமது இளவையநில் ஒதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் நாறு, ரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கீழ்க்கரையில் மூல்லிமகளுடைய கல்விப் போதினாக்களும், இன்னேரன்ன மத இயக்கங்களும் இருந்தன என்பது தெளிவு. கீழ்க்கரையில் பதி

நெரு பள்ளி வாசல்கள் இருந்தபோதிலும், சீதக்காதி வள்ளவாற் கட்டுவிக்கப்பட்ட பெரிய குத்பாப் பள்ளி வாசலுக்கு விசேஷ பெருமை இருக்கின்றது.

கீழ்க்கரையில் பெருமையைப்பற்றியுள்ள ம. கா. மு. காதிர் முன்யித்தீன் மரைக்காயர் பிழவருமாறு எழுதியுள்ளார்.

“மேற்கண்ட மகாணகளைத் தவிர, காயல் பட்டி எம் பிறந்து, கீழ்க்கரையில் வசித்து சமாதிபாயிருக்கிற எதக்கா சாஹிபு அவர்களும், அவர்களின் மருகருமான அல்லாமத்து மாப்பின்ன வெப்பை ஆலிம் சாஹிபவர் களும், அவர்களின் புத்திரரும் 30 வருஷம் கல்வத்தென்னும் தனியாஸரமத்தில் தங்கியிருந்து காலஞ்ச சென்றவரும்...செய்யிது அப்துல் காதிர் ரஹுமத்துல்லாஹி அவர்களும் பல்லாக்கு வலியுல்லாஹ் என்று பிரஸ்தாபத்தினிருக்கிற ஹபிப் முஹம்மது ஸதக்கத்துல்லாஹ் சாஹிபவர்களும் கீழ்க்கரையில் பிறந்து, அவ்ஜூரில் வாசஞ் செய்து கீழ்க்கரையிலேயே அடங்கியிருக்கிறார்கள். சுலை மான் நபி அவர்களுடைய சரித்திரத்தை இராஜநாயகம் என்னும் புராணமாக உணர கொடுத்த முஹம்மது இப்ரூவிம் வெப்பை ஆலிம் அவர்களும் அவர்களின் புத்திரரும் நபிநாயகம் அவர்கள் மீது மௌலியிதுல் ஹகாய்கு என்னும் பெயரால் அதி அற்புதமான அரடி மௌலியிது முதலியவைகள் இயற்றியவருமான சீனி முஹம்மது வெப்பை ஆலிம் அவர்களும் அடங்கியிருப்பதோடு, மற்றும் பிறவூர்கள்லும் அடங்கியிருக்கிறார்கள். அவர்களில் சிலோன்—திந்துஸர என்னும் ஊரில் அடங்கியிருக்கிற உத்தமப் பெரியார் முஹம்மது ஹாஸெஸன் வெப்பை ஆலை அவர்களும் சிலோன் மாதம்பையில் அடங்கியிருக்கிற பெரிய காலியார் காலி முஹம்மது கியாதுத்தீன் சாஹிபவர்களும், சென்னை முத்தியால்பேட்டை, மஸ்ஜிதுல் மக்மூர் ஜாம் ஆப் பள்ளி முற்றத்தில்...அடக்கப்பட்டிருப்பவரும், பெரம்பூர் ஜாமாலிய்யா, அதிராம்பட்டி எம், திருநெல்வேலிப் பேட்டை முதலிய மத்ரசாக்கள் உஸ்தாதாக இருந்தவரும், சென்னை மஸ்ஜிதுல் யாழுங்கல் இரவு காலங்களில் தப்பீர் உபதேசஞ்ச செய்து வந்தவரும், ஹாபினூல் குர் ஆன், ஹாஜ்ஜால் ஹரமைன் மௌலானா, மௌலை மௌலா முஹயித்தீன் ஆலிம் அவர்களும் பிரஸ்தாபத்தில் அறியப்பட்டவர்கள்.”

காயல்பட்டணத்தின் மான்மியப் பெருமை குறித்து ‘முஸ்லிம் தமிழ் பாரம்பர்யம்’ என்ற நூலிலே பின்வரும் பிரஸ்தாபம் காணப்படுகின்றது.

‘காயல்பட்டணம் சோனகர் (ஹர்) களின் தந்தை நாடாக இன்றும் மதிக்கப்படுவதாக ஸர் ஸைமன் காவி சிட்டி கூறுகிறார். ‘ஹர்’ (சோனகர்) கள் ஷாபி மத் ஹபை (ஷாபி பிரிவை)ச் சேர்ந்த ஸொன்னி’ (சன்னத் வல்ஜீமா அத்தினர்) கள் என்றும், அவர்களின் எதார்த்த பூர்வமான வெதமொழி அறபி என்றும், அவர்களின் பேசும் சுயமொழி அறபிச் சொற்கள் மிகுதியும் கலந்த தமிழ் என்றும் ஸர் ஜேமஸ் எமர்ஸன் டென்னண்ட் கூறியுள்ளார். இலங்கைப் பல்கலைக் கழக அறபித் துறைத் தலைவரும் விரிவுரையாளருமான டாக்டர் எஸ். ஏ. இமாம் 13. 3. 64. இல் முஸ்லிம் லீக் சென்ட்டில் ஸராந்தீ(இலங்கை) என்ற பொருள்பற்றி பேசுவதயில், காயல் பட்டணம் முற்கால அறபிகளின் கோண்டயாக இருந்தது என்றும், அந்த நாட்டு மொழியை அறபிகள் பயின் ஒர்கள் என்றும், அது அவர்கள் வர்த்தகத்துக்கு உபயோகமாயிருந்தது என்றும் காயல்பட்டணத்திலிருந்து இலங்கை வந்த அறபிகள் தமிழ் மொழியை இங்கு கொண்டு வந்து பரவச் செய்தனர் என்றும், இலங்கை முஸ்லிம் களின் தாய்மொழி தமிழ் ஆயிற்று என்றும் குறிப்பிட்டுள்ளார். சில கோணக்க் குடி மக்கள் காயல்பட்டணத்திலிருந்து யாழ்ப்பாணத் தீப கற்பத்திலுள்ள தெற்கு மிரு சவிலில் குடிபுகுந்தார்கள்’ என்று முதலியார் குலசபா நாதன் பதிப்பித்துள்ள யாழ்ப்பாண வைபவ மாலை என்னும் நூலின் 39-வது பக்கத்தில் ஒரு குறிப்பு காணப்படுகின்றது....காயல்பட்டணத்தில் தமிழ் முஹம்மதியர்களின் வரலாற்றின் நெற்றிக்கல் இருக்கிறது என்றும், கெய்ரே (Cairo) விலிருந்து சில பிரசாரகர்கள் காயல்பட்டணம் வந்து இறங்கி, 9-வது நூற்றுண்டின் ஆரம்பத்தில் தங்களின் தலைமை இடமாக அதை ஆக்கிக் கொண்டார்கள் என்றும், ‘காயல்’ என்பது ‘கெய்ரே’ அல்லது ‘காஹிரை’வின் மறு பெயர் என்றும் ஸர் பொன்னம்பலம் ராமநாதன் கூறியுள்ளார்....’

என்னிடம் ஏராளமான மூஸ்லிம் மாணவர்கள் தமிழும் சரித்திரமுங் கற்றுத் தேறினார்கள். அவர்களுள் காயல்பட்டணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட யூகப்

சாலிபு என்ற மாணுக்கரை நான் என் வாழ்நாளில் என் றும் மறக்கமாட்டேன். அவனுடைய பங்களிப்பினை நன்றி மறவா மட்டக்களப்பு மண்ணும் மறக்காது என்றே நம்பு சின்றேன். மாணுக்கராக இருந்து கொண்டே, கலை - இவக்கிய - உடல் நல முயற்சிகளுக்கு அவரைப் போன்று ஆக்கமும் ஊக்கமும் அளித்த பிறதொரு மாணுக்களை நான் இன்னமும் என் வாழ்நாளிற் சந்திக்கவேயில்லை. அவர் பட்டக்களப்புத் தமிழ்க்கலா மன்றத்தின் உயிர் முச்சாகவும் இயக்கசக்தியாகவும் இயங்கினார். புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை கவிதைத் துறையிலும், வித்துவான் எப். எக்ஸ். சி. நடராஜா வரலாற்றுத் துறையிலும், செ. இராஜி துரை எம். பி. பேச்சுத் துறையிலும், எஸ். பொன்னுத்துரை புனைக்கதைத் துறையிலும் ஆற்றிய சேவைகளைக் கொரவிக்கும் முகமாக அம் மன்றம் பெருவிழா ஒன்றினை எடுத்தது. நால்வரும் பாவாரங்களும் பொற்பதக்கங்களும் சூட்டிக் கொரவிக்கப்பட்டார்கள். தமது முட்ணேர்கள் வழி நின்று, இந்தத் தங்கப் பதக்கங்களை உபகரித்தவர் ஷுசுப் ஸாலிபு என்பதை அறிந்த பொழுது நான் அசந்து போனேன். இவ்வாறு கலை - இவக்கியப் பணிகளுக்குக் கைவிவகும் அளவுக்கு அள்ளிக் கொடுத்தார். மட்டக்களப்பிலே அவர் வசித்த காலம் வரையிலும், நான் மேற் கொண்ட கலை - இலக்கியப் பணிகள் எல்லாவற்றிலும் எனக்கு உதவியாக இருந்தார். விளம்பரத்தை, விரும்பாது, சதா புன்முறுவல் பூத்தபடி, ஆசிரியரான என் சௌகரியங்களைக் கண்ணுங்கருத்துமாய்க் கவனித்த அந்த இனியனை எப்படி மறப்பேன்? அவருடைய உறவினர்களே மட்டக்களப்புப் பள்ளிவாயிலைப் பராமரித்தார்கள். ஆனால், இந்தப் பள்ளிவாயிலினால், இன்று பெருவாரியான நன்மை சுனை அநுபவிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்களே என்பதை யும் நான் அறிவேன். மட்டக்களப்புப் பள்ளிவாயிலுக்குப் பொருந்தும் இந்த உண்மை, தமிழ்நாட்டுப்பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள் ஈழத்தின் நானு பழுதிகளிலும் அமைத்த பள்ளிவாயில்களுக்கும் பொருந்தும் என்றே நான் நம்புகின்றேன், ஷுசுப் ஸாலிபு பற்றிய நிலைவுகளை இங்கு ஓர் எடுத்துக் காட்டாகவே கூட்டினேன்.

தீன் பயிரை இந்த மண்ணிலே தமிழ் மொழி மூலம் வளர்ப்பதிலே தமிழ் நாட்டு முஸ்லிம்கள்—சிறப்பாகக் காயல்பட்டனம் தீழுக்கரை ஆகிய ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்—ஆற்றியுள்ள புனித சேவைகள்

இக்வால்லிஸ் அற்பு அழிவழக்காடல்களுக்கு அப்பாலும், காலத்தை வென்று வரலாற்றிலே சிறப்பித்துப் பேசப் படும். உள்ளுரவர்களைச் சுரண்டுவதற்கும், பிரீதி செய் வதற்கும், அவர்கள் பள்ளிவாயில்களைக் கட்டினார்கள் என்று இக்வால்ஸ் அலறுவது, மனக் குறுக்கத்தின் அவலக் குரலேயாம்!

பெரும்பான்மை இவங்கள் வாழ்ந்த கிராமங்களிலே தமது நியாபாரத்தினை விஸ்தரிப்பதில் தமிழ் நாட்டு மூஸ்விம்கள் முன்னேடுச்சாகத் திகழ்ந்தார்கள். அ...து அந்தியர் ஆட்சி உச்சம் பெற்றிருந்த காலம் என்பதும் நினைவில் இருத்தத் தக்கது. அரசின் ஆதரவுடன், பெரும் பணபலத்துடன், கிறிஸ்தவ பிஷேஷியர், கல்வி நிறுவனங்கள் போன்ற பல சாதனங்களின் சகாயங்களுடன் மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். நியாபாரது செய்த ஊர்களிலே வாழ்ந்த மக்களைப் பிரீதி செய்து, ஏங்களுடைய நியாபாரத்தினை பெருக்கிக் கொள்ளுவது தான் மூஸ்விம் வர்த்தார்களுடைய நோக்கமாக இருந்திருப்பின், பஞ்சாலைகள் கட்டுவதற்கும், கோயில்கள் கட்டுவதற்கும் நன்கொடைகள் வழங்கி, நியாபாரத் தினையும் வாடிக்கையையும் பெருக்கி, இந்த நாட்டின் செல்வத்தைச் சூறையாடியிருக்கலாம்.

இன்று, பற்பல சிங்களத் தேர்தல் தொகுதிகளிலே, எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற வல்லபத்தை நிர்ணயிக்கக்கூடிய பலம் பொருந்திய சிறுபான்மை இனமாக மூஸ்விம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நாட்டின் பிற மதங்களின் கலாசாரப் போக்குகள் மூஸ்விம்களைத் தாக்காமல், இன்றைவும் மூஸ்விம்கள் ஓர் தனி இனமாக—இன்பத் தமிழ் மொழியை வீட்டுமொழியாகப் பயிலும் ஒரு தனியினமாக—நிப்ர்ந்து நிற்பதற்கு இந்திய மூஸ்விம்கள் கடைப்பிடித்த நியாபார நெறிகளும், வாழ்க்கைத் தூய்மையும், தனித்துவத் தொழிலை முறைகளையும் மார்க்க அநுப்பானங்களையும் பயிலத் தக்கதாக நிறுவப்பட்ட பள்ளிவாயில்களும் பெருமளவிலே உதவினான்பதாக நியாய புத்தியும், தீன் பக்களிலே தலைசாய்க்கும் பக்கத்தியுமின்ன மூஸ்விம்கள் நன்றிப் பெருக்குடன் ஏடுக்க சொன்னார்கள் என்பது தின்னைம்.

இக்பால் என்ற பெயரின் அரபு அர்த்தம் சந்திப்பு.

ஆனால், உர்து அர்த்தம் சன்மானம். கவிஞர் அல்லாமா இக்பால் அவர்களுடைய புகழ் மூஸ்லிம் உலகம் முழு வதும் பரவிய பின்னரே, இக்பால் என்ற பெயரைப் பின்னொக்குக்கு வைக்கும் ஒருவகை நாகரிகம் எழவாயிற்று. இக்பால் இருவரும் குடியிருக்கும் பெயரே இந்தியத் தாக்கத்தினால் நிலைபெற்றதுதான். ‘வந்தேறு குடிகள்’ பற்றி விஷவாந்தி எடுக்கும் இக்வால்ஸ், இந்திய விடுதலை இயக்கத்தின் மாபெரும் தலைவராக விளங்கி, சுதந்திர பாரதத்தின் முதலாவது கல்வி அமைச்சராகப் பணியாற்றிய மர்ஹு உம் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்திலே எழுதிய பின்வருங் கூற்றினை எழுத்தெண்ணிப் படிக்கக் கடவர்.

‘நான் ஒரு மூஸ்லிம், இ..து என்னைப் பெருமையால் நிரப்புகின்றது. இந்த உணர்வுகளுடன் சேர்ந்து, என்னுடைய புறவாழ்க்கையின் முழுமையான எதார்த்தத்தினால் உண்டாக்கப்பட்ட பிற்தோர் உணர்வையும் வைத்திருக்கின்றேன். இல்லாத்தின் உயிர்நாடி என் நம் பிக்கைக்குத் தடையாக இல்லை; உண்மையில் அ..து என்னை இந்நம்பிக்கைப் பாதையில் வழி நடத்துகின்றது. நான் இந்தியனாக இருப்பதிற் பெருமையடைகின்றேன்... ஒன்றுபட்ட இத்தேசத்தின் பிரிக்க முடியாத அங்கம் நான். இத்தேசத்தின் பெருமை இந்த அரிய அம்ஸம் இல்லாது போனால் முழுமையடையாது. இந்தக் கல்வையின் பிரதான ஒருங்கமாக நான் இருக்கிறேன். இந்த உரிமையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.’

புனித மக்கமா நகரிலே, அரபுத் தாயாரின் மனிவயிற்றிலே பிறந்தவர் மௌலானு அடில் கலாம் ஆஸாத். தமது பத்தாவது வயதுப் பிராயம் வரை மக்காள நகரிலேயே வாழ்ந்தவர். பின்னர்தான் இந்திய மன்னிலே மௌலானு குடியேற்றினார். பண்பு மிகு பாரத நாகரிகம் வந்தேறு குடியேற்று வாழ்வின் எந்தத் துறையிலும் அவரை ஒதுக்கிப் பேசியதில்லை. அவர் இந்திய நாகரிகமேயானார். இ..து எத்தகைய ஒரு சுகமான நிலை!

இதனைக் கூறும் அதே வேளையிலே, பிற்தொன்றையும் இங்கு சுட்ட விரும்புகின்றேன்.

முன்னாலே காலத்தில், இந்த ஈழநாட்டிலே, அரபு மொழியை ஒதுவதற்கும், தீன் நெறியிலே ஞானம் பெறு

வதற்கும் உதவக்கூடிய மத்ரஸாக்கள் இருக்கவில்லை. எனவே, இங்கிருந்து காயல்பட்டணம் அல்லது கீழ்க்கரை சென்று அங்குள்ள மத்ரஸாக்கள்லே ஒதி முடித்து ஆவிம் களாக இங்கு திரும்பினார்கள். இங்கிருந்து சென்று அங்கே ஒதியவர்களுக்கு விசேஷ சாலைகள் வழங்கப்பட்டதை யும் அறிய முடிகின்றது. இலங்கையில் ஒரு மத்ரஸாலை அமைப்பதினால் ஏற்படக்கூடிய சகாயங்களை முதலில் உய்த்துணர்ந்தவர் மாப்பிள்ளை ஆவிம் அவர்களே. அவருடைய முயற்சியின் பயனால் வெலிகாமத்தில் மத்ரஸத் துல் புகாரியா நிறுவப்பட்டது. இலங்கையில் நிறுவப்பட்ட கூள்ள முதலாவது அரபுக் கல்லூரியும் இதுதான் என்று கூறப்படுகின்றது. இக்வால்ஸ் பினாந் தீவினாலும் கழுகின் சுபாவத்தினை உடையவர்கள் என்று தமது பிரசரத்தின் மூலம் மிகக் கூச்சமின்றி ஒப்புக் கொண்டும் விட்டார்கள். கழுகுகள் எவ்வளவு கூரத்திலே பறந்தாலும், பினங்கள் மட்டுமே அவற்றின் கண்களுக்குத் தென்படும். இந்தப் பயங்கரக் கழுகுகள் தங்கள் பட்சிசீற்குப் பினங்கள் கிண்டக்களில்லை என்ற அவசரத்தில், மதிப்புக்குரியவர்கள் அடக்கங்கூடியப்பட்டிருக்கும் கபுர்ஸ்தாணங்களையல்லவா எட்டாமீடத் தொடங்கி விட்டன. இத்தகைய கொரோம் நிறைந்த கழுகுகள் மனித உருவிலே நடமாடுகின்றார்களே!

“கடந்த முந்தாறு வருடங்களாக மூஸ்லிம்கள் தமிழ் இலக்கிய சடுபாட்டுள் நிலை பெற்றிருக்கின்றனர்....இச்சாதனைகள் எல்லாம் புதுப் புது மொந்தைகளில் வார்த்துத் தரும் ஒரே விதப் பானமாகவே இருந்தன... 1956-ல் தான் தமிழ் இலக்கிய எழுச்சி மூஸ்லிம்களையும் இணைத்துச் செல்வாக்குப் பெற்றது...” என்று சடுதி சடுதியாக ‘பல்டி’ அடித்துச் சர்க்கல் கோமாளிகளைப் போன்று வேடிக்கை காட்டிய இக்வால்ஸ், தமிழர் மீது விரோத வாந்தியை எடுப்பதற்கு அடுக்குப் பார்க்கும் நிலையிலே, “தமிழ் நிலை பெறந்த சமணர்கள், பெளத்தர்கள், சைவர்கள், மூஸ்லிம் கள். கிறிஸ்தவர்கள் காலாகின்றனர் என்னும் வரலாற்றை மறந்தே இவர்கள் காரியங்களாற்றி வந்தனர். மூஸ்லிம்களது தமிழ் இலக்கியப் படைப்புகள் எதுவும், தமிழ் நிலை பெற இலக்கியம் வளர்த்தவர்களது படைப்புகளில் தாழ்ந்தவை அல்ல என்பதைக் கரித்திர ஆதாரம் காட்டுகின்றது....” என்று ‘சறிக்கீஸம்’ விளையாடுகிறார்கள்.

“பேசுவது தேவாரமே....பேச்க கிரந்தம் பேசோம்

எனசீ சௌவர்கள் அவர்களது மத ஞாராத இலக்கியங்களை வர்ணித்து வந்தனர்.<sup>21</sup> இந்தப் பழ மொழியை, இக்வால் வின் இன்றைய ஞான ஞாராகத் திகழும் முறைத்தேன் அடிக்கடி மேட்டகளிலே உபயோகித்து வந்தார். இவர்கள் அந்தப் பழ மொழியைப் பயிலுதலே நான் ஆட்சேபிக்க வில்லை. ஆனால், பழமொழியின் அர்த்தத்தையே இக்வால்ஸ் விளங்கிக் கொள்ளவில்லை. ஐயோ, பரிதாபமே! கிரந் தம் என்பது ஆரிய மொழியைக் குறிக்கும். பேய்க் கிரந்தங் களை ஒழித்துத் தேவாரம் பாடும் பழக்கத்தை மல்லிக்கும் இயக்கம் எற்பட்ட காலத்திலேதான் இந்தப் பழமொழி தோன்றலாயிற்று. இலக்கியம் பற்றிய ரஸ்னைக்கும் இந்தப் பழமொழிக்கும் சம்பந்தமே கிடையாது. இக்வால்ஸுக்குப் பிடிக்காத தமிழ் எழுத்தாளர் சிலர் மீது வசை பாடுவதற் காக, மூஸ்லிம்களுடைய தமிழ் இலக்கியப் படைப்புகளிலே கரிசனையுடையவர்களாகக் காட்டிக் கொள்ளுங் கேட்யம் ஒன்றினைத் தாங்கிக் கொள்ளுகின்றார்கள்.

இரண்டு இக்பால்களும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ‘குஜா’ தாக்கிகளாக வாழ்வது மட்டுமே தமிழ் இலக்கியப் பணி என்று திருப்தி அடைந்த காலத்திலே, தமிழ் எழுத்தாளர்களுடன் சங்கையான இலக்கியத் தொடர்பு களைப் பேணிக் கொண்டே, தமிழ் அறிஞர்கள் சிலர் மூஸ் விம் இலக்கியங்களை இருட்டிடிப்புச் செய்வதற்கு எதிராக ஓர் ஆணித்தரமான கட்டுரையை இளம்பிறை எம். ஏ, ரஹ்மான் 1968 ஆம் ஆண்டில் எழுதினார். அவர் வெளி யிட்ட ‘மூஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம்’ என்ற நூலின் பதிப் புரையாக அமைந்த மேற்படி கட்டுரையைப் பரவலாகச் செலாவணி செய்தல் வேண்டும் என்ற கரிசனையினாலே, அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘இளம்பிறை’ யிலும் மறுபிரசங்க செய்தார். போலி இலக்கியவாதிகளான இக்வால்ஸ் எழுப்பியுள்ள கூச்சல் என்ற படுதாவிலே இலக்கியத்திலே சுத்திய நெறியுண்றிய இளம்பிறை ரஹ்மானின் அந்தக் கட்டுரைப் பகுதியினை இங்கு பிரஸ்தாபித்தல் மிகவும் பொருத்தமானது.

‘உணர்ச்சியின் மெல்லிய சுருதி பேதங்களைத் துல்லிய மாக உணர்ந்து அவற்றை நேர்த்தியாகச் சித்திரிக்க வல்ல வன் இலக்கியகாரர். ஆனால், இலக்கியப் படைப்புப் பணியில் ஈடுபடுகையில் உணர்ச்சி வசப்படாதிருத்தல் அவன் தர்மம். அந்த உயர்ந்த தர்மத்திற்கு உடைவு ஏற்

படக் கூடிய உணர்ச்சி நிலையில், இந்துப் பதிப்புரையை  
எழுத அமர்ந்திருக்கிறேன்... தர்மத்தின உடைவு, நான்  
சத்தியமென வரித்துள்ள ஒன்றிலே தொங்கிக் கொண்டு  
ருப்பதுதான் எனக்கு வேதனையைத் தருகின்றது.

‘தர்ம உடைவுக்குக் காரணன் நான்லன், கார  
ணர்கள் கல்விமான்களாகவும்; பெரிய பதவிகளிலே அமர்ந்  
திருப்பவர்களாகவும் இருப்பதுதான் மிகவும் கசப்பானது.  
கல்வியின் தளத்தை மறந்து, பதவியின் பண்பைத் துறந்து  
இவர்கள் அறம் புறமாகப் பேசத் தலைப்பட்டுள்ளார்கள்.  
‘சைவமுந் தமிழும் இலை பிரியாதன், இரண்டும் ஒன்றினை  
ஒன்று தழுவியே வளர்ந்தன-வளர்வன்’ என்று போர்  
முரசறைந்து அரற்றி வருவதைத்தான் குநிப்பிடுகின்றேன்.  
பெளத்த சிங்கள வாதத்திலும் பார்க்க, இந்த மனக்  
குறுக்கக் கூச்சல்களினாலே தமிழ் பேசும் இனத்திற்கும்,  
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பாரதூரமான விளைவுகள்  
ஏற்படுமென அங்குதல் நியாய பூர்வமானதாகும்.

‘சான்றேர்களான செந்நாப் புலவர்கள் தமிழ் செய்த  
சங்க காலத்திலேகூடத் தமிழும் சைவமும் இரட்டை  
சூழந்தைகளாக ஒட்டிக் கிடந்தன என்பதற்கு வரலாற்றுச்  
சான்றுகள் கிடையா. தமிழறிஞர்கள் கம்பராமாயணத்  
தையும் திருக்குறளையும் தமிழின் ‘கதி’ யெனச் சிறப்பித்துக்  
கூறுதல் சால்புமிகு வழக்கு. கம்பராமாயணம் வைஷ்ணவ  
மதத்தவரின் படைப்பு. சமனப் புலவரின் படைப்பே  
திருக்குறள். ஜம்பெருங் காப்பியங்களுள் ஒன்றிலேதானும்  
சைவம் புகுந்தது கிடையாது. தமிழ் மொழியினதும்,  
இலக்கியத்தினதும் வரலாற்றிலே நூனிப்புல் அறிவுடைய  
வர்கள் தானும் சைவம் புகாமலே தமிழ் நற்கதி யடைந்து  
துலங்குகின்றது என்ற முடிவுக்கு வருதல் தவர்க்க முடியாததாகும். சதுரகராதி, எழுத்தச் சீர்திருத்தம், ஒப்பி  
லத்கணம், மொழி ஒப்பியல், நவீன இலக்கிய உருவங்களும்  
வகைகளும் ஆகியன சைவத்தின் மூலமே தமிழிற் புகுந்தன  
அல்ல. எந்த வக்கிர புத்திக்காரனுலும் அவ்வாறு நிறுவுவெம்  
முடியாது. பலனந்தி முனிவர், புத்தமித்திரனர், உமறுப்  
புலவர், வீரமாழுணிவர், காட்வெல் ஜயர், போப் ஜயர்,  
சுவாமி சூரணப்பிரகாசர் என நினைம் மாற்று மதஞ் சார்ந்த  
பெரியோர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு  
கள் அளப்பரியன். அவற்றை மறந்தோ, வேண்டுமென்று  
புறக்கணித்தோ பேசதல் செய்தந் தன்றி கொண்ற செயலாகும்.

‘பல்வேறு சமயங்களைச் சார்ந்த தமிழ்ப் புலவர் பெரு மக்கள் ஆற்றியுள்ள தமிழ்ப் பணியைப் பற்றிய தனி நபர் ஆராய்ச்சி நூல்கள் சில தமிழகத்திலிருந்து வெள்வந்துள்ளன; மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், முஸ்லிம் பெரு மக்கள் ஆற்றிய தமிழ்ப் பணி குறித்து விரிவான நூல்கள் உரிய அளவிலும் வகையிலும் வெளிவந்தில். அவர்களுடைய தமிழ்ப் பணி மறைக்கப்பட்டு, மறுதலிக்கப்படும் ஒரு போக்கு அண்மைக் காலத்திற் கிணைத்து வருவதையும் அவதாரிக்க முடிகின்றது.

‘யாதும் ஊரே யாவரும் கேள்வி’ என்பதை உயர்நெறியடக் குழுப்பியவர் தமிழன். நாடு னெப்பமதம் குலம் கோத்திரம் என்ற வெகயில் அன்மந்தனள் என்ஜீலன், தமிழன், தமிழ் செய்யும் பணியிற் பாராட்டியதுங் கிடையாது. தமிழ் செய்யும் மனம் உலகளால்யதாகச் செம்மையுற்றிருந்தது. உலகில் எழுந்த அத்தலை பிரதான சமயங்களுக்கும் தமிழ் என்னுஞ் சங்கப்பலகை சரியாசனமளித்தது. இந்த விழுமிய பாரம்பரியத்தின் நேர்த்தியைப் பிரதிபலிக்கும் முகமாகவும் ‘அரக வெளியீடு’ நிறுவப்பட்டது. கடந்த ஏழ ஆண்டுகளாக இந்த இலட்சியப் பயணந் தொடர்கின்றது. நவமான இலக்கியப் படைப்புக்களை நூலாக்குவதில் எப்படி எனக்லீக் கர்சனம் இருந்ததோ, அவ்வாறே நேரிய இலக்கிய வரலாற்றை எடுத்தியம்பும் நூல்களை வெளியிடல் வேண்டும் என்பதிலும் அக்கறை இருக்கின்றது. இதல் காரணமாகச் சுதான் அரக வெளியீடு விரிவையில் ஆரூவது நூலாக இரகிகமணி களை. செந்திநாதன் அவர்கள் எழுதிய ‘ஸுத்து இலக்கிய வளர்ச்சி’ யை வெளியிட்டேன். அந்தாலில் ‘முஸ்லிம் எழுத்தாளர்கள்’ என்னுந் தனிப் பகுதியும் இடம்பெற்றது. தமிழ் இலக்கிய வளர்ச்சி என்ற படுதாகில், முஸ்லிம்களாற்றிய தமிழ்த் தொழிட்டை ஒப்பிட்டுப் பார்க்கத்தக்க குறிப்புகள் அதில் இடம் பெற்றன.

‘என்கிண நிர்வாக ஆதிரியராகக் கொண்டு வெள்வருக் ‘இளம்பிறை’ மூத்து இலக்கிய வரலாற்றில் முதன் முதலாக மறுபிரசரத் திட்டம் ஒன்றினை வகுத்தது. இத்திட்டத்தின் முதல் மறுபிரசரமாக ‘தமிழ் வளர்த்த முஸ்லிம்கள்’ என்னும் கட்டுரை வெள்வந்தது. அக்கட்டுரையை எழுதியதைய ஹாபிஸ் எம். கே. செய்யிது அஹுமதி அவர்கள் சுத்தே விரிவாக எழுதியுள்ள ‘முஸ்லிம்

தமிழ்ப் பாரம்பரியம்' என்னும் இந் நாலை அரசு வெளி யீட்டின் பதினாறுவரு நூலாக வெள்யிடுவதில் மகிழ்ச்சி யடைகிறேன். முஸ்லிம்கள் ஆற்றியுள்ள தமிழ்த் தொண்டினை விரிவாக ஆராய்வதற்குப் பயன்படத்தக்க பல குறிப்புகள் இதில் விரவிக்கிடக்கின்றன. இந் நாலில் இடம் பெறும் சில கருத்துக்கள் முடிவுகள்ல. முடிவுகளைக் கண்டுபிடிக்க உதவும் கோடிகள் என்று கூடச் சொல்ல வாம்.'

இளம்பிறை எம். ஏ. ரஹ்மானின் எழுத்து ஆளுமைக்கு மட்டுமல்ல, எத்தகைய ஒரு சத்தியத் தெளிவு... னும் கோவிலைப் பிடிமானத்துடனும் தமிழ்ப் பணியை அணுகினார் என்பதை எண்பிப்பதற்குமான பதப் பருக்கையாகவும் நான் சுட்டிய மேற்கோள் உதவுகின்றது.

'நால் விமர்சனம்' என்ற பிரசரத்திலே ஹஸன் முஹம்மது பக்கீர் முஹிதீன் எப்படி ஒரு மகா கதா நாயகனுக் நிறுவ இவ்வால்ஸ் முனைந்தார்களோ, அவ்வாறே இளம்பிறை எம். ஏ. ரஹ்மானை ஒரு வில்லங்கு நிறுவுவும் படாதபாடெல்லாம் பட்டிருக்கின்றார்கள். அந்த வில்லவின் பாதகச் செயல்களுக்கு உதவீய ஒரு கையாளாக என்னையும் தித்திரிக்க முனைந்துள்ளார்கள்.

இளம்பிறை ரஹ்மானில் புச்சபாடுவதற்காகவும், என்னத்தின் நியாயத்தை நிறுவுவதற்காகவும், இத்தாலின் பக்கங்களை எடுத்துக் கொள்வதற்குச் சாதாரணமாக கூச்சப்பட்டிருப்பேன். ஈழத்து முன்விமக்களுடைய தாழிம் முயற்சிகளைப் பற்றிய உண்மையான செய்திகள் இலைய தலைமுறையினரின்கைகளிலே சென்றடைதல் வேண்டும் என்ற கடமைத்த அக்கறை என் கூச்சத்தைக் கூச்ச மின்றித் துறக்கச் செய்கின்றது. இவ்வால்லின் சரித்திரப் புரட்டுக்களுக்கு அப்பால், சத்தியம் எந்த விலையிலும் நாட்டப்படுதல் தக்கது.

1960 ஆம் ஆண்டில், நண்பர் செ. கணேசலிங்கனுடைய கல்யாணத்திலே கலந்து கொள்வதற்காக நான் கொழும்புக்கு வந்தேன். அதற்குச் சில மாதங்களுக்கு முன்வர் இளங்கிரென் மட்டக்களப்புக்கு வந்து என் வீட்டிலே தங்கியிருந்தார். இளங்கிரனும் நானும் ஒரே கட்சியின் அங்கத்தவர்களாக விளங்கினாலும், எவ்வே, தோழர்கள். இந்தத் தோழமையைப் பாராட்டி, தாம்

ஆரம்பிக்கப் போகும் ‘மரதும்’ என்ற சஞ்சிகைக்கு சந்தா பிரித்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

கிழக்கிலங்கையில் நான் ஆற்றிய கல்விப் பணியிலே மூலம், இயற்றிய சம்பூல்ட் கட்சியின் ஊழியத்தினாலும், கலை - இலக்கியஞ் சம்பந்தமாகப் பயின்ற சுவிசேஷத்தி னாலும் பல வட்டங்களிலும் ஓரளவு செல்வாக்குப் பெற்றவனாக இருந்தேன். இந்தச் செல்வாக்கினைப் பிரயோ கித்து இளங்கீரதுக்குச் சந்தா பிரித்துக் கொடுப்பதிலே ஒத்தாசையாக இருந்தேன்.

கணேசலிங்கனின் கல்யாண நாளன்று புதிய இலக்கிய ஆர்வலர்கள் குழு ஒன்றினை எனக்கு இளங்கீரன் அறி முகங் செய்து வைத்தார். இந்த அறி முகத்தின் மூலமே எனக்கு இளம்பிறை ரஹ்மானின் நட்புச் சித்தித்தது. இதே காலத்திலேதான் எம். எஸ். எம். இக்பால், ஆர். கனகரத்தினம், என். தர்மதாஸன், மி. ந. முத்துராஜன், மு. சூமாரசிங்கம், போ. இராம நாதன், ஓ. எஸ். எம். அவி முதலியவர்களுடைய அறி முகமும் பழக்கமுங் கிடைத்து.

எனக்கும் ரஹ்மானுக்கும் பிளக்குகள் ஏற்பட்டால், ரஹ்மானுடைய படைப்பாற்றவின் ரிஷி மூலத்தையே அப்பலமாக்கிவிடுவேன் என்று ஏங்கும் இக்வாங்ஸ், அத்தகைய ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்று ‘துஜு’கேட்பதாகவுந் தெரிகின்றது. அவர்கள் காத்திருக்கத் தேவையின்லை. ரஹ்மானுடைய படைப்பாற்றவின் ரிஷிமூலத்தை இங்கேயே, இப்பொழுதே அப்பலமாக்கிவிடுகின்றேன். சில ஆதார உண்மைகளை உரிய காலத்திலே உரியவர்கள் அறிந்து கொள்ளுதல் சேமமானது.

ரஹ்மானின் அறிமுகம் 1960 ஆம் ஆண்டிலே ஏற்பட்ட போதிலும், 1961 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சிக்மூச்சியின் பின்னரே, இருவரும் இலக்கிய சகாக்க ஞம் நண்பர்களுமாக இணைந்தோம். பெரிதாகப் பிரசாரங் செய்யப்பட்ட முற்போக்கு ஏழத்தாளர் சங்கத் தின் மகாநாடு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்றது. ‘ஆற்றல் மிக்க சிறுஏடு இலக்கிய கர்த்தா’ என்றும், ‘எழுத்துவக விண்ணனை’ என்றும், ‘சிறுக்குத் தம்மனை’ என்றும் கட்சி உறவு காரணமாகவும் கம்யூனிஸ் அணியியச்

சேர்ந்தவர்கள் என்னை விண்ணனாவப் போற்றிய காலம்  
 அது. தோல்விகளையும் வெற்றிகளையும் சமமாக நோக்கும் ஒரு யோகநிலை, அநுபவத்தினாலும் முதிர்ச்சியினாலும் பின்னர்தான் வந்துவாய்த்தது. அந்தக்காலத்திலே,  
 தோழர்கள் சிலர் தங்கள் சுயஆதாயங்கள் கருதி உதிர்த்த  
 உபசார வார்த்தைகளை உண்மையென் நம்பியிருந்தேன்.  
 நண்பர்கள் போல நேற்றுவரை நாடகமாடிய தோழர்கள்  
 என்னைத் தனிமைப்படுத்துவதற்குச் சிலபல காலமாகவே திட்டமிட்டுச் செயலாற்றி வந்துள்ளனர் என்ற  
 உண்மையைச் சடுதியாகவும் மிக உறைப்பாகவும் ‘அந்த  
 மாநாட்டிலே உணரமுடிந்தது. நேற்றுவரையில் ‘மன்னனே’  
 என்று நேசக்கரம் நீடித்யவர்கள், இன்று கதிரைகளைத்  
 தூக்கிக்கொண்டு என் மண்ணடைய உடைத்து, அதிலே  
 யிருந்து பாயும் குருதியை ஆகுதியாகக் கேட்டு ஏழு  
 வார்கள் என்பது நான் சற்றும் எதிர்பாராத ஒன்று.  
 நேற்றுவரை எழுத்துலகத்திலே அதிக நண்பர்களைச் சம்  
 பாதித்திருந்தவன் என்ற செருக்கில் என் மண்டை வீங்கி  
 இருந்தது. என் மண்டைக்கனம் முள்ளிலே பட்ட பஜுன்  
 போன்று நொடிப் பொழுதில் உடைந்துவிட்டது. வியா  
 கூலமும் விரக்தியும் அடைந்த நிலையில், மண்டைத்தை  
 விட்டு வெளியேறித் தனிமையாக நடந்து கொண்டிருந்தேன். ஐந்து நிமிடம் தனிமையில் நடந்துகொண்டிருந்திருப்பேன். உணர்வுகளும் நினைவுகளும் நிதானம் அடையும் பொழுது, என் பக்கத்தில் ரஹ்மான் நடந்துவருவதை  
 உணர்ந்தேன்.

மகாதாட்டின் போக்குகள்-பின்னனிகள் முதலிய  
 வற்றை இருவரும் மனந் திறந்து பேசினேம். இலக்கியம்  
 பற்றிய ஒரு கொள்கைப் பிடிமானமும், பரமார்த்த ஈடு  
 பாடும் ரஹ்மானிடம் இருக்கக் கண்டேன். நடந்தேறிய  
 வற்றை மறந்து, எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றியும் பேசத் தொடங்கினேம். அடுத்த நாளும் பேசினேம்.  
 நேற்றையச் சம்பவம் (ஸாஹிரா மகாநாடு) ஒரு முச்சந்தி.  
 என் எழுத்துச்சத்தியத்தின் ஆற்றலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கோதான பாதையிலே நடக்கத் தொடங்கி விட்டேன். நான் தேர்ந்தெடுத்த பாதையே சரியானது என்று,  
 என்னுடைய ஞான போதனை எதுவும் இன்றியே, ரஹ்மானும் தேர்ந்தெடுத்திருந்தார். ஒரே இலக்கிய இலட்சியத்தை  
 வென்றெடுக்கும் பாதையிலே, இருவரும் சகாக்களாகப் பணியாற்ற வேண்டும் என்ற இணக்கம்—இரு வகைச் சத்தி

யப் பிரமாணம்—இருவருக்கும் இடையில் ஏற்பட்டது. ஏற்ததாழப் பதினெந்து ஆண்டுகள் ஆகிவர்ண. எங்கள் இருவரின் தும் இலட்சியப் பயணத் தொடருகின்றது. இறைவன் நியமித்தவையே நடக்கும். அது நடக்கின்றது. இருவரினதும் ஒத்த இலக்கியப் பயணம், இன்ஷா அல்லாற்று, மரண பரியந்தம் நீண்டும். ரஹ்மானுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட இந்தப் பிணைப்பு, ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அது ஏற்படுத்திய தாக்கங்களையும், அதன் வெற்றி தோல்விகளையும் நான் இங்கு விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. வருங்கால விமர்சகர்கள் இந்தப் பணி யினை மேற்கொள்ளுதலே செப்பமானது. சங்கையான இலக்கிய விமர்சனம் நடைபெறுவதற்குக் கால இடை வெளி ஒன்று தேவை. சொந்த மன உலைச்சல்களை விமர்சனம் என்ற பெயராலே அழுது வடிக்கும் அபத்தத்தை யும் இந்தக் கால இடைவெளி சொஸ்தப்படுத்த வல்லது.

�ழத்து இலக்கிய உலகிலே நாங்கள் இருவரும் புதிய சக்தியாக இனைந்து செயலாற்றத் தொடங்கிய உருபுவாய்ந்த சாங்கங்கள் தெளிவாகியபொழுது, இலக்கிய உலகிலே சதா இலக்கிய புரட்டுஊனும் நாசகாரச் சதிவேலைகளும் செய்பவர்கள் (இவர்களிலே சிலரைத் தான் இந்த இக்வால்ஸ் ஞானசிரியராகக் கொண்டிருக்கிறார்கள்.) இருவருடைய நட்பிணையும் பிரத்து வைக்க மனித ஆற்றலும் முயற்சியும் சாதிக்கக்கூடிய உத்திகள் அணித்தையும் பயின்றார்கள். மிகக் மிக கேவலமான, மிக அருவருக்கத்தக்க கதைகளை ஜோடித்துப் பரப்பினார்கள். இருவருக்கும் மனமுறிவு ஏற்படுத்தக்கூடிய பிரசாரத்தை மட்டுமன்றி, நிகழ்வுகளையும் சிருஷ்டத்தார்கள். ஒத்த இலட்சியப் பயணம் என்ற கட்டித்த பிடிமானம் மட்டும் சதாகாலமும் இருவருக்கும் இடையில் நிலைத்திருக்காது போனால், எங்களுடைய இலக்கிய விரோதிகள் தமது சதிவேலைகளிலே வெற்றியும் பெற்றிருத்தல் சாதியம் என்பதை இப்பொழுது நன்றாக நிதானிக்க முடிகின்றது. இத்தனைக்கும் மத்தியிலும் எமது நட்பு நீடித்தல் சங்கையானது என்பது இறைவன் நியதி. எல்லாப் புகழும் அவனுக்கே!

எமது நட்பின் பயனாக ரஹ்மான் எவ்வாறு தமது சொந்த இலக்கியப் படைப்பாற்றலைச் செப்பப்படுத்திக்

கொண்டார்; வளப்படுத்திக் கொண்டார்; பயனடைத் தார் என்பன நான் நினைத் துப்பார்க்காதவை. ஆனால், என் ஜூடைய ஏழுத்தாற்றலைச் செப்பனிடவும் வளப்படுத்தவும் ரஹ்மானின் படைப்பாற்றலும், இலக்கிய நயப்பும் பெரி துங் உதவியிருக்கின்றன என்ற உண்மையை மிகுந்த நன்றிப் பெருக்குடன் இங்கு போற்றித்து வைக்க விரும்புகின்றேன்.

இந்த இக்வால்ஸிலே, எம். எஸ். எம். இக்பால் மட்டுமே இளம்பிறை ரஹ்மானின் இலக்கிய நயப்பினை டாம் ஆற்றலையும் ஓரளவுக்கேனும் இனங்கண்டு கொள்ளக்கூடிய நெருக்கத்திலே பழகியிருக்கின்றார். இந்த நெருக்கங்கூட, எனக்கும் ரஹ்மானுக்குமிடையிலான இலக்கிய சித்தாந்தப் பிணைப்பு சற்படுவதற்கு முன்னரே அறந்துபோய் விட்டது. தான் பழகிய காலத்தில் ரஹ்மான் அடைந்திருந்த இலக்கியப் பக்குவத்தை மட்டுமே தனமாக வைத்துக்கொண்டு, கடந்த பதினைந்து ஆண்டுகளாக ரஹ்மானின் எழுத்துச் சத்தியத்திற்கு எதிரான வகைபாடும் இயக்கத்தினை இக்பால் நடத்தி வந்துள்ளார். 1962 ஆம் ஆண்டில், இளம்பிறை ரஹ்மான் அரசு வெள்வீட்டினை நிறுவினார்.

ரஹ்மானுடன் நான் நட்புப் பயிலத் தொடங்கிய காலத்திலே கட்சி அரசியலிலிருந்து முற்றிலும் ஒதுங்கிய வானும் வாழ்ந்தேன். தத்துவ வேறுபாடுகள் அல்ல என் ஒதுக்கத்திற்குக் காரணம். என்னைப் பற்றி அந்தக் காலத்தில் நிறைய மீஸ்பார்வை செய்து பார்த்தேன். இலக்கியம்-கலை ஆகியவற்றிலே எனக்குத் தெளிவான கொள்கைப் பிடிமானம் இருந்தது. அந்தச் சத்தியத்தை நான் இழந்தால், நான் வெறுமையானவற்றை விடுவேன் என்பதையும் என்னால் நிதானிக்க முடிந்தது. கலா சத்தியம் என்னை வென்றது. அரசியல் ஒதுக்கம், கலை-இலக்கிய முயற்சிகளுக்கு எனக்கு உபரியான நேர அவகாசத்தினையும் தந்துதனியது.

எழுத்துத் தமிழ்க் கலை - இலக்கிய முயற்சிகளின் புதிய கோலங்கள் எவ்வாறு அமையும் என்பதையும் என்னால் ஓரளவுக்கு மட்டிட முடிந்தது. 1961-ம் ஆண்டில், “அடுத்த தலைமுறையில், கிழக்கிலங்கை மக்களும்— சிறப்பாக முஸ்லிம் மக்களும்—மலையக மக்களுந்தான் கலை

இலக்கிய இயக்கத்திற்குத் தலைமை தாங்குவார்கள் என்று பகிரங்கமாக அறிக்கையிட்டேன். அநுபவத்தை வைத்துக் கொண்டு, போக்கின் பாங்கங்களை இன்ன தெளிந்து, வருங்காலம் பற்றிய கணிப்பை அறிக்கையிடுவதற்கு ஒர் எழுத்தாளனுக்கு—எழுத்திலே சத்திய நொன்பினைச் சிந்தனை வீரியத்துடன் பயினும் எழுத்தாளனுக்கு—உரிமை இருக்கின்றது. இக்கூற்றின் தாற்பரியத்தை முதலில் இனங்கண்டு வரவேற்றவர் இளம்பிறை ரஹ்மான்தான்.

இந்தப் பின்னணியிலேதான் அவர் கிழக்கிலங்கை கதை முயற்சிகளின் பிதாமகரான வ. அ. இராசரத்தி ஞத்தின் ‘தோணி’ என்ற சிறுகதைத் தொகுதியைத் தமது அரசு வெளியீட்டின் முதலாவது நூலாக வெளியிட்டார். அடுத்து, கிழக்கிலங்கையைச் சேர்ந்த வித்து வான் க. செபரத்தினம் எழுதிய ‘வாழையடி வாழை’ என்னும் நூலை வெளியிட்டார். மூன்றாவது நூலாக கிழக்கிலங்கையின் முதுபெரும் கவிஞரான புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்களின் ‘பகவத் கிதை வெண்பா’ என்ற நூலை வெளியிட்டார். அதே ஆண்டில் ஏயாரெம் சலீம் எழுதிய ‘ஸமுத்து முஸ்லிம் புலவர்கள்’ என்ற நூலையும் அச்சிட்டு உதவினார்.

‘தோணி’, ‘பகவத் கிதை வெண்பா’, ‘ஸமுத்து முஸ்லிம் புலவர்கள்’ ஆகிய மூன்று நால்களும் அவ்வாண்டிற்கான சாகித்திய மண்டலப் பரிசுகளைப் பெற்றன. கிழக்கிலங்கை எழுத்து முயற்சிகளுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தமை இதுவே முதல்தடவை. இந்த அரிய வசதியையும், வாய்ப்பையும் ரஹ்மானின் இலக்கியச் சத்தியம் ஏற்படுத்திக் கொடுத்தது என்பது இதனால் என்பிக்கப்படுகின்றது.

புத்தக - சஞ்சிகை வெளியீடுகள் காரணமாக வ. அ. இராசரத்தினம், புலவர் மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை, வித்துவான் க. செபரத்தினம், சவிஞர் அண்ணல், மருஹாம் எ. எம். எ. அஸீஸ், ‘சானை’, ஜே. எம். எம். அப்துல் காதிர், இரசிகமணி கனக-செந்திநாதன், கவிஞர் கந்தவனம், மு. தலையசிங்கம், கவிஞர் மஹாகவி, அல் ஹாஜ் வி. எம். ஷம்ஷுதீன், அல்ஹாஜ் ஏ. எம். ஷரிபுதீன், ஹாபிஸ் செய்யிது அஹமது, ஹஸன் மெள்ளானு, பேரா

சிரியர் ஆ. சதாசிவம், டாக்டர் தனஞ்செயராஜசிங்கம், சு. வே., பண்டிதர் தங்கம்மா அப்பாக்குட்டி. வித்து வான் F. X. C. நடராஜா, யாழ்ப்பாணம் தேவன், ஏ. ஜே. கனகரத்ன, ஆர். பாலகிருஷ்ணன், ஸ். எஸ். எம். புஹாரி, கவிஞர் குரர், கவிஞர் நீலாவணன், டாக்டர். கே. எஸ். நடராஜா, டாக்டர் பூலோகசிங்கம், மக்கள் கவிமணி மு. இராமவிங்கம், குறுமகள், கே. வி. நடராஜன், யாழ்வாணன், நவம், அன்புமணி, இ. சங்கர், பண்டிதர் சபாபதிப்பிள்ளை, இராஜ. அரியரத்தினம், கவிஞர் இ. நாகராஜன், பி. எஸ். மீரா, எம். ஐ. எம். தாவுரி, ஜப்பார், மருதார்க் கொத்தன - நு...மான உட்பட கல்முனை எழுத்தாளர் கோஷ்டியினர் (இந்தப் பட்டியல் அதுமார் வால்போல நீஞுவதால் நிறுத்துகின்றேன்) ஆகிய தமிழ் அறிஞர்களுடனும், எழுத்தாளர்களுடனும் விமர்சகர்களுடனும், கலை-இலக்கிய ஆர்வலர்களுடனும் நெருங்கிப் பழகவும், இலக்கியம்-இலக்கணம் சம்பந்தமான சம்பாஷணைகள் தடத்தித் தெள்வு பெறவும் இனம்பிறை ரஹ்மானுக்குத் தாராளமாகவும் ஏராளமாகவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. புலவர் மணியின் தமிழ் அறிவு, எ. எம். எ. அலீனின் கல்வி ஞானம், இஸ்லாமிய இலக்கியங்களிலே அப்துல் காதிரும் கவிஞர் நூரும் பெற்றிருந்த கொழுத்த புலை, மஹாகவி - அண்ணல் ஆகியோரின் கவிதா ஆற்றல், கனக-செந்திநாதன்-கனகரத்ன-மு. தளையசிங்கம் ஆகியோர் பயின்ற இலக்கிய விமர்சன நேர்த்தி ஆகியன ஈழத்து இலக்கிய உலகம் பெரும்பாலும் ஏற்றுக்கொண்ட சங்கதிகள். பட்டியலிலே இடம் பெறும் பல்ரேனும் கலை - இலக்கியத்தின் ஏதாவது ஒரு துறையிலே முன்னணி இடம் வகிப்பவர்கள். இவர்கள் எல்லோருடனும், மனுக கணக்காக - சிலருடன் நாள் கணக்காக - ரஹ்மான் இலக்கிய சம்பாஷணைகளிலும் உரத்த சிந்தனைகளிலும் ஈடுபட்டதை நான் அறிவேன். இக்கூற்றின் சாட்சிகளாக இவர்களுட் பலர் நம் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருத்தல் மகிழ்ச்சிக்குரியது.

பேராசிரியர் சதாசிவம் சரவைத் தாள்களைச் செப்பம் பார்ப்பதிலே ஒரு புலி. ஞானப்பள்ளுப் பதிப்பின்போது, அவர் செப்பம் பார்த்த சரவைத் தாள்களை நோட்டமிட்ட ரஹ்மான், “டாக்டர்! அச்சுச் செப்பம் பார்ப்பதில் நீங்கள் நாவலர் நிகர்த்தவரே. ஓப்புக் கொள்கிறேன். பழக்க தோழுத்தினால் அச்சாள

னுடைய கண்கள் கூர்மையானவை” என்று கூறி, பேரா சிரியர் திருத்தத் தவறிய இரு பிழைகளைச் சுட்டிக் காட்டினார். இந்த வர்த்தமானங்களிலிருந்து ரஹ்மான் இலக்கிய ஞானத்திலும், மொழியறிவிலும் எவ்வளவு தூரம் வளர்ச்சியடைந் திருப்பார் என்பது கயமே விளங்கும். இத்தகைய ஒர் அரிய வாய்ப்பு கழுத்துத் தமிழ் இலக்கிய உலகில் வேறு யாருக்கும் வாய்த்ததுமில்லை. ரஹ்மானின் நட்பினை இனிமையுடன் பயின்ற காரணத்தி னால், நானும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி வளர்ந்தேன் என்பதும் உண்மை.

எழுத்துத் தயிழ் இலக்கியப் பரப்பில் பலவாய வண்ணங்களையும், வகைகளையும் நூலுருவிற் கிட்டுமாறு செய்வதில் அரசு வெளியீடு ஒப்பற்ற சாதனைகளை இயற்றி யது. சிறுகலை-நாவல்-கவிதை-காவியம்-வரலாதூ-விமர்சனம் - உருவக்கதை - நாடகம் - பேரைச் சித்திரம்-சொற் பொழிவு-அங்கதம்-பரிசோதனை - பழந்தயம் நூற்பதிப்பு என நீண்டு கொண்டே போகும் இலக்கியத்தின் எந்த ஓர் உப பிரிவையும் அலட்சியஞ் செய்யாது, அவ்வத் துறைகளைச் சங்கைப் படுத்தும் வகையிலே நாற்பதுக்கும் அதிகமான நூல்களை ரஹ்மான் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். புத்தகங்களை அரங்கேற்றுவதிலும் அவர் பல முதுமைகளைச் சாதித்தார். ஹோட்டல் தப்ப பேஸிலே நூல்களை அரங்கேற்றும் மரபினையிடுவதிலை எம். ஏ. ரஹ்மானே தோற்றுவித்தார். இரண்டு சந்தர்ப்பங்களில், ஏக காலத்தில் ஜவைந்து நூல்களை வெளியிட்டு, எழுத்துவகைத்தை திகைப்பிலே தினரடித்தார். இவை லட்சாதிபதி அச்சாளர்கூடக் கண்ணாக முடியாத சாதனைகள். (ஒர் எண்பது பக்கப் பிரசரத்தினைப் பிரசரிக்க முட்டிட்க்காச சேர்த்தும், விளம்பரங்களுக்கு அலைந்தும் அநுபவப்பட்ட இக்வால்ஸ், இந்தச் சாதனையை மனசார நினைத்துப் பார்க்கட்டும்.) ஹோட்டல் சமுத்திராவில், ‘ஞானப்பள்ளி’ (பதிப்பாசிரியர்: பேராசிரியர் ஆ. சதாசிவம், ‘மத்து’ (ஏ. ஜே. கனக ரத்ன), ‘சமுத்துத் தமிழ் நூல் வரலாறு’ (வித்துவான் F. X. C. நடராஜா), ‘எஸ். பொ. அறிக்கை’ ‘அவாந்திகைத் தகள்’ (எச். எம். பி. முஹிதீஷ்) ஆகிய ஐந்து நூல்களை வெளியிட்டார். இந்த வெளியிட்டு விழாவிலே ஆர். எஸ். பெரேரா, எஸ். எஸ். குலத்திலக்க, செ. குமாரசூரியர் ஆகிய மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். புத-

தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளைச் செய்தித்துறைப்படங்களாகத் தினரப்படங்களிலே காட்டக்கூடிய மதிப்பினை முதலில் ஏற்படுத்திக் கொடுத்தவரும் ரஹ்மானே. தாம் பிரசரித்த நூல்களை இந்தியா - மலேசியா - சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கிடைக்கத்தக்க ஏற்பாடுகளைச் செய்து, நம் நாட்டு எழுத்தாளர்களுக்குக் கடல் கடந்த புகழையும் சம்பாதித்துக் கொடுத்தார்.

இந்த ஜிந்து நூல்களுள் ஒன்று எச். எம். பி. முஹிதீனின் அவாந்தி கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மொழிபெயர்ப்பு நூல். இந்த நூலின் அமைப்பையிட்டு முஹிதீன் பெருமைப்பட்டார். முஹிதீன் ஒரு சந்தர்ப்பத்திலே, சதிக் கிளர்ச்சிகளுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு சிறையில்லைக்கப்பட்டிருந்தார். முஹிதீனுக்காக ஊதுவரகப்புத்தகங்கள் அச்சிடத்தினால், ரஹ்மானும் போலீஸாராலே தேடப்பட்டார். வானைலி மஞ்சரி அடிப்பதற்காக ரஹ்மான் புதிய முதலிடும் செய்திருந்த சமயம். இரண்டுமாதங்களுக்கு அவர் தமது அச்சகத்தையே மூடிவைக்க நேர்ந்தது. இதனால், அவர் பல்லாயிரக் கணக்கான ரூபாய்களை நஷ்டமடைய நேர்ந்தது.

இதற்காக அவர் வருந்தியதுமில்லை. எச். எம். பி. தந்த அச்சு வேலைகளினுல்லே ஆதாயமும் அடைந்தேன். என்று சமாதானம் கூறினார். இளம்பிறை ரஹ்மானின் எழுத்தாண்மையை மதித்த முஹிதீன் 1960ல் வெளியிட்ட 'தமிழும் மூஸ்லிம் புலவர்களும்' என்ற பிரசரத்தில் நன்றியும் கூறியுள்ளார்.

இளம்பிறை ரஹ்மானின் எழுத்துலகச் சாதனைகள் அம்மட்டோ? அவர் அறுபது நூல்கள் வரை அச்சிட்டுள்ளார். 'புத்தகம் என்றால் அது ரஹ்மானின் அமைப்பும் அச்சுமே' என்று சமூத் தமிழ் உலகை ஏங்க வைத்தார். தமிழ் இலக்கிய உலகம் இவ்வாறு அவரை மதித்தமை அவர் மூஸ்லிம் சமுதாயத்தினருக்கு வென்றெடுத்துத் தந்த பெருமையாகும்.

இளம்பிறை ரஹ்மான் வெலிகாமம் மத்ரஸாவில் ஒதியவர். அரபி மொழிப் பயிற்சியுள்ளவர். தமிழ் நூல்கள் பற்றிய அவருடைய அறிவு வியக்கத்தக்கது. சிங்களம்-ஆங்கிலம் ஆகிய மொழிகளும் சமாராகத் தெரியும்.

அவருடுக்கு அபாச நூபக சக்தி உண்டு. எதையும் தூதா னமாகச் செய்யும் இயங்குவதையவர். அவருடன் நட்பி ஜைப் பயிலத் தொடர்ச்சியதிலிருந்து இற்றைவரை நான் எழுதும் அத்தனை ஆக்கங்களையும் அவர் பொறுமையுடன் வாசித்துள்ளார். என் அவசர எழுத்துக்களிலே மலிந்து காணப்படும் எழுத்துப் பிழைகளைத் திருத்தித் தருவார். சொல் வழுக்களைச் சுட்டிக் காட்டுவார். என் எழுத்திலே ஒரு நிதானத்தைச் சேர்ப்பதில் அவருடைய பங்களிப்பு அதிகம். ‘நற்போக்கு இலக்கியம்’ என்ற கோட்பாடு பற்றிச் சிந்திப்பதற்கும், சரியான நியாயங்களையும் பிர மேகங்களையும் முன் வைப்பதற்கும் அவர் பெரிதும் உதவினார். (மார்க்ஸின் புகழ் உயர்ந்ததாயினும், கம்யூனிவிசு சித்தாந்தத்தை வணிவதிலும் ஏங்கல்லூக்கு நிறைந்த பணிகிருந்தது என்பதை படு முற்போக்கு பேசும் இக்வாலஸ் அறிந்திருக்க வேண்டும்.)

புதிய வீறும் சத்தியரும் கொண்ட இலக்கியக் கோட்பாட்டினை வணிவதற்குப் பல மட்டங்களிலும் மூன்றாண்டாளருடைய இலக்கியப் போக்குகளையும் எண்ணத் துடிப்புகளையும் நாடி பிடித்துப் பார்க்க வேண்டியிருந்தது. இதனைச் சாத்தியமாக்கும் வகையில் 1963 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் பெரிய அளவிலே தமிழ் விழா ஒன்று கொண்டாடப்பட்டது. ஈழத்தின் நாடு பகுதிகளிலிருந்தும் முந்தூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும், கலைஞர்களும் மட்டக்களப்பில் மூன்று தினங்கள் தங்கி தமிழ் விழாவைச் சிறப்பித்தார்கள். இந்த விழாவிலே கலந்துகொண்ட அளவுமானால், இந்த விழாவின் வெற்றிக்கு ராஜ்மானின் தீர்வாகதுமைப்படுத்திற்றனும், எழுத்தாண்மையும் பெருமளவில் உதவின என்பதை அறிந்தே இருந்தனர்.

பின்னர் இருவரும் ஓய்வெடுத்துக் கொண்டு, கல்கூடா விலே தங்கி ‘நற்போக்கு இக்கியம்’ என்ற கோட்பாட்டினை வகுத்தமைத்தோம். இலக்கியம் பற்றிய அந்தச் சித்தாந்தத்திற்கு நான் எழுத்துருக் கொடுத்தேன். 1964 ஆம் ஆண்டில் முதாரில் நடந்த இரண்டாவது தமிழ் விழா, என் பெயரிலேயே சமர்ப்பிக்கப்பட்ட நற்போக்கு இலக்கியக் கோட்பாட்டினை ஒரு முகமாக அங்கீரித்தது.

‘தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே ஒரு முன்விம் கலாசாரத் தூதுவன் வேண்டும். புதிய ஆற்

ரல்களுக்கு—குறிப்பாக புதிய மூல்விம் ஆற்றல்களுக்கு—  
 பிரசர களம் அமைத்துக் கொடுக்கவேண்டும். மூல்விம்  
 மக்கள் மத்தியிலே சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த  
 வேண்டும். கிழக்கிலங்களையிலும், தென் மேற்குக் கணர  
 யோரங்களிலும் வாழும் இனைய கலை ஆக்கங்களுக்கு ஓர்  
 அங்கீகாரத்தினைப் பெற்றுத்தர வேண்டும். நாம் முன்  
 வைத்துள்ள நற்போக்கு இலக்கியச் சித்தாந்தங்களுக்கு  
 ஒரு விமர்சனக் களந் தேவை. இவற்றையும் உத்தேசித்து  
 ‘இளம்பிறை’ என்ற சஞ்சிகையை வெளியிட நான் உத்தே  
 சித்துள்ளேன்’ என்று மட்டக்களப்பிற்கு வந்திருந்தபோது  
 சடுதியாகத் தெரிவித்தார். இளம்பிறையைப் பிரசரித்தல்  
 வேண்டும் என்ற எண்ணம் முழு முழுக்க ரஹ்மான்ஸ் சிந்  
 தலையிற் பிறந்த குழந்தையே. ரஹ்மான்ஸ் சொந்தப்  
 பொருளாதார சேமத்தை உத்தேசித்தாயிலும், பரமார்த்த  
 இலக்கியவாதியான நால் தயக்கம் தெரிவித்தேன்.  
 ஆனால், எதையும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுத்த  
 சிங்கைர் தீவிரமாகச் செயற்படும் இயல்பினரான ரஹ்  
 மான் என் தயக்கத்தினை நிராகரித்துச் செயலில் இழங்கி  
 ரூர். ‘இளம்பிறை’ அவருடைய எழுத்துச் சத்தியத்தை  
 யும் படைப்பாற்றலையும் பறைசாற்றி ஒன்பதுஆண்டுகள்  
 வென்னந்தது. பல மூல்விம் தலைவர்களுடைய படங்  
 களை அட்டையிலே பிரசரித்துச் சிறப்பித்தார். இலங்  
 கையிலுள்ள ஆண்று பள்ளி வாயில்களுடைய படங்களையும்  
 அவற்றைப் பற்றிய விபரங்களையும் வெளியிட்டார். ‘கல்வி  
 மலர்’, ‘சாகித்திய மலர்’, ‘பீலாத் மலர்’கள் ஆகியன்  
 மிகச் செறிவான இலக்கிய மலர்கள் என்று பாராட்டப்  
 பட்டன. எழுத்தானர் ரஹ்மான் சஞ்சிகையாளரா  
 கவும் பணியாற்றிய காரணத்தினாலே சில சந்தர்ப்பங்  
 களில் அவர் சில பல புனை பெயர்களிலும் எழுதினார்.  
 ‘மாவிக்’ என்பது ரஹ்மானுடைய புனை பெயர்களில்  
 ஒன்று என்பதை இனியாவது இக்வாலஸ் அறியக்கூடார்.  
 தட்டி புடலாகச் சந்தா பிரித்தே இளங்கீர்கள் ‘மரகதம்’  
 என்ற சஞ்சிகையை வெளியிட்டார். அது நான்கு இதழ்  
 களுடன் மரணம் ஏற்கியது. இளம்பிறை ஒன்பது கண்டு  
 கள் தொடர்ந்து வெளிவந்தது. மலேவியா, சிங்கப்பூர்  
 இந்தியா மூதலிய நாடுகளிலும் ‘இளம்பிறை’ விநியோக  
 மாகிக கொண்டிருந்தது. இளம்பிறை பிது கொண்ட அபிமானத்தினால் பல அங்பர்கள் சந்தா அனுப்பினார்கள்.  
 இவ்வாறு அனுப்பப்பட்ட சந்தாவை அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். “ஆண்டு ஒன்றுக்

குப் பவனிரண்டு இதழ்கள் உரிய காலத்தில் அனுப்பி வைக்கலாம் என்ற நிச்சயமான அடித்தளம் இல்லாமல் சந்தா பெறுவது என் தார் மீகத்திற்கு மாசுஞ்சு', என ரஹ்மான் விளக்கினார். சுற்றில், 'இவம்பிறைக்காவ சந்தாத் திட்டத்தின் அறிவுத்தார். இடையிலே புகுந்த வேறு நெருக்கடிகள்னால், இத் திட்டத்தை அவர் அழுகைக்கவில்லை. 'இவம்பினாற்' யிலே புதிய எழுத்து முயற் கிங்குத் தாராளமாக ஜக்கம் அளித்தார்,

புதியவர்களுடைய படைப்புகளைச் செய்யவிடுவதில் அதிக சிரத்தை காட்டினார். இளம்பிறைக் காரியாலயத் திற்கு ஆர்வமுடன் வரும் இரையவர்களுக்கு இலக்கிய விஷயங்கள் குறித்து ஞானேபதேசம் செய்வதூல் அவர் என் றஞ் சலிப்படைந்ததேயில்லை. அவர் செலுத்திய அழுங்குப் பிடியான சிரத்தையினால் இளம்பிறைப் பன் சௌயிலேயும் சில பல எழுத்தாளாகள் உருவாகியுள்ளார்கள். இக்கூற முஸ்லிக்களின் இரைய ஆற்றல்களுக்கு 'இளம்பிறை', தளம் அமைத்துக் கொடுத்தது போன்ற வேறேந்தச் சஞ்சிகை யும் களம் அமைத்துக் கொடுக்கவில்லை என்பது ஏற்றாறு. முஸ்லிம் பெண் எழுத்தாளர் தோல்ருவதற்கும் அவரே செம்மையான அடிக்கல் நாட்டினார். கழுத்துச் சஞ்சிகை வரலாற்றில் 'இளம்பிறை', சிறப்பிடம் பெறும் என்பது தின்னனம். இளம்பிறை ரஹ்மானில் எழுத்தாண்மைக்கு களங்கங் கற்பிக்கப் படாத பாடுபடும் இக்வால்ஸ் : 'புத்த புத்த புத்த புத்த திறும், பத்திரிகை நடத்தியதிறும் ஒரு என்ற உண்மையைக் கக்கியும் விட்டனர். இக்வால்ஸினால் டித்ததாக இருந்தது போலும்!

தமது எழுத்து ஆண்மையினால் ரஹ்மான் இலக்கிய உலகிலே சாதித்த வேற்றிகள் அதிகம். சழுத்திலே மிக அதிக பரிசுத் தொகை வழங்கப்பட்ட சிறு கடைப் போட்டியிலே முதலாவது பரிசு பெற்றார். சழுத்தில் நடைபெற்ற முதலாவது உருவகக் கடைப் போட்டியிலே முதற் பரிசு பெற்றார். இலங்கை வானெனவியில் இதுவரையிலும் ஒரே யொரு சரித்தாத் தோட்டர் நாடகம் மட்டுமே ஒவ்பரப் பப்பட்டுள்ளது. 'தாஜ்மஹால் நிழலில்' என்ற பெயரில் அதனை ரஹ்மானே எழுதியுதவினார். நாடகப் பிரதிக்கான

கலைக் கழகம் யரிசியும் யெத்தினக்கிள்ளூர். தீழ்க்கிள்ளைக் கலைஞர்களுக்கு அதிக பிரசர களங் ஒதுக்கிள் கொடுக்க வேண்டுமென்ற கரிசனையினாலும், தினகரன் ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதனின் ஒத்தாசையுடன் பரி சோதனைக் களங்கள் அமைத்தார். ‘கோட்டை முனைப் பாலம்’, ‘மரபு’, ‘இருவர் நோக்கு’ என்ற இலக்கிய பரி சோதனைக் களங்கள் எல்லாம் ரஹ்மானின் நித்தனையில் எழுந்தவைதாம். இவை, அவர் மற்றவர்களுடைய திறமை கலைக் கண்டு காழ்ப்படையாது அவற்றை மதித்துப் பேணும் செம்மனத்திற்கு அத்தாட்சிகளாய் அமைகின்றன. இளம்பிறையிலே சாதித்த இலக்கியப் புதுமைகள் எண்ணில் அடங்கா. இலங்கை வானேனியிலே சாதித்தவையும் அங்வாரே. அவர் நடத்திய ‘செவ்வாய் மலர்’ என்ற சஞ்சிகை நிகழ்ச்சி, தமிழ்ச் சேவையில் முதன் முதலாக சஞ்சிகை நிகழ்ச்சிக்கான ஓர் உருவத்தையும் இலக்கணத்தையும் வகுத்தமைத்தது. மூஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய இந்த நிகழ்ச்சி பல்லாயிரக் கணக்காக மூஸ்லிம் சுவைஞர்களை மட்டுமல்ல, தமிழ்ச் சுவைஞர்களையும் கவர்ந்திருத்தது. வாரா வாரங் ஆயிரக் கணக்கான கடிதங்கள் அவருக்கு வந்த வண்ணம் இருந்தன. இக் கூற்றுக்கு வானேனி ஊழியர்களையும், பரந்துபட வாழும் சுவைஞர்களையும் சாட்சிகளாய் அமர்த்துகின்றேன். ‘குடியரசுத் தினம்’, ‘மேதினம்’, ‘பண்டாரநாயக்க நினைவுதினம்’ ஆகிய விசேஷநிகழ்ச்சிகளையும் சிறப்பான முறையிலே வகுத்தமைத்தார். தமிழ்ச் சேவையிலே ஒலிபரப்பாகிய மேற்படி விசேஷநிகழ்ச்சிகள் லும் பார்க்க இவைசிறப்பாக அமைந்தன என்று ஒருமூகமாகப் பாராட்டினர்கள். சிறுவர்கள் மீது அன்புள்ளங் கொண்டதினாலும், ‘இவ்வைப் பருவத்திலே’ என்னும் சிறுவர் இலக்கிய நூலை வெளியிட்டார். இஸ்லாமிய வரலாற்றினை மக்கள் மன்றில் மலிவித்தல் வேண்டும் என்ற நன்றோக்குடன் ‘இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இரண்டு வார காலத்தில் முதலாம் பதிப்பு முழுவதும் விலைப்பட்டு விடவே, அடுத்த மாதமே இரண்டாம் பதிப்பினையும் வெளியிட்டார். உருவக்க கதைத்துறையில் அவர் வெளியிட்ட ‘மரபு’ நூல், இத்துறையில் இன்றளவும் முதல் நூலாக உயர்ந்து நிற்பதுடன், அதன் புகழ் காலத்தை வென்றும் உரைக்கப்படும். இதைப் பற்றிப் பேராசிரியர் இளந்திரையன், தமது ‘தமிழில் சிறுகதை’ என்ற நூலிலே வருமாறு குறித்து மகிழ்ந்துள்ளார்.

“பள்காவுங்களே பத்திரிகைகளில் அவ்வப்போது வில உருவுக்க கலை முயற்சிகள் தடைபெற்று வந்தாலும், அதில் முழு வெற்றி பெறவேர்களாக எவ்வரையும் குறிப்பிட இயலவில்லை. அன்மையில் இரண்டு தமிழ் இளைஞர்கள் இந்தத் துறையில் முனைந்துள்ளார்கள். ஒருவர் தமிழகத்து ஐ. சாமிநாதன், மற்றவர் ஈழத் தமிழகத்து எம். ஏ. ரஹ்மான். இந்தத் துறையில் தாய்த் தமிழகத்தைச் சேய் (ஸமூ)த் தமிழகம் மின்சி விட்டதென்றே காலவேண்டும். எம். ஏ. ரஹ்மானின் உருவுக்க கலை களைக் கொண்ட ‘மரபு’ என்னும் தொகூதி 1964-ல் வெளி வந்துள்ளது, தமிழில் வந்த உருவுக்க கலைத் தொகூதிகளில் இதுவே முதலாவது என்று தெரிகிறது.”

ரஹ்மான் நிறைக்குடம், தமது புகழை அநியாயமாக மலிவிக்க விரும்பாதவர். புகழ் பற்றிய பிரஸ்தாபத்தில் கூச்சப்படும் இயல்பினர். அன்பிற்கு அல்லது நிர்ப்பந்தத் தீர்க்கு மசிந்தே மேடைச் சொற்பொழிவுகளுக்கான அழைப்பினை ஏற்றுக் கொள்ளுவார். 1963 ஆம் ஆண்டிலேயே அவர் சாகித்திய மன்றத்தை எடுத்த பெருவிழாவிலே, பேச்சாளராக அழைத்துக் கொரவிக்கப்பட்டார். தமது கருத்துக்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசுவதில் வல்லவர். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் இன்றுங்கூட தீன் பயிரின் திணிய வளர்ச்சிக்குத் தமது பங்களிப்பினைச் செய்து வருகின்றார்கள். உடப்பிலுள்ள பள்ளிவாயிலை 40,000 ரூபாய் செலவில் ஐஞ்சல் எம். ஏ. ஹி. மீத் அவர்கள் புனருத்தாரனஞ் செய்துள்ளார். ஐஞ்சல் 27-ம் நாளன்று இதன் திறப்பு விழா அடக்கம் கலந்த விமரிசனாடிடன் நடந்தது. அல்லாமா மாப்பிள்ளை வெப்பை அவர்களுடைய வழிநின்று, நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும், இக்வால்ஸ் தொடுத்துள்ள துவந்த யுத்தத்தினாலே கூடத் தடைப்படாது, தீன் தெறியின் மேன்மைக்கான காலாயங்கள் நடைபெறுகின்றன என்பதை இந்நிகழ்ச்சி எண்பிக்கும். இந்த உடப்புப் பள்ளிவாயில் திறப்பு விழா விலே சொற்பெறுக்கு ஆற்றியதில் ரஹ்மான் திருப்பியும் அடைந்தார். சாகித்திய மன்றத்தை உத்தியோக பூர்வமாக வெளியிட்ட ‘கலைப்பூங்கா’ என்னுஞ் சஞ்சிகையிலும் ரஹ்மானின் எழுத்தாண்மை நாட்டப்பட்டது.

‘எஸ். பொ. வின் ‘பொஸ்வ’லே ரஹ்மான்,’ என்று கறுமளவிற்கு அவருக்கு என்னுடைய எழுத்துக்களிலே

கடுபாடு உண்டு. கடந்த ஒரு தசாப்த காலமாக, கொழும் பில் நாம் இருவரும் ஒரே கூரையின் கீழேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் வசன நடை வரலாற்றிலே நான் பயிலும் வசன நடை ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி யுள்ளது என்று விமர்சகர்களுடைய பரந்துபட்ட அபிப்பிராயம். என் இலக்கிய விரோதிகள்கூட என் வசன நடையின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என விமர்சகர் மு. தலையினிங்கம் ஒரு சந்தர்ப்பத்திலே குறிப்பிட்டார். (என் எழுத்து ஆண்மையின் தாக்கத்திற்கு வேலை 'இக்வால்ஸ்' கூட நான் பயிற்சிக்கு அறிமுகப்படுத்திய பல சொற்றெழுடர்களைக் கையாண்டுள்ளார்கள்.) என்னுடன் நெருக்கமான நட்புப் பயிலும் ரஹ்மான் என் வசன நடையை ஆதர்வமாகக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் ஒன்று, இந்த ஆதர்வம் அவருடைய படைப்பாற்றலை இன்றளவும் சோரப்படுத்தியதும் இல்லை.

தமிழ் இலக்கியத்திலும், தமிழ் இலக்கியம் எந்த கருவியின் துணை பற்றி முஸ்லிம் சமுதாயத்திலே புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிற கரிசலையிலும், புத்தகங்கள் வெளியிடுவதிலும், இளம்பிறையை நடத்துவதிலும் ரஹ்மான் கடுபாடு காட்டாது. அச்சுத் தொழிலையும், அதன் ஆகாயத்தையும் மட்டுமே கணக்குப் பார்க்கும் இயல்பின்றாக வாழ்ந்திருப்பின் அவர் இலட்சாதிபதியாக நிமிர்ந்திருப்பார் என்பது தின்னைம். ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே, தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து இவ்வளவு பெருந்தொகையான பணத்தை இழந்த பிறிதோர் எழுத்தாளனை இன்றளவுங் காணமுடியாது.

ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலே, அவருடைய கொண்டு பார்த்தால், இற்றைவரை வேறு; எந்த முஸ்லிம் எழுத்தாளர் மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளருள் யாருமே அவருடைய சாதனைகளைச் சாதிக்கவில்லை என்பது உண்மை. வீரிவிஜை அனுசிப் பல விஷயங்களை இங்கு தவிர்க்கின்றேன். அவருடைய சாதனைகளை பத்தில் ஒரு பங்குகூட இங்கு பிரஸ்தாபிக்கப்படவில்லை என்பதை நிதானிக்கின்றேன். உண்மையான இலக்கிய வரலாற் இளை எழுதும் சத்தியப் பணியிலே, இன்ஷா அல்லாஹ், இன்றை ரஹ்மானின் ஈழத்துத் தமிழ் ஊழியர் பற்றித் தனியே ஒரு நாலிலை எழுதுவேன்.

இளம்பிறை ரஹுமான் இலக்கியச் செழுமையிலே  
 இமயமாக வளர்த்து கொண்டிருக்க, எம். எஸ். எம்.  
 இப்பால் 1960-ம் ஆண்டிலேயே மின்தங்கி விட்டார் என்  
 பது மட்டுமல்ல, இவக்கியச் சுவைப்பிலும் சுரணையிலும்  
 கழுதை தேய்ந்து கட்டெறும்பான் நிலையிலே செல்லாக்  
 காசாகிச் சந்தி சிரித்து நிற்கின்றார். இக்வால்ஸ்-கடைய  
 எழுத்தாற்றல் மிக மிக அற்பமானது. இந்த அற்பங்களை  
 இலக்கிய உலகம் எணக்கில் எடுப்பதுமில்லை. இந்த அவதி  
 யிலேதான், இவத்தின் பெயரையும் மதத்தின் பெயரை  
 யும் விளைபோசி, எழுத்துவகிலே ஓர் இடத்தினை யாகிப்பதற்  
 காகவே இக்வால்ஸ் கட்டுஞ் எங்கமாக, ‘பூர்வங்கா  
 முல்லிம் எழுத்தாளர் மஜ்லிஸ்’ என்ற போவில்  
 ஸதாபனத்தை நிறுவியுள்ளார்கள். இதன் தலைவர் செய்  
 லாளர் எல்லாமே இந்த இக்வால்ஸதான். இந்த மஜ்லி  
 னின் எழுத்தாளர் தொகை என்ன? இந்தத் தவ்வால்க  
 ஞடைய தலைமையை எழுத்தாண்டமயும் படைப்பாற்ற  
 விழுமின் எந்த எழுத்தாளன்தான் சுய நெரைவத்துடன்  
 ஏற்றுக்கொள்ளுவான்? இந்த இலட்சணத்தில், பிறகுலா  
 சாரத் தாக்கங்களால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பதிவடி  
 கொடுப்பதையும் ஒரு கோக்சமாகக் கொண்டும் தமது  
 மஜ்லின் தோற்றுவிக்கப்பட்டதாக ஜம்பம் வேறு அடித்துக்  
 கொள்ளுகின்றார்கள். இந்த இக்வால்ஸ் புறத் தோற்றுத்தி  
 லாவது, அன்றேவ் அகவாழ்விரைவது பிற கலாசாரத்  
 தாக்கங்கள் விருந்து தப்பிக்கொண்ட சுத்த சுயம்புவான  
 முல்லிம் மு... மீல் களா? இவர்கள் மிகக் கேவலமான  
 முனு... பிக்குகள் என்பதை எனிதிலே விளங்கத்தக்க ஒரிரு  
 தகவல்களை ஏவே தந்துள்ளேன். தாம் போகவே வழி  
 தெரியாத முஞ்சுறுகள் விளக்குமாற்றக் கட்டையும்  
 கூக்கியதுபோவத்தான் இக்வால்ஸ்-கடைய நடவடிக்கை  
 கள் அமைந்துள்ளன.

இக்வால்ஸ் இல்லாதத்தினை நன்கறியாதவர்கள் என்ற  
 அவசித்துத்த தமது பிரசரத்திலே பரந்துபடக் காட்டி  
 யுள்ளார்கள். இந்த இலட்சணத்தில் பரமாத்மா,  
 ஜீவாத்மா பற்றியும், அத்துவைதம், துவைதம் பற்றியும்  
 தாம் ஏதோ விளங்கிக் கொண்டதாகவும் இக்வால்ஸ்  
 பேத்திக் கொள்ளுகின்றார்கள்! இவை பற்றிய விளக்கு  
 கள்லே எவக்குள்ள ஞானத்திலை இக்வால்ஸ் ஆட்சேபிக்க  
 மாட்டார்கள். ஆட்சேபிக்க முடியாத ஒன்று பற்றிய  
 என் வித்துவத்தை இங்கு அளந்து கொட்டுதல் நான்  
 பயிலும் நாகரிகத்திற்குத் தோதுப்படவும் மாட்டாது.

நான் அறிந்த அளவில், இரண்டாற் இரண்டிட்ட  
என்ற வியாக்கியானங்களுக்கு இல்லாததில் இடமே  
இல்லை. ஏகத்துவமே (தொழில்) இல்லாம் ஏற்றுள்ள  
நேரிய நெறியாகும்.

இந்தாலே எழுதுவதிலிருந்த என்கவனம் இன்று  
(18-7-75) எனக்கு வந்திருக்கும் கடிதங்களிலே திரும்பு  
கின்றது. ஒர் உறையிலே இரண்டு துண்டுப் பிரசரங்கள்  
காணப்பட்டன. இன்னென்றினே கல்லச்சு அறிக்கை  
கன்று இருந்தது. அவற்றை வாசித்த கையோடு இவ்  
வெழுத்துப் பணியைத் தொடர்வதனால், அவை ஏற்படுத்  
திய சிந்தனைத் தாக்கத்தை இங்கு தவிர்க்க இயலாது பிரஸ்  
தாபிக்க நேரிடுகின்றது.

ஒன்றுலே அகில இலங்கை ஜம்இப்யத்துல் உலமாவின்  
முக்கிய தீர்மானங்கள் பிரசித்தப்பட்டிருந்தன. இந்தத்  
தீர்மானங்கள் மேற்படி உலமா சபை வருடாந்த மகா  
நாட்டில் எடுக்கப்பட்டனவாம். இப் பிரசித்தத்தில்,  
மெளவினி ஏ. எல். எம். இப்ராஹிம் (கழுரி), மெளவினி  
ஷு. எம். தாலீன் ஆகிய இருவரும் முறையே செயலாளர்  
தலைவர் என்ற கோதாவிலே எக்ஷீப்பாரிட்டிருக்கின்  
ரூர்கள்.

“நால் விமர்சனம் என்ற நால் பொதுவாக மூல்வியிம்  
களையும் குறிப்பாக உலமாக்களையும் புண்படுத்துகின்றது  
என்க குற்றச் சாட்டைத் தெளிவாக ஆராய்ந்து அறிக்கை  
சமர்ப்பிக்கத் தகுதி வாய்ந்த ஒரு குழுவை இம்மகா  
நாடு நியங்கத்துள்ளது. ஆகையால் இவ்விஷயத்தில் ஒர்  
அறிக்கை சமர்ப்பிக்கும் வகை, இது பற்றிக் கூட்டங்கள்  
நடத்தியோ பிரசரங்களை வெளியிட்டோ மேலும் பிரசர  
கிண்ணயை வளர்க்க வேண்டாம் என்று உலமாக்களையும்  
பொது மக்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளு  
கின்றது’’ என்பது தான் இரண்டாம் தீர்மானம்.

‘நால் விமர்சனம்’ பல்வரைப் புண்படுத்தியிருக்கின்றது  
என்பது வெற்றுக் குற்றச் சாட்டல்ல, அ. . . து ஆராயப்  
படத்தக்க குற்றச் சாட்டுத்தான் என்பதை இத்தீர்மானம்  
பட்டவர்த்தனமாக ஏற்றுக் கொள்ளுகின்றது. விஷயத்தை  
ஆராயும் குழுவின் அறிக்கை வரும் வரையிலே பொறு  
மையைக் கடைப் பிடிக்கும்படியும் கேட்டுக் கொள்ளு  
கின்றது.

திந்த தீர்மானத்திற்குப் பின்னாலே கூட நாட்டு  
 சோங்ரு தொக்கு நின்றது என்ற யடு உண்மையை  
 13. 7. 75-ல் வெளியான 'விமோசனம் -1' என்ற விளாம்  
 பரம் அம்பலப்படுத்திவிட்டது! தமது...நால் விமர்ச  
 னத்தினை அங்கீரிக்கும் ஆலிம்கள் என இக்வாலஸ் நம்பும்  
 ஒன்பதின்மர் பெயர்களிலே, அ. இ. ஐ. உலமாவின்  
 தலைவருடைய பெயரும், செயலாளருடைய பெயரும்  
 காணப்படுகின்றன. (தலைவரின் பெயர் ஒரு பிரசரத்தில்  
 யு. எம். தாலீன் என்றும், இன்னைன்றில் யூ. எம்.  
 தாலிம் என்றும் கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கின்றது!  
 ஐஒலை 12-ல் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சத்தியத்துடன்  
 எடுக்கப்பட்டவேயாக இருந்திருந்தால், மேற்படி தீர்மானங்  
 களுக்குக் கட்டுப்படும் நேரமையாவது தலைவருக்கும் செய  
 லாளருக்கும் இருந்திருக்குமேயானால், அடுத்த நாள் தங்  
 களுடைய பெயர்களைக் காங்கிய பிரசரத்தை வெளியிட  
 அவர்கள் ஒரு போதும் அறிமதித்திருக்க மாட்டார்கள்.  
 இக்வால்ஸுடைய குல்மால் வேலைகளுக்கு சில ஆலிம்  
 களுடைய ஆதரவு இருக்கக் கூடும் என்பதை முன்னர்  
 அதிக்துப் பிரஸ்தாபித்திருந்தேன். இப்பொழுது ஊகம்  
 சரியென்பதையும், மேற்படி ஆலிம்கள் பார் என்பதை  
 யும் இன்காராதும் விமோசனத்தை, விமோசனம்!  
 மூக்குத் தந்துள்ளது.

இன்னொரு விஷயத்தை கல்லச்சு அறிக்கை நிறுவ  
 சென்றது. முதல் தான் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை  
 மூற்றிலும் மறுதவிக்கும் வகையில், மறநாளே தலைவரும்  
 செயலாளரும் பரிசுங்கமராக ஆதாரித்து வெளியிட்ட 'விமோ  
 சனம் -1' பிரசரத்தைக் கண்ட ஜம்ஹீயத்துல் உலமாவின்  
 பிரேஷ்ட் உறுப்பினர்கள் தமது புதிய தலைமைப்படிடம்  
 இக்வால்ஸன் மன்னிக்க இயலாத அற்பத்தணக்களுக்கு  
 ஆதரவு கொடுக்கும் போக்கினைக் கடைப் பிடித்துல் கண்டு  
 வியாகலம் அடைதல் நியாயமானதாகும், உலமாக்கள்  
 மத்தியிலே பிளவு ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தும்  
 அவசர அக்கறையுடன் ஜம்ஹீயத்துல் உலமா உப தலைவர்  
 மௌலவி ஏ. எஸ். எம். ஷம்கதீன், உப செயலாளர்  
 மௌலவி கே. எம். எச், காவிதீன், மற்றும் ஆட்சி மன்ற  
 உறுப்பினர்களான மௌலவிகள் கே. எம். எம். நாசன்,  
 யூப் எம். நஜீமுத்தீன், மற்றும் சமாதானக் முழு உறுப்  
 பினர்களாகிய மௌலவிகள் எம். ஏ. எம். அலவி, ஏ. எச்.  
 சாதால் ஃப் ரீது, சதக்கத்துவலா ஆசியோர், ஜமா-அத்துல்

உலமா தீர்வாகிகளுடன் சமரப் பேசி வார்த்தைகள் நடத்தியிருக்கின்றார்கள் போலும். ஜக்கியப்பட்ட ஒரே உலமா சபையை நிறுவும் சாஸனம் ஒன்றிலே, எஸ்.எம். வறுஷாப்தின் தலைமையில், பேச்சுவார்த்தைகளிலே இனக் கங் கண்டு, சமுகமளித் திருந்தொர் சகலரும் கையொப்பம் இட்டிருக்கின்றார்கள். ஜி லீ 13-ல் ‘விமோசனம் -1’ றினை வெளியிட்டு, முதுகில் குத்தும் கேவல அலுவலுச்சுக் கிளர் ஒத்தாகையாக இருக்கும் பொழுது, அவர்கள் இது ணீப் பார்க்கிலும் புத்திசாலித்தனமாக நடந்திருக்கவும் முடியாது.

‘விமோசனம்-1’ என்ற பிரசரத்தை வாசித்த மாத்திரத்திலேயே சில திரைமறைவு உண்மைகளை உய்த் துணர்ந்து அறிக்கையிடுதலுக்கு சாத்தியம்.

(1) ஜம் இய்யத்துல் உலமாவின் பெயரை இக்வால்ஸ் துவங்கியுள்ள நாசகாரச் சதி வேலைகளுக்கு உபயோகிப் பதில் அதன் தலைவரும் செயலாளரும் தீவிர அக்கறை காட்டுகின்றார்கள். ... (ii) செயலாளருக்கும் நன்றியறி தலுக்கும் உறவில்லை போலும்! 12-ல் நடைபெற்ற மகா நாட்டின் தீர்மானங்களைப் பிரசித்திப்படுத்துவதற்கு ‘கழுர்’ என்ற பட்டத்தைச் சொகுலாகப் புனைந்து கொள்ளுகின்றார். 13-ல் வெளியிட்ட பிரசரத்திலே ‘கழுர்’ யை வசதியாகக் கழற்றிவிட்டு, கழுர் குடும்பத்தினர் மீது கரிசுச வசதியாக அநுமதித்தார். அல்லுஷாஜ் பள்ள ஏ. கழுர் அவர்களின் தந் தையாரால், இல்லாத்தின் மேன்மை கருதி நிறுவப்பட்டது தான் கழுரியா நிறுவனம். அங்கு ஒதி மௌலவியான வரே இந்த இப்ரூஹீம். தான் கற்ற ஸ்தாபனத்திற்கு எவ்வாறு சென்றோற்றுக் கடன் செலுத்துகின்றார் தெரி யுமா? ஸ்தாபகருடைய மகனும், அரசியல் அரங்கில் எத்தகைய வாதப் பிரதி வாதங்களிலும் சடுபடாது இயங்கிக் கொள்ளும் இயல்பினருமான பள்ள ஏ. கழுர் அவர்களை வசைமாரியாக ‘நக்கல்’ செய்த பிரசரத்தைப் பகிரக்கமாக ஆதரித்ததுதான் எத்தகைய நன்றி உணர்ச்சி!

இக்வால்ஸ-டைய தகடுத்ததப் போக்குகள் எல்லா வற்றிற்கும் ‘பத்வா’ வழங்கும் ஒரு சில மௌலவிகள் ஜமா - அதே இல்லாயி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பேசப்படுகின்றது. இந்த இயக்கம் இந்தியா-பாகிஸ்தான் முதலிய நாடுகளில் தீவிர அரசியல் சார்புடையது என்பதை யாவரும் அறிவர். இந்திரா காந்தியின் சேர்ஷனிலை

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமேரிக்க உள்வு ஸ்தாபனம், இந்தியாவில் இயங்கிய பல ஸ்தாபனங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டது என்பதும், அந்த ஸ்தாபனங்களுக்குப் பொருள் உதவியுள்ளது என்பதும் இப்பொழுது பாரற்றிந்த ஓர் உண்மையாகி விட்டது. அமேரிக்க உள்வு ஸ்தாபனத்தின் 'சின்'களாக இயங்கிய சகல ஸ்தாபனங்களுக்கும் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி தடைவிதித் துள்ளார். ஸீர்கேசரி 10-7-75 இதழில் இடம் பெற்று செய்தி வருமாறு:

"மத்தியப் பிரதேசம், காஷ்மீர் போன்ற மாஞிலங்களில் போலிஸார் ஆனந்த மார்க்கம், ஜமா அதே இஸ்லாமி போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களின் காரியால யங்கலைத் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இக்காரியாலயங்களில் இருந்து மேலும் பல மனித மண்ணை ஒடுக்காம், பயங்கர ஆயுதங்களும் கண்டு பீடிக்கப்பட்டுள்ளன". இச் செய்தியின் அடிப்படையில் இந்த ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்ட சில உலமாக்களும் இக் வால்ஸைக்கு ஆதரவாக இயங்குகின்றனர் என்ற நம்பகமான செய்தியும் கிடைத்துள்ளது.

இந்திரா காந்தியின் சோஷலிஸம் நோக்கிய அரசினைக் கவிழ்க்க அமேரிக்க உள்வு ஸ்தாபனம், இந்தியாவில் உபயோகித்த அதே ஜமாஅதே இஸ்லாமி இயக்கத்தின் துணையைக் கொண்டு, பிரதமர் ஹீமாவோவின் சோஷலிஸ அரசினைக் கவிழ்க்கும் சூழ்சியில் அமேரிக்க உள்வு ஸ்தாபனம் இறங்கியிருக்கக்கூடும் என்று சமுச்சயப் படுவதில் நியாயம் இருக்கின்றது. அமேரிக்க நிறுவனங்கள் ஒன்று அரசுக்கு எதிராக நடத்தும் இயக்கங்களுக்கு தீதி யுதவி வழங்கும் முகமாக அண்மைக் காலத்திலே வங்கியிலிருந்து நிதி பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் டாக்டர் என.எம். பெரேரா கேசிய அரசுப் பேரவையில் அறிவித்ததும் இங்கு நினைவில் இருத்தக்கட்டு. எகுதி இயக்கம், அமேரிக்க உள்வு ஸ்தாபனத்தின் ரூரு கிளை நிறுவனமே. ஈகுதி இயக்கத்தினதும் அமேரிக்க உள்வு ஸ்தாபனத்து நதும் ஆதரவாளர்களாகவே இக்வால்ஸ் செயல்படுகின்றார்கள் என ஊகித்தறிவதற்கு நிறைய நியாயங்கள் இருக்கின்றன. இது உண்மையானால், நமது நாட்டின் முன்னேற்றமும், நலனும் எவ்வளவு தூரம் சீர்க்கூலையும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது. தேசப் பற்றுடைய பிரஜை என்ற முறையில், இக்

வாஸ்லூம், அவர்களுடைய தீழ்த்தரமான இழி செயல்களுக்குப் ‘பத்வா’ வழக்கும் சில ஆலிங்களும் அமேரிக்காவுடன் ஸ்தாபனத்தினதும், எக்ஸ்டிரியக்கத்தினதும் கைக்காவிளகாகச் செயற்படக்கூடாது என்றே நான் ஆசைப்படுகின்றேன். என் ஆசை உண்மையாகி விடாது. நாசகாரச் சக்திகளை முனையிலேயே கிள்ளி ஏறிவதுதான் நல்லது. நாட்டின் நலனைக் கருத்திலே கொண்டு இச்வாக்ஷாடையை நடவடிக்கைகளின் பின்னணியை அசை தீவிரப்புலன் விசாரணைகளுக்கு உட்படுத்துதல் சேமமானது.

இந்த இடையீட்டிட்டிற்கு மன்னிக்கூடும். இனி நான் எழுத வரித்துள்ள விஷயங்களை தொடர்ச்சிக்கு வருவோம். குபிலத்தைப் பற்றியும் ஒன்றுமே அறியாது, குபிலத்தினைப் பயின்ற ஞானிகள் பீதும் வசைபாடுகின்றார்கள். குபிலம் அநாசாரமானது என்ற ஒரு வாதம் அவர்களுடைய பிரசரத்திலே தொக்கு நிற்கின்றது.

நான்கு இமாம்கள் காலத்திலேயே, அதாவது ஹித்திரி முதலாம் நாற்ருண்டிலேயே, குபிலம் ஆரம்பமாகி விட்டது. குபிலத்தின் மூலபிதாவென்று இமாம் ஹஸனுவுடைய பல்ஸி (ரஹ்ம) அவர்கள் கொள்ளப்படுகின்றார்கள். அவரைத் தொடர்ந்து, ஷஷுகள் யஹ்யப்னி அக்தும், இப்ரூ ஹீம் இப்னு அத்தஹம், ரபீய் இப்னு கைதம், புழூம் இப்னு அசியால், ஹபீபுந் தஞ்ஜார், மன்ஸூர் இப்னு அம்மாத், மாலிக் இப்னு தீஞர், காஸில் பக்கார், தாபிதுவுடனுணி, தானுஸில் எமனி, அப்துர்ரஹ்மானில் மதனி, உலகெளினில் கறனி, அபு அலீயுற்றாருகி, அபு இல்லாகி பாருகி, ஷஷுபானுற்றாயி, தஹ்மானுல் கிலாஇ, சுபுயானுத் தவரி, துன்னுனில் மிஸரி, சஹ்கானில் மஜூன், புதுஊலுல் மக்காம், முஹிப்புச் சஹ்நான், ஷகிகினில் பல்கி, மஹ்ராபினில் கர்கி, யஹ்யப்னில் மீஆத், அபு அம்ருனுல் கல்லாத், சஹவைனில் வர்ராத், சிரிய்யி ஸிக்தி, அபு அப்துல்லாஹில் நிப்தி, நிலாயி, அபீயஸீதுவுடைய்காமி, அபு ஆராபின் நக்ஷபி, மன்குருல் கல்லாத், மர்குஞ்சுல் கங்ப்பா...ப, அஹ்மது ஜெய்லாதி, அபுஹாஷிமியில் குறபி, ஷஷுகுல் கபீர் முஹயித்தின் இப்னுல் அறபி, அப்துல் கரீம் ஜீல், அப்துல் வஹ்மஹாபுஷ் ஷஷுருணி (ரழியல் லாஹுரா அன்ஹுயாம்) ஆகிய பெரியார்கள் குபிஞானி களாய்த் திகழ்ந்தார்கள்.

குபிலத்தைப் பயின்ற குபியத்துகள் (அதாவது

(யேன் குபிகள்) பெயர்களும் விளக்கின. ராபியதுல் அத் விஷயா, மைமுனத்துல் பதவிய்யா, ஷுவாவதுல் பிச் சிப்யா, ராயறுதுல் குர்திய்யா, ரைறூனதுல் ஹப் ஸ்ய்யா, ஸ்லகாணதுல் மஜ்நான. துஹ்பதுல் மஹ்ரகுமா (ரழியல்வாஹ் அஞ்சுறைனன) ஆகியோருடைய பெயர்களும் குபிஸ்த்துடன் இலங்கின.

தான் மேலே பட்டியல் வருத்துத் தந்துள்ள குபி ஞானியர் அனைவரும் குபிஸ்த்தினைப் பயின்ற போதிலும், அவர்கள் அதைப் பகிரங்கமாக அறிக்கை செய்து விட வில்லை. முஹ்யித்தின் அப்புதுல் காதிர் ஜீலானி (ரஹு) அவர்களே ஞான வழியை முதன் முதலாக வெளிப்படையாகக் கூறினார்கள். அவர்களை ஞான வழிகாட்டியாகக் கொண்டு தான் முதன் முதலாக ‘காதிரிய்யா’ தரீக்கா உருவாகியது. ஷித்ரி ஐந்தாம் நூற்றுண்டிலே இது நிகழ்ந்ததென்பர், இதே காலைப் பகுதியில், இந்தியாவில் குவாஜா முயினுத் தின் ஷித்ரி (ரஹு) அவர்கள் ‘ஷித்ரிய்யா’ என்ற தரீக் காலின் கல்பாவாக இருந்தார்கள். இந்தப் போக்கின் ஸிரி வாகப் பல தரீக்காக்கள் தோன்றலாயின. ஷாதல் ஏன்ற இடத்தினைச் சேர்ந்த அபுல் ஹஸன் இமாம் அவர்களைப் பின்பற்றுபவர்களே ‘ஷாதுலிய்யா’ என்ற தரீக் காலைச் சேர்ந்தவர்கள். இலங்கையிலே காதிரிய்யா, ஷாதுலிய்யா, ரிபா இய்யா, ஷல்திய்யா, நக்ஷபந்திய்யா ஆகியன் குறிப்பிடத்தக்க தரீக்காக்களாகத் திகழுகின்றன.

இலம்பிக்கை ரஹ்மானின் மீது காழ்ப்புப் பாராட்டி, அவருடைய சொந்த வாழ்க்கை மீது அபாண்டங்களையும் வாசககணையும் பிரசரத்திலே பரப்பியுள்ளார்கள். ரஹு மானின் வானேலி நிகழ்ச்சிகளை ரத்துச் செய்வதற்கும் தின்கரனிலே பிரசரமாகிக் கொண்டிருந்த தொடர் கட்டுரையை நிறுத்துவதற்குமாக, பிடிடிஷன்கள் அனுப்பி, போன்யான தொலைபேசித் தொடர்புகள் கொண்டு, கையாட்களை வைத்து ஆள்மாருட்டன் செய்து, ரஹு மானின் ஒழுக்க வாழ்விற்கு மாசு கற்பிக்க இக்வால்ஸ் பல எத்தனாக்களைக் கையாண்டார்கள். இறைவன் என்றும் சத்தியத்தின் பக்கலே நிற்பான். ரஹ்மானின் ஶாஸ்தி, சம்பந்தப்பட்டவர்கள் மத்தியிலே சந்தேகத் திற்கு இடமின்றி எண்பிக்கப்பட்ட பின்னரும், இக் வால்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அசிங்க அலுவலிலே, ஹழரத்

பி. கே. எம். அப்துல் காதிர் பாகவி அவர்களுடைய கெளர் வத்தையும் சந்திக்கு இழுத்திருக்கின்றார்கள்.

ஹீரத் பி. கே. எம். அப்துல் காதிர் பாகவி அவர்கள் இளம்பிறை ரஹ்மானின் மச்சான் என்ற காரணத்தினால், அவர்களுடைய நேசத்தைச் சுகிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவருடைய மனைவியாரான மர்ஹு மஹா ஷரீபா பீவி அவர்கள், 14-1-72 வெள்ளி அதிகாலை 7-15-ந்து ஆகிழந் சேர்ந்து என்னையுந் துக்கத்திற்குள் ஆளாக்கினார். இந்தத் துக்கம் நிகழ்ந்த சில தினங்களில், என் உயிருக்கும் இனியரான என் தந்தையார்—என் ‘அப்பையா’—காலமானார். அவர் நினைவாக ‘அப்பையா’ என்ற காலியத்தை வெனியிட்டேன். என் காலியத்தை, ‘இனிய நன்பனும் இலக்கியச் சுகாவுமான ரகுவிள் (ரஹ்மானின் ஆர்.) இனிய அக்காவ் ஷரீ..பா பீவி துமிழு கத்திலே நான் தங்கிய ஆந்து தினங்களில் அன்பினால் என் அக்காளாகவும் உயர்ந்த இனியன்’ என்ற வாக்கியத்துடன் அவருக்கே காணிக்கையாக்கின்றேன். அவருடைய பரம்பரைச் சிறப்பையும் அவருடைய மேலான வாழ்க்கையையும் எழுதுவதாயின் பக்கம் பக்கமாக விரியும். விரிவஞ்சி இதனையுந் தவிர்க்கின்றேன்.

திருப்பத்தூரிலே நான், ஹீரத் பி.கே.எம். அப்துல் காதிர் அவர்களுடைய விருந்தினராகத் தங்கியிருக்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்நாட்டிலுள்ள மதிப்புள்ள உலமாக்கள், அப்துல் காதிர் பாகவி அவர்களுடைய மார்க்கானானத்தினை மதித்து, அவருடன் நட்புப் பேணி அளவளாவிச் செல்வதைப் பார்த்து மகிழ்ந்ததும் உண்டு. கிதாபுகளின் துணையை நாடாமல், பல விடயங்களையும் மனனமாக ஒப்புவித்து மகிழ்ந்ததையுங் கண்டிருக்கின்றேன். அரடு, உர்து, பார்ஸி, தமிழ் ஆகிய மொழிகளில் ஹீரத் அவர்களுக்கு நிரம்பிய புலமையுண்டு என்று அவருடைய சுகாக்கள் பலர் மனசாரப் பாராட்டியதை நான் காதாரக்கேட்டு மகிழ்ந்ததுண்டு. அவர் பெரம்பூர் ஜமாலிய்யா விற் பயின்று ஜமாலியானார். பாக்கியாத்துஸ் ஸாவி ஹாத்தில் ஓதி பாகவியானார். செண்ணைப் பல்கலைக் கழகத்தில் பயின்று அப்ஸலுல் உலமா என்ற பட்டமும் பெற்றார். ஹஜ் கடமையை இரு தடவைகளிலே சொந்தத்தில் நிலைறவேற்றிய ஹாஜியார். ‘றப்பர் கிங்’ என்று அழைக்கப்படும் வன்னல் இ. எல். இப்ராஹிம் வெப்பை ஹாஜியார் அவர்களாலே மஹனத்தார்

ரவுமான் என வழங்கும் ஸ்தாபனம் (அகில இலங்கையிலும் மூன்று குர்-ஆஸ் பாடசாலைகளை ஒராற்கொண்டிரும் ஸ்தாபனம்) தோற்றுவிக்கப்பட்டது. செய்யித் யாளீன் மெள்ளானு - (ஹாஷ்மி ஜமாலி அவர்கள் பல்லாண்டுகள் முன் காதிர் பாகவி - ஜமாலி அவர்கள் பல்லாண்டுகள் முன் நத்தர் ராஹ்மானின் பரீட்சராகவும் பந்தோதகராகவும் பணி புரிந்தார். இலங்கையில் ஊர் ஒற்றுமையை நலை நாட்டுவதிலும், பள்ளவாயில்கள் - மத்ரஸாக்கள் ஆகிய வற்றைப் புனருத்தாரனஞ் செய்வதிலும் ஆர்வமும் அக்கறையுங் காட்டினார். நாட்டிடுள்ள பல பள்ளிவாயில்களில் பேஷ் இமாமாகப் பணியாற்றியுள்ளார். சொந்த வருவாயை நம்பி வாழும் ஹும்ரத் அவர்கள் புறக்கோட்டை யிலுள்ள மேமன் பள்ளிவாயிலில் பேஷ் இமாமாக ஊழியம் பெறுது பணியாற்றுகின்றார்கள். 1953 ஆம் ஆண்டில் 'தப்லீக் ஜமாஅத்' இயக்கத்தின் ஸ்தாபக கர்த்தாக்களுள் ஒருவராக இலைந்த அவர், தமது சொந்தத் தொழிலை யுங் கவனியாது, இயக்கத்திலே தீவிரமாக ஈடுபட்டார்.

அல்லாமா அஹ்மத் மஹ்தி மெள்ளானு அவர்கள் இயற்றிய ஏட்டுப் பிரதியைச் சீர்திருத்தியும், கிழ்ர் (அலீ) அவர்கள் கில்லாவைச் சேர்த்தும், அப்ஸலூல் உலமா அப்துல் காதிர் (பாகவி, ஜமாலி) அவர்கள், முஸீபத்து லிவக்கல் முனுஜாத்து என்ற 'துங்பம் தவிர்க்கும் இன பப் பிரார்த்தனை' என்னும் நூலைத் தமிழ் செய்து, கொரியா யுத்தத்தினுடைய காகித விலை ஏறியிருந்ததைப் பொருட்படுத்தாமல், 1951 ஆம் ஆண்டில், கொழும்பு ஸாந்ரா பிரலில் அச்சிடுவித்து வெளியிட்டார். அப்ஸலூல் உலமா அவர்களுடைய தமிழ்ப் புலமைக்கு ஒரு பதப் பருக்கையை மேற்படி நூலிலிருந்து எடுத்துத் தருகின்றேன்.

குருவியிருந் தெபுந்த பசுங் கொம்புமானேன்  
கோலையிழுந் தறிவழிந்த குருடனேன்

இருதலையின் கொள்ளியிழு ரெறும்புமானேன்  
இரைதேநும் பூணையின் வாயெவியுமானேன்

சிறு குரங்கின் கைப்படும் பூமாலையானேன்  
தேக்கிலையினீரது போற்றியங்கின்றேனே

இருவளக்கமகிழு முஹம்மதுவே யேழைக்  
துபயபத முதவுமிற குலுல்லாவே!

அப்பாலுல் உலகா இவ்வாறு இனிய தரிசு சொக்கு  
இவ்புற்று இருபத்தோர் ஆண்டுகள் கழித்த பின்னர்,  
இக்வால்லின் நுனி வால் 'சின்' ஆன வூம்ள்.

“கர்ப்பத்தடை மாத்திரையை  
கண்டுபிடித்தவன் நான்”

என்று கல்லச்சுப் பத்திரிகை ஒன்றில், சொன்னுக்கும் வேலை செய்து, இரண்டு இக்பால்களுடன் சேர்த்து, இலக்கிய ‘மசவாதத்’திற்கு விளக்குப் பிடிக்கப் புறப்பட்டிருக்கின்றார். ஊரையும் சமுதாயத்தையும் சீர்திருத்தப் புறப்படுவதற்கு முன்னர், ஷம்ஸ் தம்முடைய சொந்த விட்டி சநாற்றறங்களை அகற்றுவதில் ஈடுபட்டிருந்தால் சந்தே பயனுள்ளதாக இருக்கும்.

இக்வால்லின் வசைமாரிக்கு உள்ளாகியிருக்கும் ஒரு பாவா, கேத்தல் பாவா, தாளையன் பாவா ஆகியோருடைய ஊழியம் பற்றி நான் ஒன்றும் அறியேன். (இக்வால்ஸ் என்ற குறை குடியின் போன்று, எவ்வாம் எனக்குத் தெரியும் என்று அதிகப் பிரசங்கித்தனால் செய்ய எனக்குக் கூச்சமாக இருக்கின்றது) அவர்களைப் பின் பற்றுப்பவர்கள், தம் முன்னேடிகளுக்குக் களங்கம் ஏதாவது சந்பிக்கப்பட்டிருக்கின்றது எனக் கண்டால், தக்க நடவடிக்கை எடுக்கும்படி விநாய்காகக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

‘தாஜையன் பற்றி வெவ்வையான அஞ்சார (அஞ்சார என்று எழுதுதல் தமிழ் ஆர்) வெள்விட்டிற்குப் பெருந்தொகையான பணத்தைக் கைக் கூலியாகப் பெற்று அணி ந்து வை அன்த்திருப்பவர்’- இதன் மூலம் இஸ்லாம் முஹவதையும் ஹழ்ரத் அப்துல் காதிர் அவர்கள் பிசக்கிவிட்டதாக இக்வால்ஸ் அலறுவது தகைப்பிற் கிடமானது. இந்தப் பொய்யைத் துரிதப்படுத்தி, புதிய ஆதரவு தேடி வெவ்வையான துண்டுப் பிரசரம் ஒன்றும் என் பார்வைக்கு வந்துள்ளது. பிட்டிஷம் எழுதுதல், ஆள் மாருட்டம் செய்தல், Black-Mail செய்து பணம் பறித்தல், பிறர் தலையில் ஜூஸ் வைத்துத் தன் காரியம் சாதித்தல், பொய்க்கவையும் வதந்திகளையுங் கூச்சமின்றிப் பராப்புதல், கொன்-குண்டனி காவித் திரிதல், மது அருந்துதல், பன்றி இதைக்கிதின்னல், தாசி வீடுகளுக்கு ‘கைகு’ வேலை பாச்த்தல்,

இப்பிசீறேஷன் ஜமியர்களுடன் சேர்ந்து இந்திய வம்சாவழியினரிடம் கைவஞ்சம் பெறுதல், சிரித்துப் பழகிக் குழிபறித்தல், அண்டல் போடுதல் போன்ற அலுவல்களையே ‘முஸ்லிம் ஆசாரம்’ என்று வார்க்காது பேசும் எம். எஸ். எம். இக்பால் இயற்றிவந்தார் என்பதை என்னால் எந்த மேடையிலும் வைத்து எண்பிக்க முடியும். இந்த இக்பாலுடைய வண்டவாளங்களைப் பற்றித் தனிப் பாரதம் ஒன்றே எழுதலாம். இந்த ஜத்தையின் புராணத்தை எழுதி என் எழுத்துப் பணியை விரயமடிக்க நான் விரும்பவில்லை.

இக்வாலஸ் பிரஸ்தாபிக்கும் ‘ஹயாத்துப் பேற்றஜியார் (சமாதி பீடத்)தின் மகிமை’ என்னும் நூல் என்முன்னால் இப்பொழுது இருக்கின்றது. இந்தால் ஒவிமார்களின் சிறந்த தன்மையையும், அவர்களை நேசிப்பதால் வரும் பயனையும் எடுத்துக் கூறுகின்றது. தாலையான பாவா அவர்களைப் பற்றி நூலின் இறுதியில் நான்கு வரிகள் வருகின்றன. அந்த நான்கு வரிகளை வைத்துக்கொண்டு அந்த நவல் ‘தாலையான்’ பற்றியது என்று இக்வாலஸ் கூறுவது முழுப் பூசவிக்காயை ஒரு பிடி சோற்றிலே மறைக்கும் புத்திசாலித்தல்த்தை நிகர்த்தது. அப்துல் காதிர் பாகவி தம்முடைய அணிந்துரையில் ஒவிமார்களுடைய பெருமையையே பிரஸ்தாபித்துள்ளார். “என்னாம் வல்ல அல்லாஹ்வின் திரு வசனங்களுக்கு மாற்றமே இல்லை. இதுவே மகத்தான ஜெயமென அல்லாஹ் திரும்மறையிற் கூறியுள்ளான். எனது ஒவிமார்கள் எனது மேலாடைக்குள் அடங்கியிருக்கிறார்கள். என்னைத் தவிர அவர்களின் மகிமையை யாரும் அறியாட்டார்கள். இறைவன் கூறியதை நபிகள் நாதர் (வெல்) அவர்கள் ஹதீது குத்தியில் திருவளம் பற்றியுள்ளார்கள்”- போன்றவற்றைக் கைபாண்டுள்ளார்கள். அணிந்துரை முழுவதிலும் தாலையான் பாவா பற்றி ஒரு வசனத்திலேதானும் பாகவி பிரஸ்தாபிக்கவில்லை. தாலையான் பற்றி ஒரு வந்தானும் பிரஸ்தாபிக்காத ஹழ்ரத் திற்குப் பெருந் தொகையான பணத்தைக் கைக்கூவியாகக் கொடுக்கத் தாலையான் டிறஸ்டிக்ஸ் அவ்வளவு கூரம் மதியும் அந்றுவர்களா? கைக்கூலி வழங்கப்பட்டதா? ஏன் வழங்கப்பட்டது? எந்த இடத்தில் வைத்து வழங்கப்பட்டது? எந்தத் தேதியில் எந்த நேரத்தில், வழங்கப்பட்டது? என்ன தொகை வழங்கப்பட்டது? இவற்

இந்து இக்வால்ஸ் நியமிக்கும் சாட்சியங்கள் என்ன? என்னிடம் மட்டும் பொருள் வசதிகள் தாராளமாக இருந்தி ருப்பின், இக்வாலஸ் வாந்தி எடுத்திருப்பவை ஒரு கூடைபொய்களே எஃபதை நீதிமன்றத்தில் வைத்து அம்பலப் படுத்தியிருப்பேன். எம். எஸ். எம். இக்பாலின் சுபாவத்தையும் தொழிலையும் நன்கறிந்தவன் நான். அவர் தாணியான் டிரஸ்டிகளிடம் ஆதாயம் ஏதாவது பெறச் சென்று, விரட்டியடிக்கப் பட்டிருக்கலாம்; அதனால் வீரக்தியும் ஏற்பட்டிருக்கலாம். அதனால் அவர் இப்படி ஒரு கதையை ஜோடித்துப் பரப்ப முந்தியிருக்கின்றார் என்றே உண்டுத்தின்தேன்.

இந்து லை நாறு பக்கங்களுக்கிடையில் எழுதவேண்டும் என்ற வரையறையுடேயே எழுத உட்கார்ந்தேன். இப்பொழுதே என் பணி வரையறையைத் தாணியிலிட்டதோ என் அஞ்சகின்றேன். தமிழ் இலக்கியம் சம்பந்தமாகவும், அத்துறையில் ஈடுபட்டோர் சம்பந்தமாகவும் தவ்வல்கள் இக்வாலஸ் எழுதியுள்ள கோச்சை மணியை மழலைக் கருத்துக்களை அம்பலப்படுத்த வேண்டுமாயின் அதற்கெனத் தனியே ஒரு தூல் எழுத வேண்டும். அவற்றை இந்துவின் பரப்பிந்து கொண்டு வராது தவிர்க்கிறேன். ஆனால், என் சம்பந்தமாக மூல்லிம் மக்கள் மத்தியில், குறிப்பாக மூல்லிம் பெரியார்கள் மத்தியில் தப்பான ஓர் அபிப்பிராயத்தினை ஏற்படுத்துவதற்கு இக்வாலஸ் மிகவும் பாடுபட்டிருக்கின்றார்கள். அதனை மறுதவிக்கும் முகமாகமட்டுமல்ல, உண்மையை நிலைநாட்டும் முகமாகவும் சிலவற்றை இங்கு சந்தே விரிவாகப் பிரஸ்தாபிக்கும் தார் பீக உரிமை எனக்கு இருக்கின்றது. இந்த உருத்தினை இக்வாலஸ் என் மீது பலவந்தமாகத் தீவித்தும் இருக்கின்றார்கள்.

கல்வி அமைச்சர் அல்லஹாஜ் டாக்டர் பதியுத்தீன் மஹ்முத் அவர்களுக்கு என் மீதும் ரவுற்மான் மீதும் விரோதம் ஏற்படுத்தச் சிண்டு முடிந்து வைப்பதற்காகவும் இக்வாலஸ் மார்ச் 1965 -ல் வெளிவந்த இளம்பிறை இத்தழைத் துரைக்கு அழைத்திருக்கின்றார்கள். அவர்கள் குறிப்பிடும் அதே காரணத்தின் பல தழைக்குகள் வெள்வந்திருக்கின்றன. அவை அனைத்துமே அலஹாஜ் பதியுத்தீன் அவர்களுக்கு விரிக்கின்றன என்றும், அக்கால அமைச்சர்களைப் பிரீதி செய்ய எழுதினேும் என்றும் இக்வாலஸ் நிறுவு முனையாதது ஏன்?

பதவியில் இருப்பவர்களைப் பிரீதி செய்வதற்காக நான் கள் என்றுமே நமது கலை - இலக்கியச் சுத்தியத்தை விலை பேசியது கிடையாது. இதை நிறுவும் ஒரு பதப் பந்க்கை யாக ஒன்றினை இங்கு சட்ட விரும்புகின்றேன். இக் வால்ஸ் குறிப்பிடும் அதே கார்ட்டூன்டன், அதே 1965-ல் ஜெனியான் அந்வொக்கி மலரிலே, பின்வரும் துணுக்கு இடம் பெற்றது.

“சமீபத்தில் நடைபெற்ற ஒரு புத்தக அரங்கேற்று விழாவில் ஒர் அமைச்சர் கலந்து கொண்டு, ‘ஆங்கிலத் தில் ஓரே விதமான சுத்தமான மொழிதான் பேசப்பட்டு வருகின்றது. தமிழில் இடத்திற்கு இடம் உச்சரிப்பு வேறு பட்டிருக்கின்றது. இதைத் தவிர்த்து ஓரே மாதிரித் தமிழை எல்லோரும் உபயோகிக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து பேசிய ஒரு பேச்சாளர் (அவர் ஒரு பிரபல எழுத்தாளர்), ‘அமைச்சருக்குத் தெரிந்த ஆங்கிலத் தில் எனக்குப் பத்தில் ஒரு பங்கு தானுந் தெரியாது. ஆனால் சமீபத்தில் பெர்னுட் ஷா எழுதிய பிக்மாவியன் என்ற நாடகத்தை வாசிக்க நேர்ந்தது. அதில், ஒருவரை வண்டனில் எந்த இரண்டு தெருக்களுக்கிடையில் வாழ்பவர் என்பதைப் பேச்சைக் கொண்டே சொல்லிவிடலாமென்று ஷா கருத்துத் தெரிவிக்கின்றார். அமைச்சருக்கு நல்ல ஆங்கிலப் புலமை உண்டு. பெர்னுட் ஷாவை ஆங்கிலப் பேர்லிஞர் என்று சொல்லுகின்றார்கள்’ என்று ஒரு போடு போட்டார்!“

மு. தலையசிங்கத்தின் புத்தக அரங்கேற்றத்தில் போது இது நிகழ்ந்தது. சட்டப்படும் அமைச்சர் மு. திருச்செல் வம் அவர்கள். சாட்டப்படும் எழுத்தாளர் சாட்சாத் நான். அமைச்சர் முன்னிலையில் அவர் கூற்றினை மறுத்துக் கூறி யது மட்டுமல்லாமல், அதைப் பிரசித்தப் படுத்தவும் செய்தோம். பதவியிலுள்ளவர்களைப் பிரீதி செய்யும் இயல்பு இருந்தால் இத்தோச் செய்திருப்போயா? முன்னால் அமைச்சர் திருச்செல்வம் அவர்களும், அந்த விழாவிலே கலந்து கொண்ட எழுத்தாள் நண்பர் பலரும் இந்த வர்த்தமானத்திற்குச் சாட்சியங் கூற இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பிற்கதவு ‘யாவாரம்’ எப்பொழுதும் எனக்குப் பிடிக்காத ஒன்று.

“ஜி இன் மாத முற்பகுதியிலே கொரவ கல்வி அமைச்சர் அவர்கள் மன்னார் மாவட்ட விஜயத்தை மேற்

கொண்டார். அப்பொழுது அவர் ஸ்ரீமாவோ அம்மையாரின் சேவையைப் பாராட்டிப் பேசினார். அவருடைய தலைமையிலேதான் இந்நாட்டிலே சோஷலிஸ ஐசுவரியம் நிலைநாட்டப் படும் என்ற தொனியிலும் பேசினார். ஸ்ரீமாவோ தாய்; அதனைச் சரணமும் மாணவன் விரக்தி அடைந்திருக்கும் ஸ்ரீலங்காப் பிரஜை, தாயின் காலாடி யிலே ஐசுவரியம் கிடைக்கும் என்று ஆற்றுப்படுத்திய வர் நமது கல்வி அமைச்சர். (அவர் முன்னாள் ஆசிரியர் என்று ‘ஹின்றி’ அடிப்பதற்குத்தான் ஆசிரியர் என்று எழுதப்பட்டிருக்கின்றது.) ஜூன் 16 ல் வெளியான தினகரன் பத்திரிகையிலே ‘அபியுக்தன்’ பிரசரித்த குட்டிஜோக் இந்தப் பின்னணியிலேதான் பிரசரிக்கப் பட்டது. இந்த ‘ஜோக்’ அமைச்சர் பதியுத்தீன் மற்றும் அவர்களைச் சாடும் அதே சமயத்தில், பெருமானுரின் மணிமொழியை இழிவுபடுத்துவதாகவும் அமைகின்றது.\* என்று ஒரு முஸ்லிம் பிரமுகர் விளக்கினார். ஒரு தரக்கத்திற்காக வேணும், இப்படிச் சுற்றில் வளைத்துப் பெறப்படும் பொருள்லே நான் விசுவாசம் பூணமாட்டேன். அமைச்சர் அலஹாஜ் பதியுத்தீன் மஹூத் அவர்களுடைய சங்கையை, சுய ஆதாயம் எதுவும் எதிர்பாராது நாட்ட, எவ்வாறு முந்தினேம் என்பதைப் பின்னர் பிரஸ்தாபிப்பேன்.

கௌரவ கல்வி அமைச்சர் அலஹாஜ் பதியுத்தீன் மற்றும் மூத் அவர்களிடம் பல சந்தர்ப்பங்களிலே என்னிப்பற்றித் தப்பும் தவறுமான கலைகள் எடுத்துக் கெல்லப்பட்டிருக்கின்றன. சுய ஆதாயம் பெறுவதற்கு—அறப்மாகிய இடமாற்றம் பெறுவதற்குக் கூட—என்னிப்பற்றிய கோள்கள் நிறைய எடுத்துச் கெல்லப்பட்டன என்பதையும் நான் அறிவேன். எனக்குப் பதவியுயர்வு வழங்கப்படலாம் என்று சில பல மாதங்களுக்கு முன்னர் பிரஸ்தாபங்கள் பல வட்டங்கள் லும் அடிப்படலாயின. நான் அமைச்சர் அவர்களுக்கு எதிராகச் செய்யும் பிரசாரங்கள் என்ற ஜோடினைக் கலைகளை, அமைச்சரின் செவிக்கீர்க்க சென்ற டையும் தீவிரக் கதியிலே முடுக்கிவிட்டவர்களிலே எம். எஸ். எம். இக்பாலும் ஒருவர். அமைச்சருக்கு நெருக்கமான ஓரிருவர், என் சுத்தவாளித் தனத்தினை எண்பிப்பதற்காக என்னை நேரில் அழைத்துச் கெல்லவுந் தயாராக இருந்தார்கள். அமைச்சர் அவர்கள் நியாயம் வழங்கும் செம்மனத்தினர் என் அவர்கள் கூறிய பொழுது நான் புனகாங்கிதம் அடைந்தேன். இந்த நல்லவர்களுடைய அழைப்பினை ஏற்று அவரை நான் நேரிலே சென்று சந்திக்கக்

கூச்சப்பட்டேன். என் கூச்சம் நியாயத்திலே வேறுன்றி யது. உத்தியோக உயர்வு சம்பந்தமாக அமைச்சரை நேரிலே சந்திப்பது என்பது, ஒரு விதத்திலே செல்வாக் கிணை உபயோகிப்பதுதான். நான் நேரிலே சென்று, இது விஷயமாக அவரைப் பார்த்து, அவரைச் சங்கடத் திற்குள் உள்ளாக்கக் கூடாது என்பது என் தளம். எந்த விதப் பயனும் ஆதாயமும் எதிர்பார்க்காமல், முஸ்லிம் சமுதாயத்தின் சலை - இலக்கிய விழப்புக்கும் வளத்திற்கும் ஊழியர்களை செய்திருக்கின்றேன். எல்லாம் வல்லவன் இதனை ஏழும் அறிவான். நேர்மையான சேவைக்கான தீர்ப்பு காலங் கடந்தாலும், நிச்சயமாக இறைவன் அளித்தே திருவான் என்று நம்புபவன் நான். எனவே, இறைவனின் தீர்ப்பினை அவன் வசத்து விட்டு விட்டு, நான் வாளாவிருந்த தேன். என்னை முழு உண்மைகளையும் பேசும்படியான ஓர் ஆக்கினைக்குள் இக்வால்ஸ் பிரசரம் உண்டாக்கி விட்டது. ஆக்கினையை ஏற்றேன். உண்மையான வர்த்தமானங்களை ஒள்ளு மறைவின்றி இங்கு பகிரங்கமாக அறிக்கையிடுதல் என் தர்மமாகிவிட்டது.

நான் 1954-ஆம் ஆண்டில், கம்பனை ஸாஹிராக் கல் ஓரியிலே, ஒரு பட்டாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அப்பொழுது மேற்படி கல்லூரியின் அதிபராக விளங்கிய அல்ஹாஜ் பதியுத்தீன் மற்றும் அவர்களே என்னை நியமித்தார் என்பதை நன்றிப் பெருக்குவதன் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். சில காலம் கம்பனை ஸாஹிராக் கல்லூரியின் விடுதிச்சாலையிலும் தங்க அவர் அனுமதித்தார். அப் பொழுது நான், பின்னர் ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகத் திகழ்ந்த ஜினப் முஹம்த் சாவி அவர்களுடன் ஒரே அறையிலே தங்கினேன். என்னை ஸாஹிராக் கல்லூரியின் சகாக்கள் அனைவரும் இனிமையாகவும் அன்பாகவும் நடத்தினார்கள். ஸாஹிரா வாழ்க்கை என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத பசுமையாக இருக்கின்றது. என் உணவுப் பழக்கங்களுக்கும், விடுதிச்சாலையின் உணவுப் பழக்கங்களுக்கும் தோதுப்படவில்லை. சாப்பாட்டுவசதி கருதி வேறு ஜாகை வைத்துக்கொள்ள நேர்ந்தது. இன்று அட்டாலைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதி பராக்கக் கடமையாற்றும் ஜினப் னமர் தீன் அவர்களும் நானும் ஒரே வீட்டினை வாடகைக்கு எடுத்து ஜாகை வைத்துக் கொண்டோம். இருவருக்கும் இடையில் இனிமையான நட்புறவு நிலவியது.

நான் யாழிப்பானைம் சம்பத்திஸிசியார் கல் ஓரியிலே  
 படித்துக் கொண்டிருக்கும் பொழுது ரஹிம் என்பவரின்  
 நட்புக் கிட்டியது. அவர் என் சக மாணுக்கர்; மன்னூர்  
 மாவட்டத்தைச் சேர்ந்தவர். அட்டானைச்சேனை ஆசிரியர்  
 பயிற்சிக் கலாசாஸையிலே தற்போது கடமையாற்றும்  
 நண்பர் ரஹிம் அவர்களை, முப்பது ஆண்டுகள் கழித்து,  
 சென்ற ஆண்டில் ரயில் பயணம் ஒன்றில்போது சந்தித்து  
 அளவளாவி மகிழ முடிந்தது. பல்கலைக் கழக வாழ்க்கை  
 யிலும் எனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் வாய்த்தார்கள்.  
 ஆனாலும், இஸ்லாம் கற்பித்துள்ள சோதரத்துவத்தின்  
 மேன்மைகளையும், அவர்கள் பயிலும் வாழ்க்கை முறையின்  
 எங்கிதந்களையும் கம்பளையில் வாழ்ந்த காலத்திலே தான்  
 இன்னால் முதல் முறையாக அறிந்து அறுடவிக்க முடிந்தது.  
 ,சகன் சாப்பாடு' என்ற விசேட விருந்து முறையையும்  
 முதல் முதலில் கம்பளை வாழ்க்கையிலேயே அறுபவித்தேன்.  
 எனவே, வாழ்க்கைப் போக்கிலே ஒரு மாற்றத்தினையும்,  
 தெள்ளிவான் பார்வையையும் நான் பெறுவதற்கு நமது  
 கல்வி அமைச்சரே முகல் வசதி செய்து தந்தார் என்  
 பதையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

அந்தக் காலத்தில் நான் தீவிர அரசியல் கடுபாடுடைய  
 வகை இருந்தேன். டெட்டிகமைத் தொகுதியிலே, காலஞ்  
 சென்ற முன்னேன் பிரதமர் டட்டி சேன்நாயக்காவட்டி  
 போட்டியிட்டுத் தோற்ற சமசமாஜக் கட்சி பிரமுகரான்  
 ஹெக்டர் விஜயதுங்க என் நண்பராகவும், சகாவாகவும்  
 விளங்கினார். பின்னர் அவர் கம்பளை நகரசபைத் தேர்தலிலே  
 போட்டியிட்டு வெற்றியிட்டியதாகவும் ஞாபகம். அக்  
 காலத்தில் அமைச்சர் ரி. பி. இலங்கரத்னு அவர்கள் தமது  
 குடும்பம் சுகிதம் கம்பளையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். ஹெக்டரும் நானும் சில வேளைகளிலே இலங்க  
 ரத்னு அவர்களுடைய வீட்டிற்குச் சென்று அவருடன்  
 உரையாடி மகிழ்ந்ததும் உண்டு. பாரானுமன்றத்  
 தேர்தலிலே போட்டியிட்ட இன்னேருவரும் கம்பளை  
 ஸாஹிராவில் என் சகாவாக இருந்தார். அவருடைய  
 பெயர் மெதிவாக்க என்று ஞாபகம். அவர் முதியவர்.  
 எனவே, அவருடன் மரியாதையுடன் விலகியே பழகினேன்  
 என் நெருங்கிய நண்பராகப் பழகியவர் எச். கிழு. எம்.  
 ஜெயவர்த்தனே. அவர் முன்னேன் காரியாதிகாரி. அவர் வீடு  
 பலாங்கொடையில் உண்டு. அவருடன் அங்கு சென்று  
 தங்கியும் இருக்கின்றேன். அவர் அமரர் பண்டார

நாயக்கவுக்குத் தூரத்து முறையில் உறவும் என்று ஞாபகம் கல்வி அஸூசிசர் அவர்கள் அமரர் பண்டாரநாயக்க அவர் கஞ்சைய பிரதான சாவாக அரசியல் மேடைகளிலும் பேசி வந்தார். அமரர் பண்டாரநாயக்க அவர்கள் பற்றிப் பத்திரிகைகளிலே வரும் செய்திகளைப் படித்து மகிழ அவர் தவறியும் இல்லை.

கம்பளை ஸாஹிராக் கல்தூரிஜய இலங்கையின் முன் ணணிப் பாடசாலையாகக் கட்டியெழுப்புதல் வேண்டும் என்று அக்காலத்திலேயே அல்லாஜ் பதியுத்தின் அவர்கள் சத்திய வந்தஞ்சை பாடுபட்டதையும் அறிவேன். அவர் எடுத்து வந்த எத்தனை யோ முற்போக்கண நடவடிக்கைகளுக்கு எல்லாம் பழையம் விரும்பிகளும், அவருடன் சொந்தக் குரோதம் பாராட்டியவர்களுமான முஸ்லிம் பிரமுகர் சிலரும் முட்டுக்கட்டட போட்டனர். தமது நிலையையும் தளத்தையும் விளக்கும் முகமாக அல்லாஜ் பதியுத்தின் மஹ்முத் அவர்கள் சில கூட்டங்களை ஏற்பாடு செய்தார். அக்காலத்திலே அவர் ஆங்கிலம்-சிங்களம்-ஆசிய இரு மொழி களிலும் சரளமாகப் பேசவார். மேற்படி கூட்டங்களிலே எனது தமிழ்ப் புலமையையும் பேச்சு ஆற்றலையும் மதித்துத் தமது ஆங்கில உரைகளைத் தமிழ்ப் படுத்தும்படி கேட்டுக் கொள்ளுவார். அவ்வாறு மொழிபெயர்த்து மகிழ்ந்தும் இருக்கின்றேன்.

தனிச் சிங்களமே நாட்டின் ஏக அரசு கரும மொழியாக கப்படுதல் வேண்டுமென்ற கோரும் தீவிர மாட்யலாயிற்று. அதனுடைய தார் கீக நியாயத்தை அல்லாஜ் பதியுத்தின் மஹ்முத் அவர்கள் எங்கள் மத்தியிலேயே உரத்துச் சிந்திப்பார். அக்காலத்திலே சிங்களத்திற்கும் தமிழக்கும் சம அந்தஸ்து வழங்கப்படுதல் வேண்டும் எல்ல மதத்தினை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிட்டு நின்றது. நான் அந்த மார்க்கத்தையே பயின்றேன். என் மார்க்கத்தைப் பயில வேறு களந் தேவைப்பட்டது. அதே சமயம் என் ஊழியரும் வாழ்க்கை முறையும் வேறாக அமைதல் வேண்டும் என்று இறைவன் நியமித்தன் போலும். நான் மட்டக் களப்பு மன்னிலே நிரந்தர வாசியாகி, என் வாழ்க்கை யும் வாரிசும் அந்த மன்னிலே வேறான்றுதல் வேண்டும் என்ற ஊழும் என்னை விரட்டியிருக்கலாம். என் சொந்த விருப்பத்தின் பேரிலே, ஸாஹிராக் கல்தூரிச் சேவையிலிருந்து விலகி, மட்டக்களப்பு மெதடிஸ்த கல்தூரியில், ஆசிரியனுணரேன்.

1956 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலே, தமிழர்கள் வெட்பாளரை எதிர்த்து நின்றவர்களுக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டேன். பட்டிருப்புத் தொகுதி யில், எதிர்மன்னிசிங்கம் அவர்களுக்குச் சார்பான பிரசார இயக்கத்தினை நானே முன்னின்று நடத்தினேன். நாற்றுக்கும் அதிகமான கூட்டங்கள், வே பேசினேன். எதிர்மன்னிசிங்கத்தின் வெற்றிக்கு என் பிரசார பலம் கணிசமான பங்களிப்புச் செய்தது. அமரர் பண்டாரநாயக்க அவர்களுடைய கொள்கைகளை முதன் முதலில் ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவு நல்கிய முதலாவது தமிழ் நாடானுமன்ற உறுப்பினர் எதிர்மன்னிசிங்கத்தான். அவர் களிடைதொழில் அமைச்சருமானார். நன்றிக் கடனுக்காகவேனும் எனக்கு நல்லதோர் அரசாங்க உத்தியோகம் பெற்றுத் தருவதிலே அவர் முனிப்புக் காட்டினார். தேர்தல் பிரசாரத்திற்காகப் பெறப்படும் உயர்ந்த உத்தியோகம் கைலஞ்சம் பெறுவதை நிகர்த்ததே என்பதினாலும், எதிர்மன்னிசிங்கத்தின் அன்பு வேண்டுகோளை நிராகரித்தேன். இதே தேர்தலில், பின்னாள்ளு நிந்தனூர்த் தொகுதி நாடாஞ்சுமன்ற உறுப்பினராக விளங்கிய மர்ஜனும் 'சுவீட்' மஜீத் அவர்கள் சார்பாகவும் பிரசாரஞ் செய்தேன். அப்பொழுது அவர் பொத்துவில் தொகுதிக்குப் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாகப் பேசிய ஒரேயொரு தமிழன் நானே, என் அரசியல் ஊழியத்திலும் தமிழ்த் தொழிலிலும் கல்வெறிகளும் பொல்லடிகளும் பெற கேர்ந்தது. இலட்சியப் யயனத்திலே துணிந்த ஒருவனை இந்த வன்முறைகள் கடுத்து நிறுத்துவது கிடையாது. அதே காலப் பகுதியில் தொழர் பிட்டர் கெனமன், டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா ஆகியோர் கிழக்கிலங்கை விஜயத்தினை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு ஏற்ற மொழி பெயர்ப்பாளராக நான் நியமிக்கப்பட்டேன்.

இத்தகைய பழக்கங்களை முன் வைத்து, இற்றை வரை என் சொந்த ஆதாயங்களுக்கு, எந்த உதவியையும் நான் இவர்களிடம் யாசித்தது கிடையாது என்பதை நான் இங்கு பகிர ச்கமாக அறிக்கையிடுவதிலே பெருமையடைகின்றேன்,

1960 ஆம் ஆண்டு ஜூலை மாதத் தேர்தலிலே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்றிருந்த நமது பிரதமர் கிறிமாவோ பண்டாரநாயக்க, தேர்தல்

பிரசாரங்களிலே கலந்து கொண்வதற்காக திருக்கோணமலை மாவட்டத்திற்கு வந்திருந்தார். திருக்கோணமலை தொழுநியிலே போட்டியிட்ட ச. ஆர். எஸ். ஆர். குமாரசாமி அவர்களை ஆதரித்துத் திருக்கோணமலையிலே ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலே, குமாரசாமியை ஆதரித்துப் பேசிய கிழக்கிலங்கை வாழ் தமிழன் நான் ஒருவனே, மூத்த தொழுதிக்குப் பிரசார வேலைக் குச் சென்றுள்ள பிரதமர் கோஷ்டியினர் திருக்கோணமலை கூட்டத்திற்கு வந்து கைரும் வரையிலும், கூட்டம் கலைந்து போகாதவாறு நா பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். தீர்க்கனுடைய கோந்கையை ஏற்று, நான் இரண்டு மண நேரம் வரையிலும் பேசி, பிரதமர் கோஷ்டியினர் வந்த சேர்ந்த பின்னரே, என் உரையை முடித்து மேட்டயை விட்டு இறங்கினேன். பிரதமர் கோஷ்டியுடன் அல்லுாத் பதியுத்தின் மற்றுத் அவர்களும் வந்திருந்தார்கள். என் சாதனை கூறப்பட்டு, என்னைக் கூட்ட அமைப்பாளர் அல்லது பதியுத்தின் மற்றுத் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். என்னைச் சட்டென்று டையாஸப கண்ட அவர், புன்முறைவு செய்து, “பொன்னுத்துரையை எனக்குத் தெரியும். அவர் என்று டைய ஆசிரியராகக் கம்பனையிற் படிப்பித்தவர்,...” என்று அங்கு பாராட்டி, என் சுக செய்திகளை விசாரித்தார். அப் பொழுது மைத்திரிபால சேந்நாயக்க அவர்களும் அவருக்குப் பக்கவிலே அமைந்திருந்தார்.

நான் மட்டக்களப்பிற்குத் திரும்பும் வழியிலே, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர், நான் மேற்படி திருக்கோணமலைக் கூட்டத்திலே கலந்து கொண்டதற்காக என்னைத் தாக்க முன் வந்தார்கள். அதிலிருந்து எவ்வாறு நான் சாகலமாகத் தப்பினேன் எப்பதற்குச் சாட்சியங்கள் ஒலுவில் நூலு வெப்பை இன்றும் நம் மத்தியில் வாழ் கிண்ணர்கள். இந்தத் தேர்தலில் பின்னர், அல்லுாத் பதியுத்தின் மற்றுத் அவர்கள் கல்வி அமைச்சரானார். குமாரசாமி அவர்களைத் தேர்தலிலே ஆதுரித்த சிலரேனும், சலுகைகள் பெற்று வாழ்க்கையிலே முன்னேற்றியிருக்கின்றார்கள். இந்தக் கட்டடத்திலே கூடு, நான் எந்த அரசியல் வாதியையும் நந்தித்து, எந்தச் சலுகைகளையும் யாசித்த தில்லை.

பிரதியமைச்சர் ஜானுப் பி. எஸ். அலதுல் மஜீத் அவர்களுடைய அறிமுகமும் நடையும் எனக்கு 1964 ஆம் ஆண்டு

ஏற் கீட்டியது. இன்றளவும் இந்த நட்பு சுக்கையுடன் நிலைத்து வருகின்றது. மஜீத் அவர்கள் பிறந்த ஊரான கிண்ணியா நான் பிறந்த ஊரைப் போன்று யக நெருக்கமானது. வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் அங்கு சென்று கவிஞர் அண்ண வின் விருந்தினராகத் தங்கி மகிழ்ந்ததுண்டு. இலக்கியத் சார்ந்த என் இலட்சியப் பயணத்திலே, இளம்பிறை ரஞ்சமானுக்கு அடுத்த ஸ்தா எத்தில் அண்ணலே என்கு இனியராகவும் நெருக்கமான வராகவும் இருந்தார். அண்ணல் என் சகா மட்டு மல்ல, கவிதைக் கலையின் நூட்பத்தினை விண்டு காட்டிய ஆசானுமாவர். ஏ. எஸ். ஏ. மஜீத் கவிஞர் அண்ணல் ஆகிய இருவரும் உற்றினர்கள். இருவருக்கும் சில பல காலங்களிலே அரசியல் தொற்றிய முரண்பாடுகள் முனைப் பாக எழுந்ததையும் நான் அறிவேன். இருப்பினும், அண்ணல் மீது நான் பாராட்டிய செப்பமான நட்பின் காரணமாக, மஜீத் என் மீது விரோதம் பாராட்டியது கிடையாது. கிண்ணியாவில் நடைபெற்ற நான்கு விழாக்களிலே, அவரும் நானும் ஒரே மேடையில் அமர்ந்து சொற்பொழி வகள் ஆற்றியுள்ளோம். கடைசித் தடவை நாமிருவரும், கவிஞர் அண்ணல் அகால மரணம் அடைந்த பொழுது, அவர் நினைவாக நடத்தப்பட்ட இரங்கங்கள் கூட்டத்திலே கலந்து கொண்டோம். என் நெஞ்சம் ஓவதையாலே சாம்பியது, அண்ணல் இல்லாத கிண்ணியா சடுதியாக வெற்றுராகத் தோன்றியது.

என்னுடைய சங்கடத்தினை மஜீத் புரிந்து கொண்டார். இரவு விருந்தினை அவரே ஏற்பாடு செய்தார். “பொன்னு! அண்ணல் மறைந்த துக்கத்திலே, நீ கிண்ணியாவை மறந்துவிட வேண்டாம். உன் வருகைக்காக அண்ணவின் வீட்டுக் கதவுகள் எவ்வாறு திறந்து கிடந்தனவோ, அவ்வாறே என் வீட்டின் கதவுகளுந் திறந்திருக்கின்றன” என்று அன்பொழுகக் கூறினார்.

வானேவி மூலம் இலக்கிய விழிப்புக்கு வித்திடும் வகையில் ‘கலைக்கோலம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வேன். என் நிகழ்ச்சியில் புதிய குரல்கள் ஒலிக்கத் துவங்கின. மலையக இலக்கிய ஆற்றல்களுக்கும், முஸ்லிம் எழுத்து முனைப்புகளுக்கும் கணிசமான இடம் கொடுத்தேன். சகலருக்கும் வாய்ப்பளிக்கும் முகமாக ஒரு வருக்கு ஒருமுறைதான் சந்தர்ப்பம் என்ற கொள்கையை

வகுத்தேன். என்னுடன் கொள்கைகளிலே மாறுபட்ட வர்களுக்கும் தாராளமாக இடம் அளித்தேன். கலை-இலக்கிய விவகாரங்களிலே கருத்து மோதுதல்கள் சங்கையானவை என்பது எனக்குக்கந்த வேதம்.

இந்தச் சந்தர்ப்பத்திலே (1972) அப்துல் மஜீத் அவர்கள் இலக்கிய நிகழ்ச்சிகள் சில ஒலிபரப்பபடுதல் வேண்டும் என்ற கரிசனையுடன் 'மஜீத் திட்டம்' ஒன்றினை முன்வைத்தார். அத்திட்டம் அங்கீரிக்கப்பட்டு, அதற்கான நேரமும் பணமும் ஒதுக்கப்பட்டன. அது சம்பந்தமான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பொறுப்பு என்பீது சமத்தப்பட்டது. பிரதி அமைச்சருடனும் வாடெனுவி அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சகல பிராந்தியங்களுக்கும், சகல பகுதியினருக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கும் முகமாக நிகழ்ச்சி நிரலை வகுத்தேன். தயாரிப்பாளர்களையும் நடத்துநரரயும் அழைத்துப் பேசி, அடுத்த மாதமே 'மஜீத் திட்டம்' அமலாகும் தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையிலேதான், தமது சொந்த வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்வதற்காக, சோஷலிஸ் அரசிய லிலேகுளிர் காய்ந்து கொண்டிருக்கும் கலாநிதிகள் கைலாச பதியும், சிவத்தம்பியும் மஜீத் திட்டத்தினை முறியடிக் கும் சதித்திட்டத்திலே தீவிரமாக ஈடுபட்டார்கள். சதித் திட்டத்தின் முழு விபரங்களும் இதுவரை கிட்டவில்லை. ஆனால், சதியின் கோலங்களை அறிவுதற்கான சூசகத் தடையங்கள் ஏராளமாகக் கிட்டியுள்ளன. 'மஜீத் திட்டம்' அமுலானால், தமிழ்ச் சேவையிலே மூஸ்லிம்களுடைய செல்வாக்கு ஒங்கிவிடும். மூஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மனி நேர நிகழ்ச்சியில் எந்தக் கூத்தும் ஆடிக் கொள்ளல்லும். அவர்கள் எங்களுக்குத் தமிழ் படிப்பிக்க வரத் தேவையில்லை! என்ற தீவிர மூஸ்லிம் எதிர்ப்புப் பிரசாரம் கட்டவிழக்கப்பட்டது. தரமான கலை-இலக்கிய நிகழ்ச்சிகள் தமிழ் சேவையில் இடம் பெறுதல் வேண்டுமென்ற நன்னேக்கத்திற்காகத் திட்டத்தினை அங்கீரித்த தமிழ்ச்சேவை இயக்குநர் கே. எஸ். நடராஜா அவர்கள் தமிழரசு சார்பானவரென்று சித்திரிக்கப்பட்டார். மஜீத் திட்டத்தினை நிராகரப்பதற்கும், அழைச் சர் செ.குமாரரூபியர் அவர்களுடைய செல்வாக்கினாலே நியமிக்கப்பட்ட புதிய ஆலோசனைக் குழுவின் சிபார்சு

தனை அமுல் நடத்துவதற்கும் சி. வி. இராஜசுந்தரம் மேலதுக் இயக்குநராக்க கொண்டு வந்து சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து இன்றளவும் தமிழ்ச் சேவையிலே இந்த அநியாயமான இரட்டை நிர்வாகம் நீடிக்கின்றது.

எனக்குத் தரப்பட்ட அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டன. பொருளாதார ரீதியில் நான் அடைந்த பாதிப்பகள் அதிகம். சத்தியக் கலைஞர்கள் தன்னுடைய இலட்சியப் பயணத்தைத் தொடரும்பொழுது பொருளாதாரக் கஸ்ட் நஷ்டங்களை மதிப்பதே கிடையாது.

‘நீங்கள் பெரும்பாலும் முஸ்லிம்களுடனேயே பழகு கிட்டிர்கள். அவர்களுடைய கலை-இலக்கிய முன்னேற்றத்திலேயே கண்ணுங் கருத்துமாக இருக்கின்றிர்கள். அவர்கள் உங்களைப் பயன்படுத்துகின்றார்களே ஒழிய, என்ன முன்னேற்றத்தைக் கண்டார்கள்? பேசாமல் மஜ்ஹதையும், ரஹ்மானையும் விட்டு விட்டு வாருங்கள். குமார சூரியரிடம் அறிமுகஞ் செய்து வைக்கின்றோம்- அவர் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்’ என்று சிலர் காதும் வந்தனர். இவ்வாறு என்னை அணுகியவர்களுடைய நாணயத்தினை இன்றளவுஞ் சந்தேகிக்கில் ரேன் என்பது ஒரு புறமிருக்க, முஸ்லிம் சமுதாயத்தின் கலை-இலக்கிய எழுச்சிகள் என் காரணமாகச் செப்பமடைகிள்ளன என்பதை நினைத்துப் பெரு மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

‘மஜ்ஹத் திட்டம்’ நிராகரிக்கப்பட்ட பின்னருங்கூட, வானேலி நிகழ்ச்சிகளுக்கு எழுதும்படி தயாரிப்பாளர்கள் சிலர் என்னை நேரிலே கேட்டுக்கொண்ட போதிலும், இற்றைவரை நான் ஒரு நிகழ்ச்சியைத்தானும் எழுத வில்லை. நான் ஒம்பும் கலா ரத்தியம் அவ்வளவு உயர்வானது என்று அறிக்கையிடுவதிலே பெருமையடைகின்றேன். முஸ்லிம்களுடைய கலை - இலக்கிய வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் உன்னி வகுக்கப்பட்ட திட்டத் திற்கு இந்தச் சதி ஏற்பட்டபோது, இந்த இக்கால்ஸ் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அவர்களுடைய சமுதாயப் பற்று எங்கே போயிற்று? தமது அருநாதரான செல்வராஜனின் நிகழ்ச்சிகள் சேமமுடன் பாதுகாக்கப்பட்டல் வேண்டும் என்று அக்கறை காட்டியதற்கு அப்பாற் செயல்றவர்களாகவே வாழ்ந்தார்கள்.

நான் பயின்ற கலா சத்தியத்திலேயே ரவுமானும் என் சகாவாக இருந்தபடியால், இளம்பிறையும் நேர் ததி யான சத்தியத்தையே கடைப்பிடித்தது. பதவியில் இருப் பவர்களுக்கு ‘ஜஸ்’ வைத்துப் பேசுவதும், அவர்களுக்கு கூஜா காக்குவதும் நாம் இன்றுவரை பயிலாத கலை யானும்.

1968 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ‘இளம் பிறை’ திருக்குர் ஆன் மலராக வெள்ளந்தது. ‘உண்மை சடும்’ என்ற தலையங்கத்தில், ‘.. திருக்குர் ஆன் விழா தேசியக் கமிட்டியில் தலைவரும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு முஸ்லிமுமான கௌரவ எம். எச். முஹம்மது அவர்கள் சத்தியத்துடனும், நேர்மையுடனும், நியாயத்துடனும் நடந்து கொள்ளவில்லை. அதைத் துலச கோதரத்துவத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் உயர் கொள்கைகளுக்கு முரணாக நடந்து சொன்னார். திருமறையின் விழா இஸ்லாமியன் ஒவ்வொரு வருக்கும் பொதுவான விழாவாக இருந்தும், குறுகிய கட்சி அடிப்படையையும் அரசியல் ஆதாயத்தையும் வைத்துக் கொரவ அமைச்சர் இஸ்லாமியன் கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படுத்திவிட்டார்...டாக்டர் பதியுத் தீன் மற்றுத் கட்சி அரசியலின் அடிப்படையிலேதான் விழாக்களிலிருந்து ஒதுக்கப்பட்டார்’ என்று எழுதியது.

புனித திருக்குர் ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டு கள் நிறைவரும் கொண்டாட்டங்களிலே, அல்லாது பதியுத்தீன் அவர்கள் சங்கை செய்யப் படவில்லை என்று இளம்பிறை மட்டுமே போர்க்குரல் எழுப்பியது. அமைச்சர் முஹம்மது அவர்களுடைய எதிர்ப்பையும் பொருட் படுத்தாது நேர்மையின் பக்கவில் நின்று வாதுரைத் தோம். இதனைத் தொற்றி, இப்பொழுது முஸ்லைநாள் அமைச்சராகிவிட்ட முஹம்மது அவர்களின் கையாள் ‘இளம்பிறை’ மீது 50,000 ரூபாய்களுக்கு நஷ்டசூடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முனைந்தார். இந்த ஸிபாங்களையும் விரிவாக்கித் தவிர்க்கின்றேன்.

‘ஸமீ மணித் திருநாட்டின் வாழ்விற்கும் வளத்திற்கும் முஸ்லிம்களின் பங்கும் மிக மிகத் தேவையென்பதை உணர்ந்த தோடு அவர்களுக்கு உணர்த்தவந் தலைப்பட்டார். தமது நன் நோக்கினைச் செயலாக்கத் தாலைத் தளபதியாக

அல்லாஜ் டாக்டர் பதியுத்தீன் மஹ்முத் அவர்களைத் தேர்ந்தெடுத்தார். இன்றைய அரசியல் மாற்றத்தில் முஸ்லிம்கள் அரசியல் விழிப்பும் பங்கு கொள்கின்றது’ என்று பிறிதோர் ஆசிரியர் தலையங்குத்தில், இனம் பிறை எழுதி மகிழ்ந்தது.

‘கருமுகிலிலே தோன்றிய மின்னல் போன்று யாருமே எதிர்பார்க்காத சடுகியில் அல்லாஜ் பதியுத்தீன் மஹ்முத் அவர்கள் சோஷலிஸக் கருத்துக்களை முன்வைத்து, முஸ்லிம் கனுடைய அரசியல் இயக்கத்திற்குப் புதிய தொரு சுருதி கேர்த்தார். பெரும்பாலும் வணிகத் துறையிலே ஈடுபட்டுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் அவர் முன்வைத்த சோஷலிஸ கருத்துக்கள் செலாவணியாக மாட்டாது என்று ஆகுடம் சொன்ன ‘அரசியல் பண்டிதர்கள்’ இருக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் புதிய வீறுடல் அரசியல் உணர்வும் சோஷலிஸக் கருத்துக்களும் வேர் கொண்டு விட்டன... இந்தச் சாதனையை இயற்றியதற்காக வேலூம் டாக்டர் பதியுத்தீன் மஹ்முத் வரலாற்றில் இடம் பெற்றவராகி விட்டார். அவருக்கு ‘இளம்பிறை’ தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது’ என்று இன்னேர் இதழில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தோம்.

‘சேர! உங்கலைப் பற்றி இப்படி எழுதியிக்கின்றோம்; அப்படி எழுதியிருக்கின்றோம்’ என்று அமைச்சர் அல்லாஜ் பதியுத்தீன் அவர்களை நேரிலே கண்டு, பத்திரிகையையும் கொடுத்து, அறிமுகத்தை வளர்த்துக் கொள்ளவே சாமான்யன் ஒருவன் விரும்பியிருப்பான்.

கலை-இலக்கிய வாழ்வில், அன்றும் சரி, இன்றுஞ் சரி எம்மறத்திலே சரியெனப் படுவெற்றை நாம் (நானும் ரஹ்மானும்) எடுத்துக் கூறுத் தயங்கவில்லை. அதற்காக எந்தக் குவியை நத்தியதுமில்லை. இந்த உரத்து சத்தியங்கள் கெளரவ கல்வி அமைச்சரின் கெவிகளை அடைய விடாது தடுத்து நின்றவர்களைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொண்டதும் இல்லை.

அசிங்கங்களை இயற்றி விட்டு, மோசமான பொய்களைக் கூறி கல்வி அமைச்சர் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் சின்டு முடித்து விடும் கையாலாகாத சில்லறைத்தனத்தினை இக்வால்ஸ் மேற் கொண்ட படியாற்றுன்

இவற்றை விஸ்தாரமாகப் பிரஸ்தாபிக்க நேர்ந்தது. கய் திம்பட்டம் அடித்தல் என்றுமே எனக்குப் பிரீதியானதல்ல.

கல்வி அமைச்சரின் ஒன்று புகழிலே குனிர் காய்ந்து, அவனுக்குக் குழிபறிப்பதற்கு இக்வாஸ்ஸு-முஹிதீனின் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது என்று ஊகிக்கலாம்— பாடுபட்டிருக்கின்றார்கள் என்ற உண்மையை எம். எஸ். எம். இப்பால் தமது கட்டுரையிலே அம்மணமாக ஒப்புக் கொண்டிருப்பதுதான் மிகவும் வேடிக்கூடியானது. இந்த இப்பால் தமது விமர்சனக் கட்டுரையிலே பின்வரும் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார் - அன்றேல், சொல்ல முனைந்திருக்கின்றார். (1) இத்திடெப்பை, ஏ. எம். எ. அஸ்ஸீ, ‘எச்செம்பி’ ஆகிய மூவரே முதல் வரிசையில் அமர்த்தப் படத்தக்க முஸ்லிம் தலைவர்கள். (2) கடந்த கால் நூற்றுண்டு காலத்திலே போதுப்பணியில் உழைத்த முதல்வர் ‘எச்செம்பி’. (3) இல்லாமிய சோஷவிலை முன் வளரியின் முத்த ஸ்தாபகர் எச்செம்பி; அதற்கு அடுத்த முக்கியஸ்தர் ஹவிம் இஷாக்; கல்வி அமைச்சர் அல்லூராஜ் டாக்டர் பதியுத்தீன் மற்றுத் முன்றும் இடத்தைத்தான் பெறுகின்றார்! (4) அல்லூராஜ் பதியுத்தீன் மற்றும் அவர்கள் தேர்தலிலே போட்டியிடாதவர்; எனவே, தலைவரெனக் கொள்ளத் தக்கவரல்லர். தேர்தலிலே போட்டியிட்டபடியால் ‘எச்செம்பி’ அவரிலும் பார்க்க மேலான தலைவர்! (5) மென்றானு அடில் கலாச் ஆஸாத் அவர்களின் கல்விக் கோட்பாட்டை அநுசரித்தே, நமது கல்வி அமைச்சர் தமது புதிய கல்வித் திட்டத்தைத் தந்துள்ளார். (6) இல்லாமிய சோஷவிலை முன்னணிக்கும் ஏ. எஸ். ஏ. மற்றுத் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

நம் கண் முன்னாலே கல்வி அமைச்சராய்க் கௌரவத் துடனும் அதிகாரத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரைப் பற்றி இவ்வளவு ரஸ்மட்டமாக எழுத முனைந்த இக்வாஸ்ஸு, வேறு எந்தச் செய்திப் புரட்டிகளிலேதான் இறங்க மாட்டார்கள்?

தமிழ் மொழி கற்பிப்பதற்கான நூல்களிலே தரட்டின் முன்னேற்றங் கருதியும், சோஷவிலை முன்னேற்றத்திற்கு உந்துவிசை கொடுக்கும் விதத்திலும், முஸ்லிம் நலன் களுக்கு உரிய இடம் கொடுக்கும் வகையிலும் நான் தமிழ் நூலாக்கச் சபையிலே பணியாற்றினேன். இவற்றை எல்லாம் முறியடித்து யாழ்ப்பான வைத்தித்தின் நலனை

மட்டுமே காட்டும் வகையில் எடுக்கப்பட்ட சுதி முயற்சி தன் பற்றி விரிவஞ்சியே தவிர்க்கின்றேன். இன்னா அல்லாது! இவைபற்றிய முழு வரலாற்றையும் இன்னெல்லா சந்தர்ப்பத்திலே அறிக்கையிடுவேன்.

எம்.எஸ்.எம். இக்பால் தன் வகை பாட-ஆக்கு யாரையும் மிச்சம் விட்டு வைக்கவில்லை: 'பள்ளிவாயில்களே மூஸ் விம்களின் கல துறை வளர்ச்சிக்கான செயல்கமாக' இயங்குதல் வேண்டும் என்பது மூஸ்விம்கள் பயிலும் சங்கையான நெறியாகும். இதைக் கார்ய சாதனையாக்க உழைத்த மர்ஹு உம் எ. எம். எ. அஸீஸ் ஒரு பகற் கன வாளராம்! நீல்மியா கலாபிடம் இந்தப் பகற் கவவாளானின் நிலைவுச் சின்னமாம்! பேஷ், பேஷ்! இந்தக் 'கண்டுபிடிப்பு' களுக்காகத்தான் இக்வால்ஸ் கோவிடியினருக்கு நீல்மியா கலாபிட அதிபர் தமது நல்லாசிகளை வழங்கி வருகின்றார் போலும்!

சமீத்து மூஸ்விம் மக்களுடைய தற்காலத் தமிழ்ப் பணியின் விழிப்புக்கும் விருத்திக்கும் என்னுடைய பங்க என்ப்பது கணிசமானது என உரத்துச் சிந்திப்பதற்குக் கூச் சமாக இருக்கின்றது. இதைப் பிரசித்தப்படுத்துவதைத் தவிர வேறொந்த மார்க்கத்தையும் இக்வால்ஸ் எனக்குத் தந்து வைக்கவும் இல்லை.

1956-க்குப் பிற்பட்ட காலப் பகுதியிலே, சமீத்து மூஸ்விம் இளைஞருடைய கலை-இலக்கிய முயற்சிகளுக்கு என்னைப் போன்று எந்தத் தமிழ் ஏழுத்தாளர்கள் மட்டுமல்ல, மூஸ்விம் ஏழுத்தாளர்கூட ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவில்லை என்பது நிசம். இந்தக் கூற்றினைக் கடுகு மதியாளரான இக்வால்ஸ்கூட ஆட்சேபிக்சமாட்டார்கள் என்ற போதிலும், தமிழ் என்னுந் தொழிலிலே, பல்வேறு கட்டங்கள்லே என் சகாக்களாகவோ, என் நண்பர்களாகவோ, எனக்கு வேண்டியவர்களாகவோ அன்றேல் என் ஆலோசனைகளாலும் ஏழுத்துச் செப்பம் பெற்றவர்களாகவோ உள்ள, இன்றும் நம் மத்தியில் வாழும், பின்வருவோரை என் உரிமை பாராட்டலுக்குச் சாட்சிகளாய் அமர்த்துகின்றேன்,

பிரதி அமைச்சர் ஏ. எஸ். ஏ. மஜீத், கம்பனை ஸாஹி ராக் கல ஆரா அதிபர் எம். எம். ச. மீம், ஏஜஸ் பட்டின சபைத் துலைவர் எம். ஏ. வி. ஏ. ரஹ்மான், புரட்சிக்

கமால், பித்தன், அல்ஹாஜ் ஆ. மு. வரிபுத்தின், அதி  
பர் ஜே. எம். எம். அப்துல் காதிர், ஹாபிஸ், எம். கே.  
செய்யது அஹமது, தெல்தொட்டை நூர், யுவன், ஏ.  
ஸி. எம். சுபியான், கஹேர் ஹபீப், சி. பி. எம். காசிம்.  
எச். எம். பி. முஹிதீன், மருதார்க் கோத்தன், எம். ஏ,  
நு. மான், எஸ். ஏ. செய்யது ஹஸன் மெளலானு, எம்.  
ஈ. மஹாத், பி. எஸ். பிரா, பஸீல், ஏ. காரியப்பர்,  
அங்கு மொஹிதீன், நிந்தலூரான், எம். ஐ. எம். தாழவிர்  
எம். ரி. ஏ. ஜப்பார், எம். எச். எப், அபீர், அவை  
வேந்து, மருதமைந்தன், பாணந்துறை மொயின் அடீன்,  
பிரூவோடை எஸ். எல். எம். ஹனீபா, வை. அகமத்,  
ரி. என். எம். புஹாரி, வி. ஏ. கழுந், மெ. எச். குத்காஸ்  
அ. ஸ். அப்துஸ் ஸமது, எம். எம். இர்பான், பொத்து  
விஸ் காசிம், ஆஸாத் மெளலானு, ஆவாஹர் ஹாக்கூன்,  
ஞோடு நஸீர், ஞோய் இக்பால், வெலிகாமம் பாஷில்,  
நயீமா ஏ. பஸீர்; ஜே. ஜே. மெக்காடர்,.....

கிழக்கு மாகாணத்திலே என்னிடம் தமிழும் சுத்திர  
மும் பயின்ற முஸ்லிம் மாணவர்கள் வடக்கீக புல்மோட்டை  
தொடக்கம் தெற்கே பாணம் வரையிலும் அரந்து வாழ்  
கிள்ளார்கள். அவர்களுடைய தற்போதைய வாழ்க்கை மூன்  
வேற்றுத்தனத நினைத்துப் பார்க்கப் பெருமையாகவும் இருக்  
கின்றது. அவர்களிலே சிலரே நூல் நான் ஏற்படுத்திய தாக்  
கத்தினுலும் கலை-இலக்கியத் துறையில் ஈடுபட்டார்கள்.  
உறுப்பான் வெளியிட்ட 'இளம்பிறை' கிளையின் கூட  
டாகிரியர் என்ற முறையில், கிழக்கு மாகாணத்திற்கு அப்  
பால் வாழும் இளாகுருடைய எழுத்து முயற்சிகள் பிரசர  
மாவதுந்தகுக் களம் அமைத்துங் கொடுத்துள்ளேன். அவர்  
கிளையும் என் கூற்றுக்கு ஏற்ற சாட்சிகளாய் இங்கு அமர்த்  
யிருக்கின்றேன்: சேகு பழிலா. பயர்கள், எம். ஐ. சின்ன  
வெப்பை, மு. ஆதம் வெப்பை, நாகு வெப்பை, காவிதீன்,  
காவித், சீனி முஹம்மது, சின்னராஜா, எம். எம். ஆதம்  
வெப்பை, உமர் வெப்பை, ரஹீம், யூசுப் சாலீப், எம். சி.  
மோதுமட், எம். ஏ. ஓலீஸ், சித்திக், எம். எம். முஹம்  
மது, வை. செய்யது ஜே. மெளலானு, எம். ஏ. கான்,  
மருதழை ஹுபீது, எஸ். எச். ஜே. ஹாக்கூன், ஏ. எல்.  
எம். அமின், யூ. எஸ். ஜெஹினுலாப்தீன், ஏ. எல். எம்.  
ரஜப்தீன், ஏ. ஆயிஷா, ஜே. குலாம் முஹம்பதீன். ஏ.  
சுனிகத்தும்மா, ஏ. பீர் முஹம்மது, எம். சி. எப். மன்  
கூர், ஏ. ஆதம் அவைபை, ஏ. வித்துப்பி, எம். எம்.

ஜூனை தின், மு. இஸ்மாயில், அக்கலரையூர் ஆதம் பிழை யன்றி நாகர் உம்மா, மஜீத் ராவுத்தர், எம். எப். ஜெயினு வாப்புதின், நாகர் ஏ. பாவா, எம்.எச். எம். மங்குர், எஸ். எம். ஏ. கழுர், எம். எம். இப்ரூவரீம், ஏ. ஆர். எம். பரீதி.

தமிழ் இலக்கிய உலகினைப் பற்றி இவர்கள் கோட்டதி டுள்ள சப்பைக் கருத்துக்கள் ஏராளம். இந்த தூல் பரப் பிற்கள் அவற்றைப் பற்றிய பிரஸ்தாபங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. ‘நூல் விமர்சனம்’ என்ற பிரசுரத்தினை வாசிக்கு முடிந்ததும், இக்வால்ஸைப் பற்றிப் பின்வரும் அபிப்ரேராயக்கள், ஒரு சராசரி வாசகனுடைய மந்த்திலை கூட எழுதல் தவிர்க்க முடியாததாகும். அவர்களுக்குத் தெவிவான் கமிழ் அறிவு இல்லை. தமிழிலே எழுதும் ஆற்றல் அற்றவர்கள். வரலாற்று ஞானம் இல்லாதவர்கள். விமர்சனப் பார்வையே புரியாதவர்கள். இலக்கிய வரலாறு பற்றி எதுவும் அறியாத அப்பாவிகள். சம கால இலக்கிய நிகழ்வுகள் பற்றிய பிடிமானங்கைவரப்படாத அசடுகள். அம்மட்டோ? இல்லாம் பற்றியும் ஞான சூன்யப் பேதை யாக இருக்கின்றார்கள். இவற்றைக் கோடி காட்டுவதற்கான கில் பதப் பருக்கைகள் மட்டுமே இங்கு பிரஸ்தாகிக்கப்பட்டுள்ளன.

‘முன்விம் விவகாரத் தொற்றி ‘எஸ். பொ. எழுதுவதற்கு ‘பந்தவா’ வழங்கிய உலமாக்கள் யார்?’ என்ற வினாக்களாவதத்திலே இக்வால்ஸ் இறங்கத் தேவையில்லை. இதுபற்றி எழுதும் ஒருவகை அதிகாரத்தினை இந்த இக்வால்ஸ், பின்னர் வெளியிட்ட ஆறு பக்க பிரசுரத்தின் மூலம் மேறும் உறுதிப்படுத்தி இருப்பதும் வேட்களை தாண். நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்கள் பற்றிய வரலாற்று நால்கள் எல்லை வெளிவந்துள்ளன. இதுபிபி ஆம்: அ. வெ. நடராஜன் எழுதிய ‘நபிகள் நாயகம்’ வாழ்க்கை வரலாறு என்னும் நூல் வெளிவந்திருக்கின்றது. ‘முஸ்லிம் அல்லாத ஒருவர் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றைத் தமிழில் எழுதியது பெருமை’ என்று இந்தேயன் முஸ்லிம் லீக் தலைவர் காபிதே மீல்லத் தனுப் பொ. முகம்மது இஸ்மாயில் சாதாரிப் அவர்கள் முசுகுரையும் ஸ்ரூங்கியுள்ளர். இந்தக்கைய ஒரு தகவுரைக் கேட்டாம், என்னைச் சம்பந்தப்படுத்திய நாலுக்கு நான் எழுதும் பதிலுரைகளுக்குத் தேவையில்லை என்பது மிகவும் சாமான்யமான நியாயம்.

இன்னும் ஒன்று. வர்க்கச் சமரிலே நானும் தோழர் எச்செம்பியும் ஓரே அணியில் நிற்றல் நியாயம். ஆனால், மதத்தின் பிரிவினைக் கோஷங்களினாலும், கலை - இலக்கியம் பிசக்கவினாலும், தலைமைப் பதவிக்கு அவர் இக்வால்லிங் பிபார்சினை நாடுதல் படு அநியாயம். அந்த அநியாயத்தை அறுக்கும் சமரிடே, என்பொன்ற சத்தியக் கலைஞர்களின் தாஸையிலே இணைதல் தவர்க்க இயலாது. இதுவே எனக்குத் தற்பொழுது விடிந்துள்ள தர்மம். சத்தியப் போரிலே ஆபத் தர்மமுஞ் செல்லும்.

இங்கு நான் பிரஸ்தாபத்திற்கு எடுத்துக் கொள்ளாத பகுதிகளிலே இக்வால்ஸ் அழுது வடித்துள்ள அசட்டுக் கருத்துகளை நான் ஏற்றுக் கொண்டேன் என்ற அர்த்தமும் இல்லை. அவற்றை எல்லாம் அக்கு வேறு, ஆணி வேறுகப் பியித்து அம்பலப்படுத்துவதாயின் இந்த நூல் மேலும் பல பாகங்களாக விரியும். எழுத்துவரை அசிங்கப்படுத்தும் ஊத்தைகளான இக்வால்ஸாக்கு அத்தகைய ஒரு மகத்துவம் அளிக்கப்படுத்தலும், என் எழுத்து நேரம் விரயமாக்கப்படுத்தலும் அநியாயமாகும். சத்தியக் கலைப் பயணம் வைத்துள்ள ஒருவன் ஒரு சில நாள்களை மட்டுமே துவ்ட நிக்கிரகப்பணிக்கு ஒதுக்கலாம்,

அடுத்து என் ஆக்க எழுத்துப் பணி கடின என் கரிசனைக்காகத் தவம் இயற்றுகின்றன. அதனையும் உண்ணி இதற்கு இங்கேயே, இப்பொழுதே ஒரு முத்தாய்ப்பு வைக்கின்றேன்.

## தினைவகன்

‘இல்லாமும் தமிழும்’  
என்னும் இந்நால் சமைந்தது.

இதன் பக்கங்களைப் புரட்டும் பொழுது  
இல்லாமிய வாழ்வின் மேன்மைகளை  
என் மனத்திலே பதித்த வகுக்காது  
கா. மு. யூசுப் ராவுத்தர்  
கவிஞரதயில் இனியன் அண்ணல்  
பழந் தயழ் இல்லாமிய நாவகன்  
யலவற்றை உசாத்துணையாகத்  
தந்துதவிய கவிஞர் ஆர்  
மிகக் குறுகிய காலத்தில்  
இதனை இன் முகத்துடன்  
அச்சிட்டு உதவிய  
அஸ்பியன் பிரஸ் அதிபர்  
ஏ. ஸி. ஏ. கூபர்  
உதோரை நன்றிப் பெருக்குடன்  
தினைவில் இருத்துகின்றேன்.

— எஸ். பொ.  
ஜூபு பிறை 16, 1395.



# ஏடுக்குளியு -

என். எஸ்.

அல்லும்துவில்லாது !

இந்ஸால் செய்யும் பணி ஐந்தே நாள்களில் நிறைவருகின்றது. காலக் குறுக்கம் எனக்கே பிரமிப்புத் தருகின்றது. இவ்வளவு அவசரத்தி ஒம் நான் முன்னர் எப்பொழுதும் நால் செய்த தில்லை. கடுகதியிலே என் இயல்பான் எழுத்து நடையையுங் கோட்டை ஸ்டடிருக்கின்றேன். இங்கே பிரசித்தப்படுத்தப்பட்டுள்ள சத்தியம், எழுத்து நடையிலும் உயர்வானது. சத்தியத் திற்கு ஒரு போர்வை— அஃது என் வசன நடையாயினும்— தேவையில்லை யென்பது தேற்றம். மீன்பார்வை செய்து எழுதப் படாமல், அச்சுக் கூச் செல்லும் முதலாவது எழுத்துப் பிரதியும் இதுவே. தோடியல்லை. சத்தியத்தின் வேகத் திலே எதுவந் தர்மமானதுதான்.. முஸ்லிம் மக்ஞாடைய கலை - இலக்கிய வாழ்க்கையிலே நானும் பிளைந்து முன்னேறுகின்றேன் என்பதை அற்ககையிடுதல் பெருமயுந் தருகின்றது. இந்த எழுத்துப் பணியிலே நான் சிரத்தை ஊன்றிய பொழுது, அது தக்கு தடையில் ரி முல் னேறுவதற்கு முஸ்லிம் நண்பர்கள் பலர், பல வகைகளிலும் ஒத்தாரசயாக இருந்தார்கள். அந்த இனியருக்கும், இதனை வெளியிடத் துடிப்புடன் முன் வந்த இல்லாமய வாலிபர் இயக்கத்தினருக்கும் என் மனசார்ந்த நன்றிகள். நூலில் நிறைவுகாணப்படின் புகழ் இறைவனுக்கே. என் ஆற்றலையும் மீரி, இர்நால் சமைந்த கடுகதியில், தவறுகள் நேர்ந்திருப்பின், அவற்றிற்கு நான் முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுகின்றேன்.

24.7.75.

---

Printed at Albion Press (Colombo) Ltd.  
Colombo-10